

# திருக்குறள் நாடகம்

காமத்துப்பால்  
களவியல் கற்பியல் இரண்டே

3854      திருக்குறள்

தமிழ்ப்புலவர் திருமயிலை சஸ்முகம்பிள்ளை  
அவர்கள மாணவர்  
மயிலை சீனி. கோவிந்தராசன்  
அவர்களியற்றியது

ஆசிரியரவர்களின் மாணவரும்  
'நலசீந்தாமணி' என்னும் மாதப்பத்திரிகையின்  
பதிப்பாசிரியருமான  
மயிலை க. மாணிக்கவேல் முதலியார்  
பதிப்பித்தது  
பதிவு செய்யப்பட்டது]                    [விலை ரூ. 1-4.  
1928.

MAHAMAHOPALI  
Dr. U. V. RAMANATHARAO  
SRIYAVANMIYUR, MADRAS

சிறுமனலூர் முனிகாமி முதலியார் சன்னி, சிவகாமி விலாக்' அங்குக்கூடம், சேன்னை

## பதிப்புரை

திருக்குறள் என்பது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலுடையது. அவற்றில் இன்பம் காம த்துப்பால் என்று வழங்கப்படுகிறது; இன்பமும் காமமும் ஒரே பொருளான வாகையால். இந்தக் காம த்துப்பாலானது தலைவன் தலையியிடத்தில் அதை தின்கண் உண்டாகு நிகழ்ச்சியைக் கூறுவது. இதை,

“ாதவிருவர் கருத்தொருமித்—தாதாவு  
பட்டதே யின்பம்”

என்பதா இனார்க.

‘நாடக வழக்கினும்’ என்னும் தொல்காப்பியம் அகததினையிபற் குத்திரத்தில் இதற்கிலக்கணம் கூறி யிருப்பநால், இதைத் தமிழ்ப்புலவர்கள், ‘நாடகத் தமிழ்’ என்ற கூறுவார்கள்.

ஆகையால் அக்காமத்துப் பாலையே, எமது ஆசிரி யப பெருந்தகையரான திருவாளர் மயிலை, சீனி கோவிந்தராசன் என்னும் தமிழ்ப்புலவர் ‘திருக்குறள் நாடகம்’ என்னும் பெயரிட்டு வரைந்தனர்.

இதில் காமத்துப்பால் குற்றாக்களை விடாம் தும், பரிமேலமூகர் உரையை யாவரும் தெரிச்து கொள்ளக்கூடிய வெள்ளிய நடையில் விளக்கியும்

ii

இடையில் நிகழும் நிகழ்ச்சிகளை பெல்லாம் விரித்துச் சேர்த்தும், நாடக உறுப்புக்கணமங்த களம், ராலம், குத்தர் முதலாகப் பிரித்து நாடகத் தமிழாக இயற்றியுள்ளார்.

இது அகப்பொரு விலக்கனங் கற்பார்க்கு ஓர் விளக்கா மெனச் சொல்லாம்.

இவருக்குச் சங்கநூற்களில் நிரம்பிய புலமையும், அவற்றுள் பொதிந்து கிடக்கும் நுட்பதிட்பங்களை இனிதுற எடுத்து விளக்கும் பேராற்றலும் இயற்கையின் அமைந்தன. எமது ‘கலா சிந்தாயணி’ யின் கண் இவர்கள் வரைந்துள்ள ‘தொகைநூல்’, ‘மூல லைக்கொடி’ முதலிய பொருட்களைக் கானுவார்க்கு இவரது ஆராய்ச்சித் திறன் எளிதின் விளங்கும். \*

இவரது உரைநடை, சொற்சவை பொருட்சவை நிடம்பிப், படிக்குந்தொறும் படிக்குந்தொறும் யாற் ஜெழுக்கா யின்பம் பயக்கும் சீரியல் பழைந்த தென் பதை அறிஞர் மறுக்கார். உரைநடை போன்றே இவரது பாக்களும் தேவனமூரும் பெற்றியவாம். இவரியற்றிய ‘மயிலை நான்மணிமாலை’ என்னும் சிறுநாலைக் காண்பார் எவரும் இவரது இலக்கண இலக்கிய பெண்மையையும் உள்ளத்து உவகையூட்டுமாறு செய்யுள் யாத்தலில் அமைந்த அரும் பெற்றியையும் தெள்ளி

திற் கான்பர்.

மிகச் சிறு வயதிற்குளே கல்விக் கடலைக் கரைகள் டூவரோ இவர் தம் வாழ்நாளுக்கும் விரைவில் எல்லை

iii

கண்டகன்றூர். இவரது பிரிவால், இவரது குடும்பமும் தமிழ்ச்சுலை விழையும் எம்போன்றுரும் துயருமுத் தலே பன்றி, மிக ஆய்வு அறிந்து கொள்ளற்கும் அரியவாய்ப் பண்டைய நூற்களில் அமைந்து கிடக்கும் நம்மவராம் பண்டையோரது சிறந்த பல செய்தி களைத் தமிழுலகுக்கு அளிக்க என்னங் கொண்டு இவர்கள் கண்ட அரிய ஆராய்ச்சிகளும் இனி வெளி வருதற்கு இல்லையாயின.

இந்துல் பலாட்களுக்கு முன்னாலே வெளி வந்திருக்கக் கூடுமாயினும் இடை யிடையே இயைந்த இடாப்பாட்டுக்களான் இன்றே வெளி வருகின்றது. இதமுட்டின்றி முடியுமாறு அருள் சுரந்த இறைவன் கலா சிந்தாமணி' வாயிலாய் வெளி வந்துள்ள இவரது ஆராய்ச்சிகளை யெல்லாம் இனி வெளியிடக்கருதியிருக்கும் எம்முயற்சிக்குங் திருவருள் புரியும் படி இறைஞ்சிகின்றேம்.

மயிலை  
துந்துபி யான்டு }      மயிலை க. மாணிக்கவேலன்.  
பங்குனி-உழ. }      ( 1923 )



# சிறப்புப்பாயிரம்



தமிழாசிரியர் துளை  
அப்பன் கேட்டியாகவர்கள் மாணுக்கரும்,  
மருத்துவாசிரியரும் தமிழ்ப்புலவருமான  
திருவாளர் மா. வடிவேவு முதலியாரவாகள்  
இயற்றியது

திருவாளர் கயிலைச் சிவனருள பெறீஇப்  
பெருவளங் கற்பா பெறமருங் தினுமுயர்  
சால்பிற் ரூகத் தந்தனர் குறஞ்சுல  
பால்முன் ரெண்வே பகுததனர் பண்டைத்  
தமிழ் ரவைதாம தனியறம் பொருளோ  
டமர்கா மத்துப் பாலென வறைவன  
இம்முன் றினிலே யிறுதிப் பாலும்  
மம்மா மண்ணில் வரத்திரீருப பினர்க்கு  
மதுவென் சுட்டை யறநீத தவாக்கும்  
பொதுவாத் தோன்றினும் பொருட்பன னிருத்தலி  
வீட்டின் முன்னா விளங்கி யிருத்தலின் [ன்  
அதனை யடைவா னணித்தா நெறியெனக்  
குதலை மொழிமலைக் கோன்மகள் பங்கர்

அருளா ஸ்ரிவர் யாஸவடி மவனருள்  
 புரிவா லரநதாம் புரிதொழி லேன்றிலைத்  
 தனியே யெனுமுறை தயமு ஓளர்ந்தோ  
 இப்பா லெபபா லியக்கும் புலவருந  
 தப்பா நெறியிற் சாற்றுவர் நாடகத்  
 தமிழென வதனைத் தமிழ்மறை யாளர்  
 அமரிய லிசைத்தமி முலவதுணை யாக

71

என்பைப் பெண்ணு வியற்றிய வருளோடு  
 அன்பைப் பெருக்கி யம்மயில் போற்றும்  
 நன்பைப் பெற்ற நன்னக ருள்ளான்  
 சன்பை யடிகள் தனியடி வணக்குங்  
 கண்பெற் றிலங்கு கந்தசா மிக்கோன்  
 மைந்த ஞான் மாணிக்க வேலெலூம்  
 பைந்தார் வேளான் பழமைக குலத்தினன்  
 தனக்குறு தமிழழ பீந்தரு டன்மையன்  
 கணம் பயில் பொழினிறை கட்டமுகுறற  
 மயிலைச் சீனி வாசநா யகளின்  
 பயிலற மகனுய்ப் பார்மிசை யுத்ததோன  
 திருமயி ஸாப்பூர் திகழ்தர வந்த  
 சன்முகம் பிள்ளைத் தகுமா ஞைக்கன்  
 ஐந்திலக் கணமு மலையமை சங்கநூல்  
 தந்திர முறையிற் ரஹிரா துணாந்தோன்  
 கோவிந்த சாஜ குரவன் பாலசென  
 ரக்குற எந்க ரமர்மாப் பெரியோன்  
 அருள்வண் கையினெலு மக்குறி தோன்றத்  
 திருவள் ஞாவளனாச் செப்பிடுக தூயோன

செய்த தாகழுன் செப்பப் பாலை  
நாட்க முறையின் னவின்றீ கெனன

அன்னன் பெரிதுள மன்றே மகிழ்நது  
பன்னுள் பயின்றும் பான்மையினமையாப்  
பொருளிலக் கணத்தாற் பொருத்தி மிகவே  
விருப்புட வெவரு மீக்கொளு மாற்றுல்  
காலமுங் களமும் கூத்தரு மென்விக  
காலத துறுநா கண்டு மகிழ்  
வெள்ளிய நடையில அளக்கிக்  
கொள்ளொனத தந்தனன் குவலய மீதரோ



தமிழ்ப்புலவர் திருவாளர்  
மா. வடிவேலு முதலியாரவாகள மாணவரும்  
சிறுமணவுர் மனிசாமி முதலியாரவர்கள மைந்தநமான  
திருவாளா சிறு முனி நடேசமுதலியா  
இயற்றிரது

உலக முவப்ப வொருஙன் முனிவாக்  
 கால நிழற்கி முறான் கீந்து  
 ரயாவற நந்தி மாமுனி தனக்கு  
 முயாசிவ நெந்மறை யுய்யுமா றருளிய  
 யிருடனை மேனு ஸிரிலை விறைவனே  
 பொருத்திரை யுடிதத விருநில வரைப்பிற்  
 ரெலுலையின் மக்கள் தோன் நித் திகழு  
 மெலுலையின் மறைநெறி யெழிலுற் ரேங்கும்  
 வியனுல கெங்கு மேயதாய்த துணைதரு  
 முயாதனித தமிழ்மொழி யிருந்தொளிண திலங்கு  
 மொழுககழுஞ் சோமையு மோங்கிய தெரிப்பா  
 வெனழுதெல்ல காப்பிய தொகைகணக் கெண்ணில  
 பல்கிப் பிறங்கு பல்வளத தமிழகத  
 திலலடை வான்புக கினத்தினர் பல்லோர்  
 மேவா திழிமையின் மிளிராதம் முறையினைத்  
 தாவாத துன்புகா தாழுது நெறியினைப்  
 பன்னு ஞநவால் பதிவுறக் காண்டலின்  
 முன்னு எருநெறி முற்று மிழிந்தே  
 யூழிவாய்த் துயாபுக் குழற்றுபு மக்களைப்  
 பாழிவாய் மீட்டுப் பழிச்சுதல் புரிதர  
 சகலர்க் கருள்கூர் சால்புறு வழக்கா  
 னாலத் தருமரு எகற்றுதல் செய்வான்  
 திருவள் ஞாவளினனுங் சிருத்தகு பெயர்கொன்  
 தொருமா முனிவ ஞுறுவடி வேற்றிங்  
 கற்பொரு ஸின்ப மடைதகு வீடெனத்  
 திறம்பெறு னாற்பொரு டெள்ளிதிற் ரெஞ்சுத்து

நான்மறை பிதனை நாடுமி னென்னத்  
தேண்றரு பேரருட் உதகல் பேறினு  
ளொளிச்சவ யூறுட் ஞேசை நாற்றமென்  
றளிதரு பெற்றி யைம்புலன் களுமகிழ்  
இருத்தல் பிரித விரங்க ஹாடுத  
லொருவா தினைதலென் ரெனிருவ காமப்  
பாலினிற் பிறங்குவ பாங்குறத் தெரிக்கவும்  
பொலிதரு மின்பப் புதவந திறக்கவும்  
விழுமியோ களிக்க விளக்கித தருகெனப்  
பரிதி வானவன் பாங்குறத தோன்றும்  
விரிகட லெழுதிரை விசம்புறக் காலும்  
புன்னையங கானம் புறமெலாந தளிராதருந  
தெண்ணஞ் சோலைகள் தீங்காய கொழிக்கு  
மேறுகொ விரைவ னிடங்கொள் மலைமக

ஸிருமுலை சரக்கு மின்னாருட் கும்பா  
 வின்பவாய் மணககு யிருமறைக் குழவி  
 யென்பு பெண்ணுக்க வினிதெழுந தருஞு  
 மயில்விழி யிறைவி மயிலவடி வேற்றுத்திழ  
 யெயிலெரி யிறைவளை யேததுபு நோற்குங  
 துன்னிய பெருமான ரேற்றருள் கொழிக்கும்  
 நன்னா வளமலி மயிலைநன் ஞட்டில  
 மல்லிப் பெருமான் மலரடி பரவி  
 யெல்லையி னருமபணி யென் றும் புரிவோன்  
 வள்ளுவா வாயமொழி வாயப்பப் போற்றி  
 யுள்ளுவோ ரொண்கழி ஊயரிய தன்மையன்  
 பெரியாப் பேணிப் பேரத மியற்றுவோ  
 னரியபல கலைக ஸிரிறப அணாக்தோன்  
 கலைபல கொழிக்குங் ‘கலாசிக தாமணி’  
 நிலைபல தெரிக்கு நிகழ்ந் தூல்பல  
 வெவரு மோதி யிருமையும் பெறவா  
 னவைதீா தொழுகப் பதித்து உலகுவேர  
 னுழுவித் துண்ணு மிருங்குடி வேணாண்  
 கெழுதகை யான் ற கேள்வியின் மிகான்  
 கந்த சாயிநற் காராளன் செய்  
 கந்தவில் வேள்வியா னன்னிப வரும்பெற  
 வென்பா வனபண் றஸ்பா லெசியன்  
 பொன்மக ஸின்புகொள் பொற்புறு வாழ்வினான்  
 மாணிக்க வேலெனு மாட்சிமை யாளன்

பணிமொழி யுடனே பாங்குற விழைந்தாங்  
 கவளிருள் களைவா னமாந்தருள் குரவன்  
 கைவசித் தாநதந தருங்கணி யுண்டோ  
 னிலக்கிய விலக்கண விருங்கடற் றினாந்தோன்  
 பலகலை யாவும் பயன்பெற வாய்ந்தோன்

உரைங்கட யியற்று மொப்பில் வழக்கினேன்  
 சொற் பொருட் சலவயிகத் துகளாற்யாப்போன்  
 கற்பவை கற்றுக் கற்றவா ஞமுகினேன்  
 ம ரிலைச சண்முக மாண்பனன் மாணவன்  
 யயிலைவா மூிரைவன் மன்கழல் குடுவோன்  
 கோவிந் தராச நாயகன் கோதிலான்  
 பேசிய காமப் பாவினைப் பெற்றிங்  
 காசி வின்புகூ ரகப்பொரு அரியையக  
 காலங் களனே தலைவன் தலைவி  
 தோழன் ஞேழி சாங்தா ரீன்று  
 ரெனா றித தகையா வேற்ற பெற்றியா  
 வான்றோ வகுத்த வாட்டி யானே  
 வின்பு மிக்குற வினியன் னடையா  
 னிசைத்தனன் றிருக்குற ஞடக மெனவே  
 அதனை,  
 முதுமொழிக குரவன் மொழியிற மாமல்  
 கதுமெனக கற்றோச களிப்புற மாரு  
 நிலைபெற வசசில் நிகழ்த்தினன்  
 தலையீ கெளைக்கேள் கலைவல் லவனே.

---

## நாடக உறுப்புக்கள்

---

### 1. கூத்தர்

1. தலைமகன்:—அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி  
 என்னும் ஆண் குணம் நான்கும் அமைத் தூட்வன்.

2 தலைமகள்:—நானம் மடம் அச்சம் பயிர்ப்பு  
 என்னும் பெண்குணம் நான்கும் பெற்றமடவரல்,  
 இல் விருவரும் பினி மூப்பு இறப்பு முதலிய துன்பங்

கள் இல்லாமல் எந்தானும் ஒரு தன்மையராய் உருவும் பருவமும் குலமும் குணமும் அன்பும் முதலிய வற்றுல் தமிழுள் ஒப்புமை உடையவா.

3. பாங்கன்:—தலைமகனுக்கு உயிர்தோழன்.

4. தோழி:—தலைமகனுக்கு உயிரப்பாங்கி.

2. களம்


கட்டம் குறிஞ்சியிலும்; பிரிதல் பாலையிலும்; இல்லிருதல் முல்லையிலும்; இரங்கல் நெய்தலீலும்; ஊடியும் கூடியும் இன்பம் உண்ணல் மருதத்திலும் நிகழ்கின்றன.

3. காலம்

கூதிரா, கார், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில் என்றும் அறுவகைப் பெரும் பொழுதும்; யாமம், விடியல், காலை, நண்பகல், மாலை என்றும் ஜூவகைச் சிறு பொழுதும் விரவிய காலம்.

---





# திருக்குறள் நாடகம்

(காமத்துப் பால்)

களவியல்

களவாவது தலைமகனும் தலைமகனும்

காதல்கொண்டு கலத்தல்.

முதலாம் னாள்

க இயற்கைப் புனர்ச்சி

களம்:—குறிஞ்சியில் ஒரு பொழில்.

காலம்:—குதிரில் ஒரு யாமம்.

குதார்:—தலைமகன், தலைமகள்.

[தன்னைத் தோழியர் பலரும் சூழ்ந்துவர, தலைமகன் தன்னில்லத்தை விட்டுப் பொழிவிடம் புகுஞ்சாள். அங்கே, பொழில் விளையாட்டு விருப்பினால், தோழியர் எல்லாம் சீங்கிச சென்றார். செல்லவே, அதனிடத்தே தனியே நிற்கின்றார்கள் தலைமகன். தலை

1

திருக்குறள் நாடகம்

மகனும் தன்னைப் பற்பல தோழரும் சூழந்துவர,  
குறிஞ்சியில் வேட்டையாடவந்தான். அங்கேவேட்டை

விருப்பினால் தோழர் எல்லாம் நீங்கிர சென்றனர். ரெல்லவே, தலைமகதும் தனியனுப் அவசிடக்கடே வந்து, தனியளர்ய் நின்ற தலைமகனைக் கண்ணுறுதுகின்றன. கண்ணுறுது, அவள் வனப்பு தன்னை வருத்து கன்ற வகையை வகுத்துச் சொல்லுகின்றன.]

**தலைவள்:**—(அவள் உருவு முதலியன முன் கண்டறி யாத சிறபடுடையனவாகக் காலப்படுகின்ற படியால், அவளை ஐயுற்று) “ஆ! இக் கனவிய குழுமையை யுடையாள யாரோ? இவள் எழுதலாகர பு-ருவம் என்னை நித்துகின்றதே! இவளா,—இவள், இர் சோலையில் வசிக்கின்ற ஒரு தெயவமகளோ? அல்லது இக்காலில் நிற்றலாஹும, மயில் போலும் சாயல் உடைமையாஹும் ஒரு மயில் விசேடமோ? அல்லது, ஒரு மாணிட மாதரோ? இவளை யாரை நைத துணியாமல், அடதோ! என் மனும் மயக்கு கின்றதே!—இல்லை, இவள் ஒரு மாணிடப்பெண்ணே ஆதல வேண்டும். அல்லாயின், என் உள்ளம் அங்கே ஒடுமோ? அவளும் எதிர் நோக்குவாலோ?

அணங்குகொடு ஆய்மயில் கொல்லோ கணங்குழூ  
மாதர்கொல், மாலும்என் நெஞ்ச. (க0அக)

(மாலுட மாதரெநத தெளிந்து அவள் நோக்கினால் வருந்தி) “ஆ! என்ன அழகு! இவ்வகையான அழகினை உடையாள், தன்னுடைய அழகால் என்னை வருத்துவதே போதாதா? மேலும், இயற்கைப் புணர்ச்சி

குறிப்பு நோக்காலும் வருத்துகின்றானே! இதுவும் வேண்டுமா? அந்தோ! இவள் என் நோக்கத் திற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு, தாக்குவதற்குப் படையையும் கொண்டு வந்தாற்போல அல்லவோ உள்ளது? இதற்கு என்செய்தேவன்!

நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணக்கு தானைக்கொண்டன்ன துடைத்து. (க0அ2)

“ஆமாம! இவள் தன்றுடைய அழகாலும் குணத்தாலும் எனக்கு இன்பமும் விளைக்கின்றான்! அந்த இன்பத்தைக் காட்டினும் மிகுதியாகத் துன்பமும் விளைக்கின்றான். இதனால்இவள்ருலோர் சொல்லும் கூற்றமோ?—கூற்றத்தை முன்னெல்லாம் கேட்டே அறிந்தேன. அதைக் கண்டறி யேன். இதுபொழுது அதைக் கண்டும் அறிந்தேன! ஆம்; அது நானைம், மட்டம், அச்சம், பயிரப்பு என்னும் ந்தற்குணங்களுடனே பெரியவும் போர்செய் தலுமுடைய கண்களை உடையதாய் அதோ! சிற்கின்றது.

பண்டறியேன் கூற்றென் பதீன் இனியறிந்தேன் பெண்தகையால் பேரமர்க்கட்டு. (க0அ3)

“ஆ! இவள் எவ்வளவு பெண்தகை உடையால்! எவ்வளவு பேதமை உடையாள்! ஆயினும், இவள் கண்கள் மட்டும் இவ்வளவு கொடியனவாக இருக்கின்றன! ஏனிலு? அந்தோ! இவள் குணங்களுக்கு திருக்குறள் நாடகம்

ரும் அழகிற்கும்—பேதைமைக்கும் இக்கண்கள் தகுமா? இவை, தம்மைக் கண்டாரது உயிரை உண்ணும் தோற்றத்தடனே கூடி இவளுக்குமாறு படுகின்றனவே!

கண்டா ருமிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக் கமாத்தன கண். (கங்கூ)

“என்னே! இநத மடநக்கைபின் கண்கள்! இன்பா மும் துன்பமும் இரண்டாட்டும் செய்கின்றன!— என்னை வருத்துதல் உடைமையால் கூற்றமோ? என்மேல் ஒடுதல் உடைமையால் கண்தானே? இயல்பாகவெருவுதல் உடைமையால் பெண்மானே அறிகின்றனவேன். இவள் கண்களின் நோக்கம் இநத மூன்று தன்மையும் முதிர்ந்துடையன! கண்டாய்!

கூற்றீமா கண்ணே பிளையோ மடவரல்  
நோக்கம் இமலூநறு முடைத்து. (கங்கு)

“அந்தக் கொடும் புருவங்கள் விலக்கின வாயின், அவற்றைக் கடந்து, இவள் கண்கள் எனக்குத் துயரைச் செய்யுமோ?—நான் நடுங்குதற்கு ஏது வாகிய துயரைச் செய்யுமோ? செய்யமாட்டா. இவள் கண்களுக்கு பிரியா நட்பா யிருப்பன அப் புருவங்களே! இருந்துப் பயன் என்ன? இயல்பாகவே கோடுதலுடைய புருவங்கள்!—செமமைக் குண்ம் இல்லாத புருவங்கள்!— அவைகளோ இக் கண்களைத் திருத்தமுடியும்? தமது நண்பரைக் கீழ்க்கைப் புணர்ச்சி.

‘குற்றத்திலிருந்து திருத்த விரும்புவோ, தாழும் குற்றமில்லாத குணமுடையராய் இருத்தல் வேண்டாமா? தாமே குற்றமுடையரானால், பிறரை எப்படித் திருத்த முடியும்?

கொடுமெடுப்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல் மன்னிவள் கண். (கங்கூ)

(அவள் தோள் வனப்பினால் வருந்தி) “ஐயோ! இம்மாதருடைய தோள்களின் வெம்மையும் பெருமையும், எத்தனை! அவற்றின் ஆற்றல் எத்தனை!— சாபாத தோள்கள்!— அவற்றின்மேல் இட்டதுகிலே, அவை என்னைக்கொல்லாமல் காக்கின்றது. கண்ணை மறைத்துத் தடுக்கின்றது. அதுவே கொல்லதாகிய மதயாணையின்மேல் இட்ட முகப்பாத்தினை ஒத்திருக்கின்றது! அத்துகில் சிறிது மறைக்காவிட்டால், தோள்கள் என்னைக் கொன்றே விடாவோ?

கடா அக் களிற்றின் மேற்கட்ட படாம்மாதர் படா அ மூலைமேல் துகில் (கங்கூ)

(அவள் நெற்றி வனப்பினால் வருந்தி) “அது கிடக்கட்டும். என் பெருவலியெல்லாம் இவள் சிறு துதலுக்கே தோற்றுதே! ஓ! என்ன ஸியப்பு! எனக்கு நேராத பகவரும் போர்க்களத்தே வந்த யின், என் வலியை நேர்க்கார வாயிலே கேட்டு அஞ்சவாரே! அப்படி அஞ்சதறகு ஏதுவாகிய என் மன வலியும் காய வலியும் எல்லாம் இவள்கூ திருக்குறள் ஈடுகம்

ஒன்னிய நெற்றி ஒன்றிற்கே உடைந்தனவே! முழு  
தும் அழிந்துவிட்டுகே இதுள்ளன வியப்பு!  
ஒன்றுதற் கோரு உடைந்ததே ஞாட்பிலுள்  
நண்ணாரு முட்குமென் பிடி. (கங்கி)

(அவள் அணிவனப்பினால் வருந்தி) “ ஐயோ !  
இவளுக்கு ஏனோ இந்தப் பூக்கியெல்லாம் வீணே  
சூட்டினார் ? வெளியே, இவள் பெண் மாணிப்  
போன்ற மடநோக்கினை—மருங்ட நோக்கினை—  
உடையாள். உள்ளே, நானும் என்னும் நற்குணத்  
கைபும் உடையாள். இந்த நாணமும் நோக்குமே  
இவளுக்கு ஒற்றுமையுடைய அணிகளாக அமைக  
தள்ளனவே! இன்னும் பொன்னாலும் மனியாலும்  
இவளுக்குப் பூண்களைப் படைத்தனார்தல் என்ன  
பயன் உடைத்தோ பீ—அவையெல்லாம் இவளுக்  
குப் பாரம் ஆயின; எனக்குத் தயரம் ஆயின; ;  
அணிந்தார அறிவிலா ஆயினர்! அவ்வளவே !  
வேறென்ன ?

பினையேர் மடநோக்கும் நானும் உடையாட்கு  
அணியெவனே ஏதில் தநது (கங்கி)

(இவ்வாறு) இதுவரையும் தலைமகளுடைய அவ  
யவத்தின் அழகினால் வருந்திய தலைமகன், இப்  
பொழுது, அவள் குறிப்பினை அறியத்தொடக்கி)  
“ஆ! காமம்போலச் சிறந்ததும் உண்டா? இது  
காய்ச்சப்படும் தேனையும் காட்டினும் சிறந்ததே.  
ஆம் காய்ச்சப்படும் தேனே, தன்னை உண்டவ  
இயற்கைப் புணர்ச்சி

‘சிட்டே மிகவும் மகிழ்ச்சியைச் செய்யும். இக் காமம்போலக் கண்டவரிட்டதுங்கூட மகிழ்ச்சியைச் செய்யுமா? செய்யாதே!—காமம் இவ்வளவு சிறந்ததாயினும் இதுவரையும் இவள் குறிப்பை நான் ஆராய்க்கு அறியாதபடியால் அக்காமத்தாலாகிய மகிழ்ச்சியைப் பெற்றிரேன். இப்பொழுதே பெறுகின்றேன்.

உண்டார்கண் அல்லது அடுக்குக் காமம்போல்  
கண்டால் மகிழ்செய்த லின்று. (கங்க)

(அவள் உள்ளக் குறிப்பினை அவள் நோக்கினால் அறிந்து) “அம்மா! என் வருத்தம் தீர் ஒரு வாயிலும் பெற்றேன். இனி பிழைத்தேன். இதோடு இவள் ஃப்பியுண்ட கண்ணிடத்து உண்டாகிய நோக்கம் இதுபொழுது என்மேல் இரண்டாகின்றது படர்!—ஒரு நோக்கு இவள் மனத்தில் உண்டாகிய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்றது. வெளிப்படுத்தி, என்னிடத்து நோய் செய்கின்றது. மற்றொரு நோக்கு இவளுக்கு என்மேல் நிகழ்கின்ற அன்பினை வெளிப்படுத்துகின்றது! இதுவே என் நோய்க்கு மருந்தாகின்றது. ஒருநோக்கிவருங்க இனுள்ளது ஒருநோக்கு நோய் நோக்கொன் நந்நோய் மருந்து.’’ (கங்கக)

“ஆ! அ! இனி இவ்கோ எப்தலாம்! அடையத் தடையே இல்லை! நான் பார்க்கின்றபோது நானித்தலைதாழ்கின்றேன். நான் பசராதபோது என்னை ஏ தீருக்குறள் நாடகம்

உற்று நோக்குகின்றன்। இப்படி இவள் கண்கள் என்னைக் களவு கொள்கின்றதோ இந்தச் சிறுநோக்கம்—நான் காலையல் என்மேல் நோக்குகின்ற இந்த அழகிய நோக்கம், இவனுக்கு என்மேல் உள்ள எம் இல்லாவிட்டால் உண்டாகுமா? இந்தநோக்கம் காமத்தில் செம்பாகம் அல்ல.—மெய்யிரு புணரச் சியின் ஒத்த பாதி அளவும் அல்ல। அதனிலும் மிகும்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாக மன்று பெரிது, (கங்கல)

(நோக்கினுலும் நாணினுலும் அறிந்து) “என்னே நான் நோக்கர அளவில் என்னை அன்போடு நோக்கினுள். நோக்கி, ஏதோ ஒன்றை எண்ணி நானுக் கொண்டு இறைஞக்கின்றன். இந்த நோக்கமும் தானமும் ஆ! என்ன குறிப்பு!—இந்தக் குறிப்பு எங்கள் இருவரிடத்தும் தோன்றிய அன்பாகிய பயிர் வளர அதனிடத்து இவள் வார்க்கின்ற ஸீரே அல்லவா?

நோக்கினுள் நோக்கி யிறைஞ்சினுள் அஃதவள் வாப்பிலு எட்டியு ஸீர், (கங்கல)

(நாணினுலும் மகிழ்ச்சியினுலும் அறிந்து) “ஆம் ஐயமே இல்லை! நான் இவளை நோக்குங்கால், தான் என்னை எத்திர் நோக்காடுவில் தலை இறைஞ்சிநிலத்தை நோக்குகின்றன்! அதை அறிந்து நான் நோக்காக்கால், தான் என்னை நோக்கி வெளிப்படாமல் இயற்கைப் புணர்ச்சி கூ

மெல்ல நகைக்கிள்ளுள்—தன்னுள்ளே மகிழ்ச்சின் ரூள்! இவன் உள்ளக் கருததை இது உணாத்த இல்லையா?

யானேக்குங் காலை நிலநோக்கும் நோக்காக்கால்  
தாநோக்கி மெல்ல நகும். (கங்கா)

“இன்னென்று பார்! நேரே குறிக்கொண்டு என்னை நோக்குகின்றதே இல்லை. இல்லையாயினும், ஒரு கண்ணைச் சிறங்கணித்து—சுருங்கி—நோக்கு கின்றுளே! இப்படி ஓரக்கண்ணால் தான் நோக்கு வதும் நான் அறியாதபடி மறைத்துச் செய்கின்

ரூளே! வெளிப்படாமல் புறங்கண்ணால் என்னை நோக்கி நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழ்ச்சின் ரூளே! இதெல்லாம் இவன் உள்ளக் குறிப்பினை உரைக்க இல்லையா? இனி, இவனை அடைதல் அரிதல்ல!

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தால் போல நகும். (கங்கு)

[இவ்வாறு தலைமகள் உள்ளக் குறிப்பினைப் பல வாற்றுதும் அறிந்த தலைமகன் அவனைச் சார்கின் ருன்; சார்ந்து, அவன் தோள் தீண்டித் தோய்கின் ருன்; தோய்ந்தபின் முயக்கத்தின மகிழ்ந்து மொழிகின்றுன்.] “ஓ! இந்த இனபம் எங்கே உண்டு? கண்ணால் கண்டும், காதால் கேட்டும், காவால் உண்

இம், முக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் ஐம்  
புலனும்—அதுபனிக்கப்படும் இன்பங்கள் எத்  
கா தீருக்குறள் ஈடுகம்

தனியோ உண்டு. அவை யெல்லாம் ஒரே காலத்  
தில் ஓர் இடத்தில் உள்ளன ஆகுமா? வேறு வேறு  
காலங்களில் வேறு வேறு பொருள்களால் அடை  
யப்படுவன அல்லவோ? அவ்வாறே ஆயினும், அந்த  
எல்லா இன்பத்தையும், இதோ—இன்றே—இவளி  
த்தே—ஒருங்கே—உண்டு விட்டேனே! ஆ! இவ்  
வகை இன்பம் வேறு எவ்விடத்தே உள்ளது? என  
கும் இல்லை! எங்கும் இல்லை!

கண்டுகேட்டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்  
ஒன்டொடிக் கண்ணே யுள் (ககங)

(தன் சப்பு உணர்த்த வேண்டி) “ஆ! என்ன  
என்பேன்? இந்தப் பணி மொழியின் மணிவாயில்  
ஊறிய தேறலை என்ன என்பேன்! பால் என்பே  
னே? தென் என்பேனே? பாலும் தேனும் கலந்த  
கலவை என்பேனே? ஆம! பாலும் தேனும் கலந்த  
கலவைதான்!—பாலின் சுவை ஒன்று! தேனின  
சுவை ஒன்று! ஆயினும் இந்த இரண்டும் கலந்த கல  
வை இன்னதென்று அறியலாகாத இன்சுவை  
உடையது அல்லவோ? இவன் எயினாறிய கீரும்  
இன்னதென்று அறியலாகாத இன்சுவை உடையது  
அல்லவோ? அதன்லை இது கலவையே ஆகும்.

பாலிலாடு தென்கலா தற்கே பணிமொழி  
வாலெயில் ஊறிய நீர். (ககஉக)

(அவ்ள் நலம்புளைச்து உரைக்க வேண்டி, அரு  
கிருந்த அளிச்சப்பூவை கோக்கி) “அளிச்சப்பூவே;  
இயற்கைப் புதைக்கி கக

மென்னமயால் கீடே மேலானும்! உன்னுடைய  
மென்னமைத்தன்மை ஒரு பூவிற்கும் இல்லை! நான்  
அதை என்றார்கள் அறிவேன். ஆயினும், என்னால்  
விரும்பப்பட்ட இவள் இயற்கை இன்னதென்று  
அறிவாயார்களின்னைக் காட்டினும் மெல்லியல்! ஆம்!  
மெல்லியல் எனபதை இப்பொழுதே நான் தீண்டி  
அறிந்தேன்! ஆகையால் பூவே! நீ இனி ‘உலகத்தில்  
நானே மெல்லியல்என்னும் தருக்கினை ஒழிவாயாக.  
நன்னீரை வாழி அனிசசமே நின்னினும்  
மென்னீரள் யாம்வீழ் பவள. (கககக)

இவ்வாறு தன்னுடைய நலத்தைத் தலைமகன்  
புளைந்து உரைக்கக்கேட்டு—நிகழ்ந்தது தெய்வப்  
புனர்ச்சியாகையால் இது வரையும் தலைமகன்  
உணர்ச்சி அழிந்திருந்தாள்—முன்னைய உணர்ச்சி  
வரப் பெற்றார்கள். பெற்று, இவன் நமமிடத்தே ஆழி  
யாத அனுபுடையனாலே? நம்மைப் பிரிவானாலே? பிரிந்  
தானும் பின்னும் தலைப்பெய்வானாலே? என்று பல  
வாறு எண்ணினார்கள். எண்ணி முகம் வேறுபட்டு  
வாடுகின்றார்கள். அவ்வாட்டம் அறிந்த தலைமகன்  
அவனைத் தெளிவிக்கவேண்டி, தான் அவனைப்பிரிய-  
அனுசவதாகிய பிரிவசசம பேசுகின்றார்கள்.

“ஆ! இந்த மடங்கையொடு நட்புக்களை என்ன  
சொல்லுவேன்? இவனோடு எண்ணிடத்து உள்வாகிய  
நட்புக்கள் உடம்போடு உயிரிடத்து உள்வாகிய-

நட்புக்கள் தாமோ? ஆமா! அவையே ஆகும்.  
உடம்புமலையிருமாகிய இரண்டும் தொன்றுதொட்டு  
கூட திருக்குறள் னாடகம்

வேற்றமையின்றிக் கலந்து வருகின்றது. இன்பத்  
தன்பங்களை இரண்டும் ஒக்க அனுபவிக்கின்றது!  
ஒன்றை ஒன்று இன்றியமையாதாகின்றது! அது  
போலவே, இவரும் என்னேடு பல கிறப்பிதழும்  
பயின்று வருகின்றார்கள்; இன்பத்துன்பங்களை ஒக்க  
அனுபவிக்கின்றார்கள்; நாங்கள் ஒருவரை ஒருவர்  
இன்றியமையா தாகின்றோம்!—ஆதலால் இவரை  
நான் பிரியவும் பிரியேன்! பிரிந்தாலும், நெடுங்  
காலம் தயியவும் தரியேன்!”

உடம்பொடு உயிரிடை யென்ன மற்றன்ன  
மடந்தையோ டெம்மிடை நட்பு. (கலூ)

(என்பது கேட்டு, தலைமகள் முகம் மலர்கி  
ன்றார்கள். பின்னா இருவரும் பிரிகின்றார்கள்.)

---

### இரண்டாம் னாள்

---

#### 2. பாங்கள் கூட்டம்

களம்:—தலைமகன் இல்லைச்சார்ந்த இடம்.

காலம்:—ஈதிரில் ஒரு காலீ.

கத்தர்:—தலைமகன், பாங்கன்.

இயற்கைப் புணர்ச்சி புதூர்ந்து பிரிந்த தலை  
மகன், “உண்ணைப் பிரியேன், பிரியினும் ஆற்றேன்”

என்று சொல்லிப் பிரிந்தேன். என்னைக் காணுமெல் எப்படி 'வருந்துகின்றானோ அவன்!' எனத் தலை பாங்கன் கூட்டம் திரு

மகள் நிலைமையைத் தன்னுள்ளே நினைந்து முகம் வேறுபட்டு வாடி யிருந்தான். இருந்தானே, மறு நான் 'சிற்றஞ் சிறுகாலே வந்து' அவன் உயிர்ப் பாங்கன் ஈதிர்ப்பட்டான். பட்டு, தலைமகளை அடிமுதல் முடிமுழுதும் நோக்கினான். நோக்கி, அவன் வேறுபாட்டு வாட்டத்தை வினாவுகின்றன.

பா: (தலைமகன் அருகேவின்று, அதிக ஆராயையோடு)

“ஏடு! உனக்கு உற்றது என்ன? என்னே! தோனும் இப்படி மெலிந்தாய்ப் புகமும் புலர்ந்தாய்! அன்பி! உள்ளம வாட வருத்துவது என்ன? எனக்கு உரைக்க ஒண்ணுதா?”

தலை:—(முகம் சிறிது மலர்ந்து) “உனக்கு ஒளிப்புதும் ஒன்று உண்டா? தோழு! நேற்று—ஒன்று—நடந்தது. அது—சிற்றிடைச்சிறுமான விழிச்சியார் ஒருவரைக் கண்டேன். கண்டேனுக்கு, என அடையாள்ளம், பள்ளத்துப் பரயும் வெள்ளம் பேசல் ஒடி இவ்வகை ஆயிற்று!”

பா:—(நகைத்து) “ஆயிற்று? பெருந்தகாய்! உன் பெருமை என்ன?—ஆ! உன் குணங்கள் எங்கே குடிபோயிற்று?—செங்கண்மை உலகத்துப் பேரின்பத்திற்கு நீ உரியவர அல்லவோ? ஐயோ! இந்தச் சிறறின்பத்திற்கு இவ்வரறு ஆதல் ஆகு மோ?—”

தலை:—(பெருமுக்கு ஏறிஷது) “ஏல் என்ன சொன் னும்? அந்தச் செங்கண்மைல் உலகம்—இபரின்பம், வருந்தாமல் பெறலாமோ? நமக்கு அது கிடைக்

குமோ? நாமோ, ஐமபுலன்களையும் அடக்கதும் அனுபவிப்போர். விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்மேல் மென்துயில் கொள்வோர். இந்தத் துயில்போல் அவ்வுலகமும் எவ்விதாக செய்தலாமோ? ஆகாது!—இந்த இன்பதனத் எல்லாம் இகழ வேண்டும்! யோகத்தானும் தவததானும் தேதகம் வருத்தவேண்டும்! அபபொழுதே அதை அடையலாமா!—(இன்னும் ஒரு பொருள்) “எலி நமக்கும் பேரினபமா? அதுவும் இப்பகுவதத்திலா? இப்பொழுது நாம் ஐமபுலன்களையும் அனுபவிக்கும் இல்லறத்தையும் உடையோம்! இளமைப் பருவத்தையும் உடையோம்! கமக்கு, நாமே விரும்பும் மகளிருடைய மெல்லிய தோளின்மேல் துயிலும் துயிலே இன்பம்! இந்தத் துயில்போல் சீசொல்லுகின்ற செங்கண்மால் உலகம் நமக்கு இனிதாகுமோ? ஆகாதே!”

தாழ்வீழ்வார் மென்றேருட் டியிலிங் இனிதுகொல் தாமகரக் கண்ணு னுலகு. (ககங்)

பா:—“அப்படியானால், அதை விடு. நண்பா உன் அல் காணப்பட்ட உருவம் ஏப்படிப்பட்டது? அதை எவ்விடத்தே கண்டாய்? சொல்லு.”

தலை:—(முகம் மலர்ந்து) “ஏடி அவள் அழுகை அத் ‘தனியும் சொல்ல முடியுமா? முடியாது. ஆயினும் ஒருவாறு கேள். அவனுக்குத் தோள்கள், வேயைப் போல் உருண்டு திரண்டு ஒன்னியதா யிருக்கும்! மேனியோ மாந்தளிர்போல் மரமை நிறமாகும்!

பல்லு முதக்கூட்டுப்பால ஒத்திருக்கும்! நறு நாறு நரமே இயல்பாகிய நாற்றம்! ஆ! அவள் மையுண்ட கண்ணே, செய்யுண்ட வேல்தான்! வேறென்ன சொல்லேன்?—அவளைக் குறிஞ்சிப் பொழிலிடத் தே கண்டேன்!”

முறிமேனி முத்த முறுவல வெறிநாற்றம்  
வேலுண்கண் வேய்த்தோ எவட்கு. (ககந.)

பா:—“அன்ப! சற்றே நீ ஆற்றியிரு. நான் போய்க் கண்டு வருகின்றேன்.”

—பெயர்கின்றுன்.

அன்று யாமத்திலே, தலைமகன் குறித்த இடத்தை நோக்கிப் பாங்கன் சென்றான் சென்று, அவன் சொன்ன பொழிலையும் உருவத்தையும் கண்டான். கண்டு, அவற்றின அழகிளாப் புகழ்ந்துசொன்றே, தன்னின எதிரீபாத்திருக்கும் தலை மகனிடம் திரும்பி வருகின்றன.

பா.—(தலைமகன் நேரே நின்று) “ஏடு! நீ குறித்த பொழிலில் போய்ப் பாரதேன். ஆ! அதன் மரகதக்கொடியும்—மாணக்கப் பரறையும்—வெவு மணலும்—நிதில ஒளியும், என்ன அழகு! ஆம்! அது துறந்தாறையுக்கூட துறவு சீடுக்கசெய்யும்! அதில் நின்ற திருவகுவோ, எனன் சொல்லேவன்றீ— அள்ளிக்கொள்ளும் ஜேரழகுடைய கொல்லிப் பா வையே! அவ்வளவும் கண்டு, ஆற்றிக்கொண்டு, இவ்விடம் வந்து, இதுவரையும் இருஷ்தாயே! ஏடு

உன் ஆண்மையே ஆண்மை ! நான் அறியாமல்  
உண்ணோ இகழ்ந்தேன் !”

---

களம் :—குறிஞ்சியில் முன்னொள்கூடிய பொழில்  
கூத்தர் :—தலைமகன், தலைமகன்.

முந்திய நாள்போலப் பொழிலிடத்தே தலைமகன் வர்திருப்பதைப் பாங்கனுல் கேட்டறிந்த தலைமகன் அவ்விடம் சென்றான். சென்று, அங்கே தனியளாய் நின்ற தலைமகனைத் தலைப்பட்டான். தலைப்பட்டும் அவள் உள்ளக் குறிப்பினோ உணராமல், அவளைச் சார தல் ஆகாமையால், அதை அறியவேண்டி அவளுடைய நலத்தைப் புனைந்து நவில்கின்றான்.

தலை—“மாணிழாய் ! இந்த நிலப்பூக்களைக் கண்டாயா? எப்படி நிமிர்ந்து நிறகின்றன பார் !—ஐயோ பாவம ! இவை கானும் தொழிலை உடையன அல்ல! உடையனவாயின், உன்னுடைய கண்களைக் காணக்கூடும். கண்டதும், “இவள் கண்ணழகை நாம் ஒவ்வேம்” என்று கருதி, அந்நாணத்தினுல் தலைகணிழந்து நிலம் நோக்கும்.—இவற்றிற்கு நானும் இல்லை! காடசியும் இல்லை. செம்மாந்து “வர்னா நேரக்கின, கண்டாபா?”

காணிற் குவளை கவிழ்ந்து நல்தீர்க்கும்

இவ்வாறு தன்முன்னே நின்று தன் கண்ணின் நலத்தைத் தலைமகன் புகழுக்கேட்ட தலைமகள்காணா கொண்டு, கையினால் தன் இரண்டு கண்ணையும் புதைத் தாள். புதைக்கவே, ‘இனிசசாரலாம்’ என்று குழலீஷ் திருத்திக் கூட்டம் பெற்றுன் பெற்றபின், அவளை ஆயத்தினுள்ளே அனுப்பினிட்டு அவள், தன்னைக் கானுதே தான் அவளைக் காண்பதோர் இடத்தே நின்றான். நின்று, அவளால் தன் காமத்தீ வெளிப் படுதலினால், அத்தியை அவள் தாத்தாகக் கருதி வியக் கின்றான்.

தன்—“ஆ! இத்தியை எங்கிருந்து பெற்றார்களே? எனக் குத்தர இவள் எவ்விடம் பெற்றார்களே? எந்த உலகத்திலிருந்தோ?—தன்னை அகன்றால், சுடுகின்றது! (கூடாத துன்பம், கூடிய இன்பம்) இவ்வகைத் தீயும் இவ்வாகத்தில் உண்டா? இல்லையே! எனக் காக இதை எங்கிருந்து பெற்றார்களோ?”

நீங்கின் தெருஞம் குறகுங்கால் தண்ணொன்றும் தியாண்டுப் பெற்று விவள். (ககங)

[இவ்வாறு அவள் பிரிவு, தன்னை வருத்தும் வகையைச் சொல்லிக்கொண்டே பெயர்கின்றான்.]

இப்பாங்கன் கூட்டம் நிகழாதாயின் இடம் தலைப் பாடு நிகழும்.

கथ

## திருக்குறள் நாடகம்

ஈ. இடப் தீஸ்பாி

களா—ருறிஞரில் முன்னொள் ஈடு ய பொழில்.

காலம்.—கூத்தில் ஒரு யாமம்

கூத்தா.—தலைமகன், தலைமகள்.

‘ஓண்டோ ! நேற்று நான் இவளோ எய்திபது செய் வக்கானே ! அததெய்வமே இன்றும் கைகொடுக்கு மாயின் காண்டேன்’ என் எண்ணாரி, முன்னொள் தலைமகளோ தலைப்பெய்த தனியிடம் நோக்கிசீரான்று, அவளோக கண்ணுற்ற பொழிலிடம் போயப் புகுந கான் தலை மகன். புகுநதானுக்கு அப்பொழில் பெரி தும அுணையாகி, தான் கொண்டிருந்த ஆந்திரமை தனிந்தரன். என்னெனில், இனியவரோடு எதிரப பட்ட இடம் கண்டதும் அவ இனியவரைக் கண்டா லே போன்று இனபம் பயப்பது இயற்கை அவை வோ? இது திருக்க;

தலைமகனும், முன்னொள் போலத் தனிநைத் தோழியா பலரும் தொடர்க்குவர, அப்பொழிலிடம் வந்து புகுநதாள். அங்கே நோழியர் எல்லாம் விளையாட்டு விருப்பினால் கீங்கி வேறு வேறிடம் சென்றார். செல்ல, தலைமகள் ஒருத்தியே ஆயினாள். ஆகி, “நேற்று ‘நின்னைப்பிரியேன்; பிரியிலும் தரியேன்’

என்ற சொல்லிப் பிரிந்த என் அன்பர் எவ்வழி வருவாரோ?" என நாற்புறழும் நோக்கி நின்றான். அது பொழுது தலைமகன் 'இவளைச் சார்தற்கு இதுவே சமயம்!' என்று அவளை நோக்கிச் சென்று சாாந்து இடம் தலைப்பாடு கக

கூடினான். பின்னர்க்கூட்டத்தில் மகிழ்ந்து கூறு கின்றான்.

தன்—“அணியியூய்! நோயும் நீயே ஆனுய்! அந் நோய்க்கு மருந்தும் நீயே ஆனுய்!—இரவெல்லாம் உண்ணேயே விளைந்து வருந்தினேன். அவாவருத்தம் எநத் மருந்தாலும் எவ்தாகத் தீரப்பெற்றேன்? இதோ உண்ணே இடம் தலைப்பட்டே தீர்த்தேன்! நேற்று நீ கொடுத்த பினிலைய இன்று நீயே கெடுத்தாய! இது என்ன வியப்பு! பினியும் தானே ஆகி, அபபினியைத் தலைப்பதும் தானே ஆகும் ஒரு பொருளும் உலகத்தில் உண்டா? வாத முதலிய பினிகளுக்கு மருந்தாவன அவற்றிற்கு நிதான மாயினவரை அல்லவே! அவற்றிற்கு மாருகிய இயல்புபடிடயன் அல்லவே மருந்து?

பினிக்கு மருந்து பிற, மன அணியியை  
தன்னேய்க்குத் தானே மருந்து. (கக02)

—(அவள் நலமடினாது உரைக்கவேண்டி, தன நெஞ்சை நோக்கி) “நெஞ்சே! உனக்கு என்ன அறிவு? டலாகளைக்கண்டால் இன்னும் மயங்குகின்றாயே?— இவளா கணகளைக் காலைத்தோது இவ்வரேடு ஒரு

புடை ஒக்கும் மலாகளைக்கண்டு மகிழ்ந்தாய் இப்  
பொழுது இவள் கண்களின் நலம் முழுதும் நன்  
ரீய்க் கண்டறிந்தாய்! கண்டழிந்தும் தாமரை வேல்  
நீலமெல்லாம் இவள் கண்களை ஒக்குமென்று சருத  
லாமோ? அப்படிகள், பலரானும் பார்க்கப்படு  
எ. திருக்குறள் நாடகம்

வன! இவள் கண்களோ நான் ஒருவனே காணப்-  
பெற்றன! சீ! இவற்றை அவ்வ ஒக்குமோ?''  
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்  
பலர்கானும் பூவொக்கு மென்று. (ககல)

இவ்வாறு தலைமகன் நலத்தைப் புளைந்து உறைத்து  
அவளிடம் தனக்குள்ள அண்பினை அறிவித்து, அவளை  
ஆயத்துள்ளே அனுப்பினான் தலைமகன். அவளும் நீங்  
கிச் செல்கின்றான். அதுபோது தலைமகன் தன் காத  
வின் சிறப்பினைக் கட்டுரைக்கின்றான்.

தன்:—“என் கண்ணிலே—கருமணிப்பிழை—உறையும்  
பாவாய! நீ அவனிடம் விட்டு அகன்றவா! வாரா  
விட்டால், என்னுல் விரும்பபபட்ட இவளுக்கு—  
இந்தத் திருத்தல உடையாளுக்கு—இருக்க இடம்  
இல்லையாம.—இவளை நான் காணுமலும் அமை  
யேன! இவள், புறத்தே போகத்தகவலும் அல்ல!  
என் கண்ணுவள்ளே இருக்கத்தக்கவள்! இருக்குங்  
கால் உன்னேடு ஒருங்கு இருக்க இடம் போதுமா?  
போதாது! ஆகையால், பாவாய! உன்னைக்காட்டி  
ஆம் சிறந்தாள் இவள்! இவளுக்கு அவ்விடத்தைத்  
கொடுத்து நீ அப்புறம் வா!”

சுருமணியிற் பாவாய்நி போதாய், யாம் வீழும்  
திருநூற்று கில்லை யிடம்— (ககங்கூ)  
—பெயர்கின்றேன்

மதி உடம்பாடு

உட

முன்றும் நாள்.

ஈ. மதி உடம்பாடு.

களாம்:—குறிஞ்சியில் ஒரு தினைப்புனம்.

காலம்:—கூதிரில் ஒரு பகல்.

சூத்தா.—தலைமகன், தோழி, தலைமகள்.

கள்ளி ஒருங்கத்தைக் கையகலாத தலைமகன் பின் அும் தலைமகளைத் தலைப்பெய்ய வேண்டி, அதற்குத்தனி யாகுமொடி அவள் உயிராத்தோழியை நாட நினைங் தான். நினைந்து, தினைப்புனத்திலே தோழியும் தலை மகனும் ஒருங்கிருந்த செவ்வி அறிந்து, தன் கையில் தழையும் மாலையும் தாங்கி, அவ்விடம் சென்று நின்றுன். நின்றும், தன்குறை இன்னதென்று எடுத்ததும் தோழிக்கு வெளியிட இல்லை. தான், அவளை இராது பின்னிறகவும் கரந்த மொழியால் தன் கருத்தறிவிக் கவுமே எண்ணினான். ‘என் கையம்பால் மெய் வெழி யியது, ஒரு கலீமான் இங்கு வந்தது, அதைக் கண் ஹர்க்கோலோ?’ என்றான். ‘பன்றி ஒன்று சென்றது, பார்த்திர்க்கோலோ?’ என்றான். ‘இத்தழையும் பூவும்

நல்லது' என்றுன். 'உங்களுக்கு இடை இலக்கியோ?' என்றார்கள். அவன் கேட்ட இத்தனை கேள்விக்கும் தோழியாவது தலைமகளாவது வாய்த்திறவாமல் வாளர் இருந்தனர். இருக்கவே, பின்னும் அவன் 'நீங்கள் வாய்த்திறந்தால், உங்கள் வாய்முத்தம் சல்க்கக்கண உதிருமோ?' என்றார்கள்.

இவ்வாறு வம்புவார்த்தை யாடக்கேட்ட தோழி, அவனை ஐயப்பட்டுத் தண்ணுள்ளே ஆராய்கின்றார்கள்.

22

தஞ்சூக்குறள் நாடகம்

"என்னே! தழையும்பூவும் கொயில்வந்தினுன்! ஓட்ட உடையைக் கொசுரடாடுகின்றான்! அவவேட்டைச் சூரிய வில்லையும் அப்பொயாம் காட்டேனும். இவன், பேசும் பேச்சோ, இரண்டிற்கும் போருத்தமில்லா திருச்சின்றது—இவனிடம் விட்டும் அகலான்நமமி' டம் பேசாமலும் போகான்! பாவமாகதோ குறை உடையவன் போலக் காணாபடுகின்றான். அதவும் நமமிடத்தேதானே? (தலைமகளைப் புறங்கண்ணலும் நோக்கி) எனனே! இவள் களிபடு! இவன் வரவு கண்டு முகம் மலர்ந்தாள், வயயமொழி கேட்டு அகம மகிழ்ந்தாள். என்றும் இல்லாத ஏழிலும் இதோ! இவன் முகத்தில் விளங்குகின்றதோ—(தலைமகளையும் தலை மகளையும் நோக்கி) ஆ! இதென்ன? இவனிருவரும் புதுவோர்போல—முன்னறியாதா போல—ஒருவரை ஒருவர் பொது நோக்கால் நோக்குகின்றார்கள்! நோக்கி, உள்ளத்திலே மகிழ்கின்றார்கள்.—மதுவை மறந்து உண்டவர் மகிழ்ச்சிபோல வெளிப்படாமல் மகிழ்கின்றார்கள்!

இப்படி ஒருவரை ஒருவா நோக்குவதும் உள்ளத்திலே மகிழுவதும் இவர் — இருவரிடத்தும் இருக்கின்றதே! இசெய்கை காதலரிடத்தே காணப்படுவதே அல்லவோ? இவரும் காதலை உடையவர்தாமோ? ஆம்! காதல் உடையவரே ஆகும்!

எதிலர் போலப் பொதுநோக்கு நோக்குதல்  
காதலார் கண்ணேயுள். (கங்கை)

மடல் தீற்ம் உங்

“ஆ! இதோ! பா! ஒருவா கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்கின்றன! இனி வாய்சொற் களால் வரும் பயனும் உண்டோ? இவர் கண்கள் காதல் நேருக்கினை உடையன்! இவா பேசுகின்ற போசெல்லாம் மனதத்திலே தோன்றுவன் அல்ல. வாய்வாவில் தோன்றுகின்ற வெறுஞ சொற்கள். இச்சொற்களும் ஒரு பயனை உடையனவா? கொள்ளப்படுவனவா? அல்ல! அல்ல!—மெய்யாக இவள் புனம் காரபவஞ்சும் அல்லன்! இவன் வோட்டம் செலபவஞ்சும் அல்லன்! இதுவரையும் இவன்பேசிய தெல்லாம வம்பு மொழியே! கம்புவன் அல்ல!”

கண்ணலூடு கண்ணினை கோக்கொக்கின்வாய்சொற்க வளன் பயனு மில. (கக௦)

இவ்வாறு அக்காதலா இருவரின் உள்ளக கருத்தை யும், அவர் கணவரின் குறிப்பினால் கண்டு தெளிகின்றன தோழி.

வழாம் நாள்.

ஏ மடல் திறம்.

களம்:—குறிஞ்சியில் ஒரு தினைப்புனம்.

காலம்—கூதிரில் ஒரு மாலை.

கூத்தர்:—தலைமகன், தோழி.

கரந்த மொழியால் தன் கருத்தறிவிததுப் பிரிந்த  
தலைமகன், தோழிக்குத் தன் குறைபயக கூறி இரக்க  
உச திருக்குறள் நாடகம்

கும் பொருட்டு, அவள் காக்கின்ற தினைப்புனத்திலே  
பலானாம் போய்ப் புகுந்தான். புகுந்தானெனுடு,  
அவள் நாணம் உடையவளா தலால் சொல்லாடாமல்  
இருந்தாள். இருக்கவே, அவளுக்கு நாளுக்கு நாள்  
ஆற்றுமை பெருகிற்று. பெருகிப் பெருகி, ‘இவன்  
ஆற்றுமை இதன்மேலும் பெருகும் வகை இல்லை’  
என்று சொல்லும்படி பெருக்கத்திற்கு ஓர் எல்லையில்  
வந்து நின்றது. அவன் ஆற்றுமைப் பெருக்கத்தாலும்,  
அவ்விடம் பலகாலும் வந்து திரியும் பழக்கத்தாலும்  
தோழிக்கும் நாளுக்கு நாள் நாணம் சுருங்கிறது.  
கருங்கிச் சுருங்கி, ‘இவன் நாணம் இதன்மேலும்  
சுருங்கும் வகை இல்லை’ என்று சொல்லும்படி சுருங்கத்திற்கு ஓர் எல்லையில் வந்து நின்றது. அந்த நிலையிலே, தலைமகன் அவளிடம் சென்று நின்று தன்  
ஆற்றுமையினாலே அழுகின்றான்.

தன்:—“நங்காய்! இன்று நான் என்று எத்தனை நாள்  
‘கழிந்தது? என் குறை இன்னும் முடிந்ததா?’ இக்  
காரியம் உன்னால் முடியுமென்று இதுவரையும்  
இங்கே வந்து முயன்றேன். இன்றே முடியாமை  
அறிந்தேன். இனி இழிந்த செய்கை செய்தாவது,

ஆம்! மடல் ஊர்ந்தாவது முடிப்பேன்.— ‘துண்  
புற்ற ஆடவருக்குத் துணையாவது மடலே அல்  
வவா? அரியவராகிய மகளிரோடு ஆடவர் இன்பம்  
உண்ணாவர்’ சின்னே அவ்வின்பம் பெருமல்  
வருந்துவர். அபபடி வர்ந்துவோருக்கு அருங்  
துணையாவது மடலே ஆகும். ஆமாமி அவருக்  
குப் பண் மடலே பழமையான துணை! கெடுங்கால

### மடல் தீற்ம்

24

மாச இதுவே துணையாகி வருகின்றது!—எனக்கும்  
இன்று இமமடனமாவே துணையாகின்றது. அதைக  
கொண்டே, நங்காய்! இழந்த இன்பத்தை நான்  
அடைவேன்.’

காம முழந்து வருந்தினாக கேம  
மடல்லவ தில்ல வலி (ககநக)

தோழி—“அதைக கொண்டா, அடையப் போகின  
றீரா? ஐயா மடல் ஊாதல் மற்றெல்லோருக்கும்  
முடியுமே. உமக்கும் அது முடியுமா? நீங்கள்  
நானும் உடையவா அவ்வாரீ?”

தன்—“ஆரா உடையேன்தான்! முன்னெல்லாம்  
அந்த நானுமே நடுவே நின்று என்னை மடல் ஏற்  
மல மற்றத்து இப்பொழுது உடமடிமுயிரும்  
ஒருங்கிருந்துகொண்டு அநாண்தனத்துபும் அகற்றி  
விட்டது! இந்த நானும் அகற்றுமுன்னுமே என்  
நாற்குணமும் அழிந்திருந்தேனே! அறிவு நிறை

ஓப்புக் கடைப்பிடி என்னும் ஆடவா நாறகுண  
மும் என்னைவிட்டு அபொழுதே அகன்றதே! இப்  
பொழுது எனக்கு உள்ளதெல்லாம் உடம்பும் உயி  
• ருமே! இவையும் ஒன்றை ஒன்று நீங்காதபடி தமக  
குத துணையாகிய மடனமா ஏற என்றுகின்றன.”

நோனு உடம்பு முயிரும் மடலேறும்  
நானினை நீக்கி நிறுத்து. (ககநல்)

தோழி—“ அவை எண்ணாலும் உமக்கு அது  
ஆகாது! —ஐய! இழிவானசெயலைச் செய்யாமல்  
உக . திருக்குறள் நாடகம்

விலச்சுவதாகிய நாணமும் உடையீர். ஒன்றற்கும்  
தளராமல் நிற்றலாகிய ஆணமையும் உடையீர்.,  
இவனிரண்டும் உடைய உமக்கு மடலை ஏற எப்படி  
முடியும்?”

தன்—“நல்லாயி! இன்றும் அவற்றை உடையேனே  
உடையேனின் முடியாதுதான். நீ சொல்லுகின்ற  
நாணமும் நல்லாண்மையும் முன்னெல்லாம் உடை  
யேன். அவை காமத்தால் நீங்கி விட்டன. இன்று  
காமம் பிக்கா ஏறுகின்ற மடலையே உடையேன!  
ஆம்! அது ஒன்றையே உடையேன்! நான் கருத  
யது இன்று கடிதிலே முடியாதா?”

நான்னுடு நல்லாண்மை ரண்டுக்கூடயேன் இன்றுடை  
யேன்,— காமுறை ரேறு மடல் (ககநல்)

தோழி:—“என்ன! ஐய! நாணமும் நல்லாண்மையும்  
காம வெள்ளத்தால் நீங்குவனவா? அவலேவி?  
அவை அல்லவே இதற்குப் புகை?”

தன்.—“அல்ல நான் என காமமாகிய கடிய புன  
லீக் கடப்பதற்கு அவற்றையே கொண்டேன்—

அந்த நான்த்தையும் ஆண்மையையும் புனீயாகக்  
கொண்டேன், நான் கொண்ட புனீ நின்றதா? அந்  
தப் புனீயை இந்து புனலே என்னிடத்திலிருந்து  
பிரித்துக்கொண்டு போய்விட்டது. ஆதலால், இப்  
புனதுக்கு அவை புனீ ஆகுமா? ஆகாது”  
காமக் கடிம்புன லுப்க்குமே நான்னுடு  
நல்லாண்மை யென்னும் புனீ. (ககநச)

### மடல் தீற்ம்

உள்

தோழி — “அது கிடரகட்டுப் பில அறங்கமையும்  
மடறாட உமககு எப்படி வந்கன? நூய!”

தன் — “ஷத வகையை நீ அறியாயா? நங்காயி உன்  
தோழியே தந்காள தொடலீக குறுந்தொடி உன  
தோழியே தந்காள மாஸ்ப பொழுதிலே அவைப  
வீக்கும துயரினை முன்னே அறிவேனு? அவ்வது,  
அகதுயருக்கு மருந்தாகிய மடலினை முன்னே அறி  
வேனு? இப்பொழுதே எனக்கு உன தோழியே  
தந்தாள நீ கூறியதே கூறும இளமையளாகிய  
அவளா கொடுத்த துயரினை நீ நீக்கலாகாதா?”

தொடலீக குறுந்தொடி தந்தாள மடலொடு  
மாலை யுழக்குந துயா (ககநச)  
தோழி — (புனனகையோடு) “ஐயோ! என்னசெயவீரா?  
மடல ஊரும பொழுது இன்றைக்குக் கழிந்ததே  
நானோ—”

தன் — ‘நானோயா? நல்லாய! உன பேதைக்கு—உன

தோழி சாரணமாக—என கணகள் ஒருதாலும்  
உறகுதலைப் பொருந்தா. இரவும் பகலும் எல்லா  
நேரமும் ஸிமித்தே இருக்கின்றன அதனால் எல்  
ஸாரும் உறங்கும் இடையாமத்திலும் நான் இருந்து  
மடல் ஊர் உள்ளுவேன் எனக்கும் மடல் ஊரும்  
காலம் எனபது ஒன்றால்கூடா? இல்லை.—நங்காய்!  
குறைமுடிப்பது நானே என்ன வேண்டா”

மடலுாதல் டாமதது மூளையேவேன் மனற.  
படலொல்லா பேததக்கென கண. (ககந.க.)

உடு திருக்குறள் நாடகம்

தோழி:—“ஐய! மகளிரே பேதையர்; அவரே கண  
உறங்காமல் கவலுவர். நீங்கள் அறிவுடைய ஆடவர்  
அல்லவோ? ஆற்றியிருக்க வேண்டாமோ?”

தன்:—“ ஆற்றியிருக்க ஆடவருக்கும் ஆகுமா? பெண்  
களே கடல்போன்ற கரையற்ற காம நோயினை  
அனுபவிப்பார்! அனுபவித்தும், மடல் ஊர்ரலைச்  
செய்யாமல் ஆற்றியும் இருப்பார்! அவர் பிறப்புப்  
போல மிக்க தகுதியினை உடைய வேறு பிறப்பும்  
உலகத்தில் உண்டா? இல்லை. நான் ஆனுகப்பிறங்  
தும், பெண்ணிடத்தே உள்ள அடக்கமும் என்னிடத்தே  
இல்லை ஆயினேன. நங்காய்! நீ அதை  
அறிய இல்லையே!”

கடலன்ன காம முழுதும் மடலேறுப்  
பெண்ணின் பெருந்தக்க தில். (ககந.க.)

இவ்வளவில் பொழுது மறைத்தது. தோழியை  
அழைத்துப்போக அத்தினைப்புனம் நோக்கி ஆய  
மும் வந்தது. அதுகண்டு, தலைமகன் அவ்விடம் விட்ட

பெப்பைர்கின்றுள்.

—ஊள்

க. சேட்படை,

களம்:—குறிஞ்சியில் ஒரு தினைப்புனம்.

காலம்:—கூதிரில் ஒரு மாலை.

கத்தன்:—தலைமகன், தோழி; தலைமகள்.

பலநாளும் தன்னிடம் வந்து இரத்தலும் குறை  
விறத்தலும் செய்து ஆற்றுனகிச் செல்கின்ற தலைமக  
சேட்படை

—<sup>25</sup>

னீக் கண்டு தோழி மனம் இரங்கினாள். இரங்கிய  
பின் தலைமகளிடத்தும் அவன் குறையை எடுத்துச்  
சொல்லி அக்குறையை அவன் நயக்கும்படியும் செய்  
தாள். செய்து தன்னுலாகிய கூட்டத்தைக் கூட்ட  
வும் விரும்பினாள். விரும்பினவள் தனது முயற்சியின்  
அருஷுமடியும் தலைமகளது பெருமையும் தலைமகன்  
அறியவேண்டுமென்றும், அவ்வாறு அறிந்து தலை  
மகளை அவன் விரைந்து வரைந்து (மனந்து)கொள்ள<sup>1</sup>  
வேண்டுமென்றும் என்னி, ‘இதற்கு யாது செய்  
வோம்?’ என்று ஆராய்ந்திருந்தாள்.

அதுபொழுது கண்ணியும் தழையும் கையில் ஏங்  
திக்கொண்டு வழக்கம்போலத் தலைமகன் அவ்னிடம்  
வந்தான். வந்தவனைத் தோழி கடுகடுத்து நோக்கிக்  
கண்ணேட்டமின்றிக் கடிகின்றாள்.

தோழி:—“இவ்விடம் பெண்கள் இருக்குமிடம்; காலு  
மிகுதி உடிடயது. நீங்கள் இங்கே வரலாகாது.

எமது அண்ணன்மார் தின்ஸியா; கொடியவர். உக்களைக் கண்டால் ஏதம் செய்வார். எங்கள் அண்ணையும் முனிவாள். இங்கே நில்லாதிர். போய் விடுகள்.”

த-ன்:—(அவள் சொல்வதைக் கேளாதவன்போல நின்று, தன்னுள்ளே) “காவலாம்! கொடியராம்! முனிவாளாம்! இதென்னீ—ஆ! இவற்ற் என்னிடீம் மிகவும் பரிவுடையவள். இல்லையானால் இவ்விடத் தின் தன்மையை எனக்கு உள்ளபடி உடைப்பாளா? ஆம்! பரிவுடையவளே! இவ்வளவு பரிவுடையவள் நாம் திருக்குறள் நாடகம்

என் குறை முடித்துத் தரமாட்டாளா? தருவாள்! தடை இல்லை!—இவள் கடுகுத்த மொழியின கருத நை நான் அறிவேன்! என் குறை முடிகாகவே என் கீச சேட்படுத்துகின்றான்—இரக்கமின்றி அகற்று கின்றான். அகத்தே அருளுடையவள்! புறத்தே மட்டும் அயலாரோலக கடுஞ்செரால் சொல்கின் ருள்!—இசசொற்கள் நன்மைபைத் தருமென்று நான் அறியேனு?

உருஅ தவாபோற் சொல்லினும் செறுஅ சொல் ஒல்லை யுனரப படும். (கங்கா) —“ பின்னே இனிதாகி முன்னே இன்னதாகும் சொல்லீச சொல்லுவா. நெஞ்சிலே சினவாதிருப பார். இருந்தும் வெளியே சினநதா போலச் சிறி நோக்குவார. இவை யாருடைய செய்கை?

யான அறியேனு ? அன்பாயிருதும் அயலார் போல நடிப்பவாசெப்கை அல்லவா? இக்கெய்கை— இக்குறிப்பு—உள்ளே ஒரு பயணிக்குறித்துச் செய் கின்றதே! இவருக்கு இயல்பல்லவே! இதற்கு நாம் அஞ்சவேண்டுமோ?”

செறுஷச சிறசொல்லும் செற்றுர்போல் நோக்கும் முறையர்போன் ற்றர்க்குறிப்பு. (கங்கள)

‘இவ்வாறு தன்னுள்ளே நினைந்துகொண்டு, பேச சின்றிப் பித்தன்போல நின்ற தலைமகனை நோக்கித் தலைமகள் முகிழ்கின்றார்கள். அவள் மகிழ்ச்சியைக்கண்ட தலைமகன் தன்னுள்ளே சொல்லுகின்றார்கள்.

சேட்ட படை

நூக

தன்.—“ஆ! என் அசைந்த இப்பாள்! இவள் நகை யிலே ஒன்று நான் அறிகின்றேன்! அது வாய் விட்டோ சொல்லுவதா?—‘தன்னை அகற்றுகின்ற சொல்லுக்கு ஆற்றுஞ்சின்றுன்! ஜீயோ! பாவம்! ஸடப்படி இராது நோக்குகின்றுன்!’ என்று பல வாறு என பண்டந்த பாராவல்லபப பாராதுதுபப பசக்கின்றுன்! ஈளாளம் நெகிழ்கின்றுன்! பின்பு, உள்ளே மெல்ல சுருகின்றார்கள். இந்த நகையிலிடத்தே ஒன்று தோன்றுகின்றதே! அந்த நண்மைக்குறிப்பு இனிப் பழுதாகுமா? ஆகாது!”

அசையியற் குண்டாண்டோ ரேளர்யா ஞேகைப் படையினால் பைய நகும். (சங்கா)

இவ்வாறு தன் எண்ணத்தில் மூழ்கித தலைமகன்

நிற்கின்றுள். தலைமகள் சுற்று விவகச செக்கின்றன. அது பொழுது தோழி, தலைமகனைப் பார்த்து தருமிம் உரைக்கின்றன.

தோழி:—“ஐய! இனி இவ்வொழுககத்தைமறந்துவிடுவ் கள். இவ்னீ இப்பொழுதே மணந்து கொண்டு வரிமுங்கள்—இல்லத்திலிருந்து இல்லறம் நடத்துவ கள். இதுவே உலக தருமம், எல்லா இனடமும் எஞ்சாமல் அடையலாம்.”

த-ன்:—“அரிய மாணி, நிற்கையுடைய அர்வை— உன் தோழியின் முடக்கீம் இவ்வகுதின்பம் ஒன் ரைமட்டுமோ தருகின்றது? பேரின்பித்தையும் தருகிறதே!—இல்லத்தில் இருக்கு முயற்சியிடு  
நூ திருக்குறள் நாடகம்

ஞௌலை பொருளைத் தேடுவர்; தேடிய பொருளைத் தென்புலத்தார், தெய்வம்,விருந்து,சற்றங்களுக்குப் பகுத்தத் தாழும் உன்னுவார்; இதுவே, இல்லாழவார் இயற்றுகின்ற அறம்! இவ்வறத்தால் அவர் அடைவது துறக்கத்தின்பம்! இவ்வினபத் தையும் உன் தோழி முயக்கமே அளிக்கின்றதே! இன்னும் மணக்கவும் வேண்டுமோ? நககாய்!”

தம்மி விருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

(கக03)

தோழி:—ஐய! நீங்கள் இருவரும் ஒத்த அன்புடையோர். உங்களுக்கு ஒருபொழுதும் இடைவிடாத முயக்கம் அல்லவோ இனிது? அம்முயக்கம்—”

த-ன்.—“நல்லாய்! நீ சொல்லுகின்றது ஒக்கும்! ஒரு வரை ஒருவர் விழைகின்றவராகிய இருவருக்கும்

காற்றுலும் இடையறுக்கப்படாத முயக்கம் இனி யதே, ஆனால், இந்தே இருவா இல்லையே! காக்கையின் கண் இரண்டிற்கும் கண்மனி ஒன்றே ஆனாற் போல உடமடு இரண்டுமூடியிர் ஒன்றும் அல்லவோ நாக்கள்? அதனால், மனததல் வேண்டுமோ?”

வீரு மிருவாக் கிணிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.

(ககங்கு)

தேவிடி:—“வேண்டாமா? ஐய! மனந்து கொண்டால் மறைத்தல் வேண்டா. “இடையருமல் கூடி. வாழ லாம். இடையறவு இல்லாத கூட்டம் இன்பப் பயன் உடைத்தல்லவா?”

யகற்குறி

ஈர.

த-ன்:—“உடைத்தோ, அன்றே, அது எங்களுக்கு வேண்டா. மனந்துகொண்டு காமத்தை இடை விடாமல் எத்தியவா பெற்ற பயன்கள் என்ன? ஊடலும் உணாதலும் கூடலும் தானே?—இது வன்றி ஹெறு உண்டா? ஆடவர் பரத்தையரிடம் சிரிவார். அதை அறிந்து மகனிர் ஊடி நிற்பார், அவ்வுடலை தவறு செய்த ஆடவர் தானே மை தமது தவறின்மை கூறி அனவறிந்து அகற்றுவார். பின்பு அவனிருவரும் ஒத்த அன்பினராய்க் கூடுவார். இல்லாவதானே மனந்தவர் பெற்ற பயன்? நச்காயி அப்பயன் எங்களுக்கும் வேண்டுமோ? இருதலைப் பறவையின் ஒருயிராகிய எங்களுக்கும் வேண்டுமோ? உழுவல் அன்புடைய எங்களுக்கும் வேண்டுமோ?”

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

—ஊள்

ஏ. பகர்த்து.

களமா:—குறஞ்சியில் ஒரு பொழில்.

காலமா:—கதிரில் ஒரு பகல்.

குத்தர்.—தலைமகன், தலைமகன், தோழி

சேட்படுத்தியும் செல்ளானுகிய தலைமகன் இன் தும் இன்னும் தோழியைச்சார்ந்து, தன் குறைமுடித் துத் தரும்படி இராதான். அவன் இரத்தலைக்கேட்டு.

3

நூல் திருக்குறள் ஸ்டகம்

அவள மனப்பிறங்களூள், இரங்கி, “இன்ன இடத்து வருக” என்ற அவளைக் குறிப்பினால் உணர்த்தினான். அவனும், அவள் குறித்த இடம் சென்றிருந்தான்.

தலைமகநுக்குக் குறியிடம் கூறிப் பிரிந்த தோழி, தலைமகளிடம்போய், அவளைப் பொழிவிடம் கொண்டு வந்துநிறுத்தி, “அன்னப்பான்போய் உள்குழலுக்கு மலர் கொய்து வருவேன். அவ்விடம் உன மெல்லடி பொருத கல்லிடம், உள்ளுல் வரப்படாது நான் திரும்புமளவும் நீ இவ்விடம் சில்லு” என்று சொல்லி நீங்கினான். நீங்க, தலைமகன் தனியே நின்றான். நின் றவளைத்தலைமகன் எதிர்ப்பட்டுச் சார்ந்தான். சார்ந்தும், குறிப்பறியாயல் அவளைத் தீண்டுதற்கு அனுசி, அவள் கலத்தைப் புனைந்து நபக்க உறைகளின்றான்.

தன்:—(அவள் ழுவணியைக் கண்டு) “அந்தோ |

இதென்ன!—வவளாவு பேதை இவள்? தன் மென் கமயைத் தானே அறிய இல்லை—கொஞ்சமும் அறிய இல்லை! ஜூயோ! அனிசசப்பூவை முகிழ் களையாமல் முடித்திருக்கின்றாரே! ஆ! இவள் இடைதாங்குமா?—இந்த முகிழ்ப்பாரம் பொருமல், இதோ! இடை முரிந்தது முரிந்தது! ஆம். முரிந்தே விடுமே! முரிந்தால் அதற்குச் செத்தார்க்குக் கொட்டும் நெய்தற் பறையும் வேறு வேண்டுமோ? வேண்டா. இடை முரியும் ஒலியே பறை ஒலியும் ஆகுமே!"

அனிசசப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசபயிற்கு நல்ல பாடாது பறை. (கக்கு)

### பக்ர்த்தி

ஈடு

தன் முன் சின்று, தன் நலத்தைப் பாராட்டக் கேட்ட தலைமகள் நாணம் வந்து முகம் புதைத்தாள். உன் முகம் புதைத்தால் என் அகம் பதைக்குமே!" என்று சொல்லிச் சூருறவான்போல அவள் தொஞ்சுத் திண்டித் தலைமகன் தழுவினான். தழுவியபின் புணர் சசியின்-மகிழ்ச்சியைப் புகழ்ந்துரைக்கின்றான்.

தன்:—"பூங்குழலாய்! உன் பொன்னாங் தோள்களை என்ன சொல்லேன்? எப்பொழுதும் பெற்றுத் தழுவினும் இன்பம் செய்கின்றதே! புதியன்போல நெஞ்சம் பினிக்கின்றதே! ஆ! என்ன இன்பம்! என்ன இன்பம்!—மிகவும் இனியவரகிய இங்பொருள்கள் நமக்கு; அநத இன்பொருள்களை நாம்

எய்தப்பெற இல்லை; ஆனால், அவற்றினமேல் விருப்பம் மிகுந்திருக்கின்றோம்; அந்தப் பொழுதிலே, அந்தநூல்ப் பொருள்களே வந்து விட்டால், ஆ! அது எவ்வளவில் இன்பம் செய்யும்! அந்த இன்பத்திற்கு எல்லை உண்டா?—அதோல் அல்லவோ உன் தோள்கள்!

•வேல்ட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினான் தோள். (ககங்கு) —“போய்! உன் தோள்கள் அமிழ்தினால் செய்யப் பட்டனவோ? என்ன! உன்னைத் தீண்டத் தீண்ட என்றயிர் தனிர்க்கிண்றதே!—இன்பத்தால் தழைகின்றதே ஆம். உண்டான், உயிர் தனிர்க்கச் செய்யும் அமிழ்தம் ஒன்று உண்டு, உன் தோள்கள், இதைக் காட்டினும் இனிமையான அமிழ்தத்தி ரூக் திருக்குறள் நாடகம்

ஞாலே செய்யப்பட்டுள்ளது! தீண்டனால், உயிர் தனிர்க்கச் செய்யும் அமிழ்தத்தினாலே செய்யப் பட்டுள்ளது! அல்லவா? அல்லாவிட்டால், என் வாடிய உயிரைத் தனிர்க்கச் செய்யுமோ?”  
உறுதோ ருபியாதனிரபபத தீண்டலால் பேதைக்கு அபிழுதின் இயன்றன தோள். (ககங்கு)

இவ்வாறு தன் ஆராமமையற்றிப் பாசாட்டிய தலை மகன் அவனைப் பிரியக்கருதி தன் காதற சிறப்பினைக் கட்டுரைக்கின்றன.

—“ஆயிராய்! கூடும்போது, எனக்கு கீ வழி சிற்கின்றூய்!—வேற்றுமையின்றி விரவுகின்றூய்! நிங்கும்போது, வருத்தம் செய்கின்றூய்! அதனால்,

நீயும நானும உயிரும் உடமபும் தானே? உயிருங்கு உடம்போடு கூடியபோது வாழ்தலும்உண்டு; உடமபோடு நீங்கியபோது சாதலுமூண்டு வாழ்வையும் சாவையும் நியே எனக்குத் தருகின்றும் — உன்னைப் பிரிந்தும் ஆற்றவேனே? ஆற்றேன்! ஆற்றேன்!"

வாழ்தலுயிர்க்கண்ணள் ஆயிழூ சாதல்  
அதற்கண்ணள் நீங்கு மிடத்து. (ககஉச)  
—பெயர்கின்றுள்.

'தனியளாய் சின்ற தலைமகளிடம் தோழி வந்து தான்' கொண்டுவந்த மூலர்களைக் காட்டி, அவளை அழைத்துக்கொண்டு அகள்கின்றாள்.

—————

## இரவுக் துறி

நூல்

—நாள்

### அ. இரவுக் துறி

தளம்:—கறிச்சியில தலைமகள் இல்லைச் சார்ந்த ஒரு [பொழில்.

காலம்:—கூத்திரில் ஓர் இரவு

கூத்தா:—தலைமகன், தலைமகன், தோழி.

பகற்குறி புணர்ந்து விலக்கப்பட்ட தலைமகன், பின் அம் அக்களவொழுக்கக்கிடையே விருப்பம் வைத்து, தோழியை எதிர்ப்பட்டு, "நங்காய்து! இன்றை இரவு நாள் உங்கள் தீறார்க்கு விருந்து வந்தேன். என்னை ஏற்றுக் கொள்ளாயோ?" என்று வேண்டினான். அது

கேட்ட தோழி, “ஜய! இரவிலே எங்கள் உரைரார் சுதந  
ஞச்சாநது அணிவார்; சனைக்குவளை சூடுவார்; வேங்  
கைப் பொழிலிலே வினொயாடுவார். அவர்களைப்  
போலக் கோலம் செய்துகொண்டு வாருங்கள், அப்  
பொழுது உங்களை ஒருவரும் ஜயப்படார்டு?!” என்று  
குறியிட்டு கூறினார். அவனும், அவள் சொன்ன  
படியே அணிந்தும்கூடியும் அவ்விடமசென்று நின்று,  
தன் வரவினைத் தோழியும் தலைமகனும் அறியும்படி  
மயில் எழுப்பினார். அவன் மயில் எழுப்பக் கண்ட  
தோழி, தலைமகளை நோக்கி, “அன்னை! மயில் எல்  
லாம் துயில் ஒழிந்து அகவுகின்றது. இதற்குக் கார  
ணம் கண்டு வருவோம்; வா!” என்று சொல்லி  
அழைத்துக்கொண்டு பொழிலிடம் வந்து புகுஞ்சு,  
“ அம்மா! உன் குழலுக்கு மலர தருவேன்; இங்கே  
நில்லது.” என்று அவளை அவ்விடமே நிறுத்தியிட்டு  
நீஷ திருக்குறள் நாடகம்

அகண்றார். அகல, தனியே நின்ற தலைமகளைத் தலை  
மகன் தலைப்பட்டுத் தழுவினார். தழுவியபின், அவள்  
மடியின்மேல் தன்முடியை வைத்துச் சாய்ந்து கிட  
ந்து, அவள் நலம் புனைந்துரைத்து நயத்தின்றன.

த-ன்.—(வானத்தை தோக்கி, தலைமகள் முகத்தையும்  
நோக்கி) “என்னே! இநத வானத்து தீன்கள்!  
அவ்வளவும் அறிவே இல்லை! அங்கும் இங்கும்  
அலைகின்றன; பார். தங்கள் நிலையிலே நிற்கின்ற  
னவா?—மடந்தாய்! உன் முகத்தைக் கண்டு, தா  
கள் மதியமென்றே மயங்கிவிட்டன! ஆம்! அத

ஞேலெதான் ஓர் இடத்திலே நிலையாமல் ஒடித் திரி  
கின்றன! அந்த மதியத்திற்கும் உன் முகத்திற்கும்  
வேறுபாடு பெரிதாய் இருக்கவும், ‘இது மதி; இது  
முகம்’ என்று அறிய மாட்டாமல், ஆ! இந்த மீன்  
கள் அலைகின்றனவே!—ஆமாம்! கலங்காமல் ஓர்  
இடத்தே நிற்பனவானால் ‘இது மதி; இது முகம்’  
என்று அறிய முடியும். இம்மீன்கள். ஓர இடத்தே  
நில்லாமல் இயங்குவன அல்லவர? இவையும் இந்த  
வேறுபாட்டை அறிய முடியுமா?

மதியும் மடங்கை முகனும் அறியா  
பதியிற் கலங்கிய மீன்.

(கககச)

—“ஓ! அறிவே இல்லை—சிறிதும் இல்லை இம்மீன்களு  
க்கு! இவற்றின் மதியமான்து குறைந்த கலை வந்து  
நிரமடியே—நிறைந்த பின்பேதான் ஊங்கும்!  
மேலும், அது ஒரு மறுவையும் உடையது! அதன்  
இரவுக் குறி

165

அழகு அவ்வளவு!—மாதே! உன் முகத்திற்கு மறு  
உண்டா? தேய்தல உண்டா? அல்லது வளர்தல்  
உண்டா?—கறையுடைய மதியத்தைக் கண்டு, மறு  
வில்லாத உன் முகத்தோடு மருண்டு, கலங்கித் திரி  
கின்றன கண்டாயா? ஓ! என்ன மடயை!

அறுளைய் நிறைந்த அங்குமதிக்குப் போல  
மறுவண்டோ மாதா முகத்து. (கககன)  
—(வானத்து மதியை சோக்கி) “ஓ! மதியே! இவள்  
முகம்போல ஒளி வீச உன்னால் முடியுமோ?

முடியுமானால், என் காதலை நீடும் பெறுவாய்! மெய்யே!—இவள்போல் நீடும் பெறுவாய்!—இம மாதின் முகம் மறு ஒன்றும் இல்லாமல் ஒழுகும் அழகு உடையது! என்ன மகிழுச் செய்கின்றது! என அன்பை அடைகின்றது! ஏ! ஏ! மதியே! நீ மறுவையும் உடையாய்! என்னை மகிழுவும் சேய யாய்! என் காதலை எப்படி பெறுவாய்? பெறவே மாட்டாய்!

முரதர் முகம்போல் ஒளிவிட வங்கையேல்

காதலை வாழி மதி.

(கக்கஹ)

“மதியே! என் மலர்போலும் கண்ணால்! இவள் முகத்தை ஒத்திருக்க நீ விரும்புகின்றாயா? விரும பினால் ஒன்று செய். நானே கானும்படி எனக்கீத தோன்று, பலரும் கானும்படி பலருக்கும் தோன்றுதே!—இவள் முகத்தின் நலம் முழுவதும் நானோ கண்டேன்! நானே உண்டேன்! ஆதலால்,

கி. நீருக்குறள் ஞாடகம்

காதலித்தேன்! ஏ! நீ பலரும் பார்க்கத் தோன்று கின்றுயே! உனக்கு நலம் ஏது? இவள் முகத்தை ஒக்க உனக்கு முடியுமா? என்னால் காதலிக்கப் படுவாயா? படமாட்டாய்!”

மலரன் ‘கண்ணால் முகமொத்தி யாவின்

பலர்காணத் தோன்றல் மதி.

(கக்கஹ)

இவ்வாறு தன் நயப்பு உணர்த்திய தலைமகளை, ‘அழியா ‘அன்புடையான் இவன்!’ என்று அறிந்து, அகம் குளிர்ந்து முகம் மலர்ந்தாள் தலைமகள். அவள்

முகமலர்ச்சி கண்ட தலைமகன், ‘இனிப் பிரியலாம்! இவ்வள் ஆற்றவாள்!’ என்று தெளிந்து அவ்விடம் விட்டுப் பெயர்ந்தான். பெயர், தோழி வந்து தலை மகளைச் சார்ந்து, தான் கொண்டு வந்த மலாகளைக் காட்டி மகிழ்வித்து, அவளை இல்லிடம் கொண்டு ஏழினான்.

---

—நாள்

க. வரைவு முடிக்கம்—

களம்:—குறிஞ்சியில் ஒரு பொழில்.

காலம்:—கூத்திரில் ஒரு பகல்.

குத்தர்:—தலைமகன்; தோழி.

‘இரவுக்குறி வந்து இன்பம் உண்ணுகின்ற தலை மகன், தன் வரவினைத் தலைமகனும் தோழியும் அறி யும் பொருட்டு, புணைக்காயை நீரில் ஏற்றலும், புள் எழுப்புதலும் முதலிய குறிகளைச் செய்வான். ஓர் வரைவு முடிக்கம்—க சக

இரவு அந்தக் குறிகள் அவனுல் செய்யப்படாமலே நிகழ்ந்தன. நிகழ்ந்தவற்றை அவன் செய்தனவாகவே தோழியும் தலைமகனும் மருண்டு, பொழிலிடம் புகு ந்து நின்று; அவனை எதிர்ப்படாமையால் திரும்பி இல்லத்துள்ளே சென்றிருந்தார். இருந்தபின், அவன் வழக்கம்பேரல் அவ்விடம் வந்து அக்குறிகளைச் செய் தான். செய்யக் கண்ட தோழியும் தலைமகனும், அடிக்கடி வெளிபே சென்றால், தமிழை அயலா ஜயமுறு வரர்கள் என்று அஞ்சி, மறுபடியும் பொழிலிடம்

போகாமல் மனையிடம் இருந்தார்.

இவ்வாறு அல்ல குறிப்பிட்ட தலைமகளுக்குத் தலைமகளைக் காணும்பொழுதைக் காட்டினும் காணுப் பொழுதே பெரிதாயிறு. ஆகவே, அவள் ஆற்று மை வளர்ந்து வேறுபட்டு வாடினாள். அவ்வாட்டம் கண்ட அவள் அன்னை அமபல எடுத்தாள—பழித் துப் பேசினாள். அயலாரும் அலா எடுத்தார—பழித் தத தழற்றினார்.

அன்னை பேச்சையும் அயலா தூற்றையும் கீட்டு, மனம் புண்ணுகிய தோழி, களவெழுக்கம் ஒழிந்து தலைமகளை வரைந்துபொண்டு வாழும்படி, தலைமகளை வற்புறுத்தத் துணிக்தாள்—துணிந்து, அவன் பலங்களும் வந்து பயிலும் பொழிலிடத்தே சென்று, அவனை எதிர்ப்பட்டு, வலங்கொண்டு சார்ந்து, முன்னே நின்ற மொழிகின்றாள்.

தோழி:—“மன்ன! என் தோழிக்கு—உங்கள் அன்பி ஞாலே இன்று அம்பலேயீனாக்கது! அம்புபோன்ற சூ திருக்குறள் நாடகம்

அம்பலே வளர்ந்தது! உங்கள் தலையனி—பேரன்பு—பலராஜும் அறியப்பட்டு அவராயிற்று!—இது வரும்வரையும் கீங்கள் இவ்வொழுக்கம் ஒழுகின்றா களே! ஐயி! இனியாவது அறம் அறிந்து இவளை வரைந்துபொண்டுவாழ்வீர்களா?—எச்சும் பேசகம் காது கசக்கின்றதே! பொறுக்கமுடிய இல்லையே!” தன்:—“நங்காய்! உனக்குக் கசக்கின்ற அளரே எனக்கு இனித்தினாறது!—ஆ! என் அறிய உயிர்

உன் தோழியை எய்தப் பெருமல எவ்வளவு வருந் துகின்றது? இப்படி எய்தற்கிய உன்தோழியை எளியளாக்கி இவ்வூர் அலர் எடுக்கின்றதே—தூற் றகின்றதே! என்ன மட்டமை! மட்டமையாயினும் எனக்கு என்னமயே.—இந்த அலரை அல்லவா என் உயிர் பற்றுக்கோடாகக் கொள்கின்றது? கொண்டு, அவளைப்பெற்றதுபோல மகிழ்கின்றது? மகிழ்க்கு, நிலைபெறுகின்றது?—அங்கிலைப்பேற்றை நானே அறிவேன. அயலார் அறியார். அவர் அறி யாதிருப்பதும் என் பாக்கியம்தான்! இதை—அவர் எடுக்கின்ற அலரே எனக்குப் பற்றுக்கோடாதலை—அந்த அயலார் அறிந்தால், தூற்றுதோழியார். ஒழியவே, ‘என் ஆருயிர் ஒழிந்துபோமே!

அலரை ஆருயிர் நிற்கு மதனைப்

ப்பலரறியார் பூாக்கியத் தால். ८

(ககசக)

—“கல்லருய்! எங்களை அலர் எடுக்கின்ற இவ்வூரை நீ அருவருக்காடுதே.—மலர் போன்ற கண்ணால்— வரைவு மூடுகீடும்—க

கஞ்

உன்தோழியை எதிர்ப்படுவதென்றால் எத்தனை இடையீடு? எத்தனை அருமை? ஐயோ! இவ்வூர் அவள் அருமை அறிய இல்லை. அவளை எளியளாக்கி விட்டது! பழியும் தூற்றிற்று! தூற்றி எனக்குப் பற்றுக்கோட்டையும் தந்தது! பேசாம்! இவ்வளவு உதவிசெய்த இவ்வூரை நீ வெறுக்கலாமா?

மலரன்ன கண்ணு எருமை யறியா

தலரைமக் கொத்திவ்வூர்.

(ககசக)

—“ஈக்காய்! இந்த அலர் எனக்கு எளிதாகக் கிடைப் பதோ? அல்ல.—எங்களுக்குக் கூட்டம் உண் டென்று இவ்வூர் அறிந்துகொண்டதே! ஆ! இப்படி. அறிந்துகொண்டதே என் பாக்கியம! அறிந்து கொண்டு, உண்டாக்கிய அல்லோ என் பெரும பாக்கியம! ‘எப்படி?’ என்று கேட்கின்ற யோ? அவ்வல்லரைக் கேட்டே என் மனம் இன்பத்தை உடையதாகின்றது ஆமாம்! உன் தோழி யின் கூட்டத்தைப் பெறுதிருக்கே பெற்றேர் போல இனபம் உடையதாகின்றது.—தோழி! இவ் வலர் எனக்கு அருமை யுடையதுஅல்லவா?

உருவதோ வூர்த்து கௌவல யதனைப்  
பெறுவது பெற்றனன் நீர்த்து; (ககசங்)

—“இதோ பார்! இது, பின்னும் ஸீர் உதவியைப் புரிகின்றது!—என் கருமத்தை வற்றீருமல்ல வளரச் செய்கின்றது —இவ்வூரார் எடுக்கின்றாலும் இல்லை. யானால் என் காமம் இப்படி அலருமா?—மேன் சூழ நீருக்குறள் நாட்கம்

மேலும் மிகுமா? அல்லது இனபம் பயக்குமா?  
நங்காய்! தன் தன்மை இழந்து தவ்வெனச் சருங்கி விடாதோ?

கவ்வையாற் கவ்விது காம மதுயின்றேல்  
தவ்வென்னுங் தன்மை யிழந்து. (ககசங்)

—“என் வேட்கை மிகுதியால் அலரும் எனக்கு இன்பம் செய்கின்றது! ஆமாம்! யாவரும் வெறுத்து

விலக்கும் அலரும் எனக்கு இன்பம் செய்கின்றது! களீாக் குடிப்போர்க்கு களிக்கும்போ தெல்லாம் கள் உண்டல் இனிதாகாதோ? அதுபோல, இக்காமமும் அலராகும்போ தெல்லாம், ஆ! எனக்கு எவ்வளவு இனிதாகின்றது! அந்த இன்பத்தை நீ அறிவாயா?—என் உயிர்க்குத் துணையும் ஆகி, அதை நிலைபெறசெய்து, அதற்கு இன்பமும் சிளைக்கின்றதே! என் காமத்தை மேன்தேவும் வளரச்செய்கின்றதே! ஆ! இவ்வளவு நன்மை செய்கின்ற அலரையும் நீ இகழ்ந்து கூறலாமா?"

களித்தொறுக் கள்ஞாண்டல் வேட்டற்றால் காமம் -  
வெளிப்படுங் தோறு மினிது. (ககஶநி)

இவ்வாறு, தனக்கு அலரே பற்றுக்கோடாகின்றது என்று தலைமகன் சொல்ல. அதுகேட்ட கோயி. 'இவ்வெளு வேறொரு வகையால் வறைவு கட்டாவல—மனந்துகொள்ளும்படி வற்புற்றதல—இவன்டும்' என்று எண்ணி, திவான் விடைபெற்று அன்று பெயர்கின்றார்.

வறைவு முடுக்கம்—२

சடு

—நாள்

க. வறைவு முடுக்கம்—२

களம்:—குறிச்சியில் தலைமகள் சிறையிடம.

காலம்:—கூத்திரில் ஒரு பகல்.

நூத்தர்:—தலைமகள், தோழி.

தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகுகின்ற காலத  
 திலே, ஒரு நாள், முதல் யாமத்திலே தாய் உறக்கம்  
 ஒழிந்திருந்து தலைமகனுக்கு அறிவும் ஆசாரமும  
 கற்பித்தாள்; தாய் உறங்கியபின் நாய்கள் உறவுகாமல்  
 இரவுமுழுதும் குரைத்துக் கொண்டிருந்தன. மற்  
 கொருநாள் இரண்டாம் யாமத்திலே ஊர் கொண்ட  
 பெருவிடா நாளாய் உறக்கம் நீங்கி விழித்திருந்தது;  
 பின்னே ஊர் காப்போரும் இடங்காப்பொரும் விள  
 க்கொடு வெளிவந்து, வீதியின் புறத்திலும் வீட்டின்  
 புறத்திலும் சுற்றித் திரிந்தார்கள் வேலெருநு நகள்  
 மூன்றாம் யாமத்தின் தொடக்கத்திலேயே நிலாவந்து  
 தோன்றிப் பகல்போலக் காய்ந்து யிளங்கிற்று; பின்  
 ஆம் கூகைகள் இடைவிடாமல் குழறியன. இன்  
 டெனாரு நாள் நான்காம் யாமத்துத் தொடக்கத்திலே  
 சேவ்ர்கோழி குவிற்று. இவ்வாறு பல இடையீடு  
 களும் பலநாளும் உண்டரண்புடியால் தலைமகனை  
 எதிர்ப்படாமல் தலைமகள் ஆற்றுளாயினாள். அவள்  
 ஆற்றுமையும் அதனுடே வந்த மேனில் வேறுபாடும்  
 கண்டு, அவள் இல்லத்தாங் அவளை இற்கெறித்தார்  
 கள்—இல்லத்தை விட்டு வேறெங்கும் வெளியே செல்  
 லாமல், தடுத்தார்கள். தடுக்குவே, தலைமகன், இல்

·கூ

திருக்குறள் நாடதம்

ஸீச் சார்க்குதல்லா ஓர் இளமரச் சோலையிடே போபத்  
 தோழியோடு பொழுதுபோக்கினாள்.

இவள் இவ்வாறு இருக்க, தலைமகனும் தலைமக  
ளீக் காணுமையால் ஆற்றலுகி, அவளீக் கானும்  
விருப்பமுடையவனுப், அவள் விளையாடுகின்ற சோலை

யின் புதுதீர் வந்து நின்றான். அவன்-வருகை  
அறிந்த தலைமகள்—தனக்கு அவரால் வரும் நாணத்  
தைபும், அவளீக் காணுமையால் வரும் ஆற்றலைம

யையும், இவற்றால் வரும் அல்லவையும் எல்லாம்—தன்  
தோழிக்குச் சொல்லுவான்போல அவனுக்குக் கேட்ட  
கும்படி சொல்லுகின்றார்.

த-ள்:—“தோழி! இது என்ன புதுமை? என் காத  
லைர நான் ஒரு நாளே கண்டேன்! அந்த ஒரு  
நாளீக்கே இவ்வளவு அவராகியிட்டதே! இது திங்  
கனாப் பாம்பு தீண்டினால் திசை முழுதும் அறி  
வதுபோல அல்லவா இருக்கின்றது? திங்களே,  
மறைவில்லாத வரணத்திலே இருக்கின்றது; மே  
லும் உயரத்திலே இருக்கின்றது! அதைப் பாம்பு  
தீண்டினால் உலகத்துள்ள பலரும் அறியக்கூடும்.  
என் காதலைர நான் கண்டதும் அப்படிதானே?  
ஆ! என் செய்கையை உலகம் எப்படி அறிந்து  
விட்டது? கிட்க்கட்டும்,—இவ்வாழுக்கம் இனி

ஆகது! என் காலைர் இந்த அவ்வார அறிவரானால்  
உடனோ என்னை மணங்துக்காளவார். ஆம்! விரை  
விற் மணங்துக்காளவார். ஆனால், அவர் அறிவது  
எப்படி? ஏது அவருக்கு யார் சொல்வது?"

வரைவு முகேகம்—2

சன

சன்டது மன்னு மொருநா எலர்மன்னுங்  
திங்களைப் பரயுதுகொண்டற்ற.

(ககசா)

தீதோழி.—"அம்மா! எல்லாம் உன்னால் வந்ததுதானே?  
இவ்வளவும் நீயே செய்துகொண்டாய! காதலைர  
இரண்டொரு நாள் கானுவிட்டால் என்ன? அவர்  
பிரிசூய் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? நீ  
ஆற்றஞ்சமல் அழுதபடியால் அயலார் அறிந்தார்கள்;  
அலர் எடுத்தார்கள். அந்த அவரைக் கேட்டு நம  
அண்ணையும் சீறினால். இனியாவது, ஆற்றியிருப்  
பாயா?"

த-ள் —"என்னது! உனக்கு ஒன்றும் தெரிய இல்லை.  
இந்த அயலார் சொல்லும் அன்னை சொல்லுமா என  
அுடைய சாமானோயைக் குறைத்து விடுமோ? ஒருகா  
லும் குறைக்காது. என் காமானோயாகிய பயிருக்குப்  
பெண்கள் தூற்றும் பழியெல்லாம் எருவாகின்றது।  
நம் தாய்க்குதும் சொல்லெல்லாம் தண்ணீர் ஆகின்  
நது! பயிரோ செழித்து வளர்கின்றது—காமம்  
மேன்மேலும் மிகுனின்றது! ஏது என் ஆற்றஞ்சம

சுருங்குவதற்கு இவையோ காரணம்? அது பெருகு  
தற் கல்வோ இவை காரணம்!

ஊரவர் கௌவல பெருவாக அன்னிசொல்  
நீராக நீருபிள் கோப். (ககசா)

—(தாங் சொல்வதைத் தோழி தெரிந்துகொள்ள  
இல்லை என்று என்னி) “என்னதி! இன்னும் உளக்  
சுஅ திருக்குறள் காடகம்

குத் தெரிய இல்லையா?—‘அயலார் எடுக்கும் அல  
ரைப் பற்றியாவது நீ ஆற்றியிருக்கவேண்டும்!’  
எனகின்றுய். அது தானே நீ சொல்வது? ஆம்  
நீ சொல்வது எப்படி இருக்கின்றதென்றால், ‘நெய்  
யைச் சொரிந்து நெருப்பை அல்’ என்பது போல  
இருக்கின்றது! நெருப்பிலே நெய்யை விட்டால்  
அது முன்னையிலும் முன்னெரியும் என்பதை மற  
ந்து விட்டாம். அவவளவே நீ செய்த பிழை;  
அதிகம் இல்லை அதி!”

நெய்யா லெரிதுப்பே மென்றறஞ்சு கௌவலயாற  
காம நதுப்பே மெனல். (ககசா)

‘ இவ்வாறு தலைமகளும் தோழியும் பேசக்கேட்ட  
தலைமகன், “அக்தோ! என் காதலியின் இவவளவு  
துன்பத்திற்கும் நானே காரணம் ஆனேன. இனி  
இவ்வோ மனம் நோக்கவயாமல் மனங்கொள்ளவேன்  
யே!” என்று என்னிப் பெயர்கின்றன.

இவ்வாறு, முன்னிலையாகவும் சிறைப் புறமாக

வும்—கேரிதும் மறைவிதும்—வரைவு கடாவப்பட்ட·  
தலைமகன்; உடன்போக்கு, ஒருவழித்தணத்தல், விரை  
பொருட் பிரிதல், என்னும் இம்முனரியுள் ஒன்று  
செய்து, பின்பு தலைமகளை மணந்து கொள்வான்.

—\*—\*—\*

## உடன்போக்கு

சுகு

—நாள்

க. உடன்போக்கு

களம்—குறிஞ்சியில் ஒரு பொழில்.

காலம்—கூத்திரில் ஒரு மாலை.

கூத்தர்—தலைமகன், தோழி.

தலைமகன் இரவுக்குறி வந்து ஒமுகுகின்ற  
பொழுது, அவவொழுக்கத்தை அவனுர் அறிந்து அலா  
தாற்றிறது. அவவெல்லாக்கு நாணக்கொண்ட தோழி,  
தலைமகன் பழுமையாக வந்து பயிலுகின்ற இடத்தே  
சென்று, அவனை கீதாபபட்டு, வலங்கொண்டு சாராந்து,  
முன்னே நின்று தோழுகின்றார்.

தோழி—“இய! எங்களுக்கு வந்ததை என்ன சொல்  
வேனே? எங்களிடம் நீங்கள் காட்டியஅன்பு,இன்று  
அலாதுயிற்று! நமமுடைய ஒமுக்கத்தைப் பலரும்  
அறிந்கார், பழி தூற்றுகின்றார். இதெல்லாம்  
முன்னமேடங்களுக்குப் சொல்லியிருக்கின்றேன்.—  
ஆ! இப்பொழுது, மேலும் ஒன்று வந்தது! என்  
தோழியை—உங்கள் காதலியை, யாரோ இலர்

மனம்பேசியும் வந்தாரா. எங்களுக்குக்கலக்கத்தைத்  
தந்தாரா. ஐயோ! இது எப்படி முடியுமோ?—இவ்வ  
வளவும் உண்டாகும் வரையும் நின்கள் இப்படியே  
நடந்து வந்திரே! அன்புடைய நின்கள்—”

த-ன்:—“நல்லாய்! நான் என்ன செய்யட்டும்?  
இதெல்லாம் நாம் என்னுமிலே வந்தது! என்மேல்  
வருத்தப்படாதே. இப்பொழுது நீ சொல்வது  
போலச் செய்கின்றீரன்.”

## ५० திருக்குறள் நாடகம்

தோழி:—“மன்ன! நானு உங்களுக்குச் சொல்வது?  
என் பெண்ணறிவு பேதையறிவு அல்லவா? ஏவற்  
பெண் நான்! ‘இது செய்க’ என்று உங்களைச்  
சொல்லத் தக்கவளோ? அல்ல.—ஆனால், என்  
தோழி கற்பொன்றையே பொற்பாக உடையவள்.  
உம்மையே அல்லாமல் ஒருவரையும் வேண்டாள்!  
நிங்களோ, இவளிடத்தில் நிங்கா அன்புடையிரகள்!  
வேறொருத்தியை கேவன்மா. ஆகையால், உமது  
அன்புக்கும் இவள் கற்புக்கும் அழிவு வாராதபடி  
நடக்க, ஐயா! பேரறிவு பெற்ற உமக்கே தெரியாதோ?”

த-ன்:—“தெரியுமதான். நங்காய்! உன் தோழியை  
இன்றே உடன்கொண்டு போவேன். என் ஊருக்குப்  
போனதும் மனம் புரிந்துகொள்வேன். அப்பொழுது,  
அயலார் எடுக்கின்ற அலரும் அடங்கும்.  
உன் தோழி அழுகையும் அகலும். உன் பழியும்  
ஒழியும். என் வருத்தமும் வாடும். ஆனால், ஒன்று  
உண்டு.—என்ன என்றால், போகும் வழியோ வே

கும் பாலைவிலம். முர்ஞும்கல்லும் நிறைந்த முரம்பு! அங்கே, நீரும் இல்லை! நிழலும் இல்லை! ஐயோ! மாத ரும் அவ்விடம் போதருவது ஆமோ? உன் தோழி. என் காதலி மெல்லடி அதைப் பொறுக்குமோ?— மிகவும் மென்னமயான பொருள்கள் இரண்டே என்ற உலகத்தார் ஏடுத்துப் பேசவர், அவை தெரியுமோ? அனிச்சப்பூவும் அன்னத் தூவியும்! அங்கிரண்டுக் கூட என் மாதின் அடிக்கு நெருஞ் சிப்பழும் அல்லதோ?— செருஞ்சிப் பழமானது உடன்போக்கு

குக

பழமென்று பெயரைப் பெற்றும் மேலெல்லாம் மென்னமயே இல்லாத மூள்ளாயிருக்குமோ!—இவ் வகையான மெல்லடி உடையாள், கல்லுடைய பாலைவனத்தை எப்படி கடப்பாள்? ஆ! இது ஒன்றுக்கே அஞ்சினாறேன்! ”

அனிச்சபும் அன்னத்தின் தூவியும் மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம் (ககை ०)  
 நோ.—“ஐயா! ஒன்றும் அஞ்சிவெண்டா. என் தோழி அன்பை அறியீரா? உம்முடன் போவதென்றால் அவனுக்கு உவபபல்லவா? நீர் சொல்லுகின்றபாலை அவனுக்குச் சோகையே ஆகும்! அவன் வழியிலே வருந்துவாள் என்று நீர் வருந்தவேண்டா. ஆயி தும், அவனிடம் நான் போய் இதைச் சொல்லி, அவன் கருத்தை அறிந்து வருகின்றேன். சற்றே இவ்விடம் தானே நில்லுக்கள்.” என்று சொல்லி அவனை அவ்விடமே நிறுத்திவிட்டு தலைமகளிடம் சென்று, அவன் குறிப்பறிந்து, “அனானுபி! நமமு

டைய அன்பா, தம ஊருக்கு உண்ணின உடன்கொ  
ண்டுபோக எண்ணினார். தோழி, உள் விருப்பம்  
என்னவோ?" என்று உணர்த்தி சிங்குள்!

இவ்வாறு உணர்த்தப்பட்ட தலைமுகன், "நோவே!  
இது என்னே? உடன்போவோமென்றால், நானும்  
நடுவே நின்று தடுக்கின்றது! போகாமலீ இவ்விடமே  
நிற்போமென்றால், கற்பு அழிவதாகும்.—பெண்பேசி,  
இல பேய்கள் வந்திருக்கின்றனவே! என்னசெய்வேன்?

டூ.

திருக்குறள் நாடகம்

"ஓ! தெய்வமே!" என்று சிறிதுநேரம் ஆராய்ந்து பார  
த்து, 'கறபைக் காப்படே கருமம்' என்று தெளிந  
தாள். தெளிந்தும், 'உடன் போவதற்கு உடமபட்  
டேன்' என்று வாய்விட்டுப்பேச நானுமுற்று, தோழி  
முன்னே வந்து தலைசாயத்து நின்று, தளை கீற்றிருந  
தாள். இருக்க, அவள் கருத்தைக் கூறி பின்ன  
உணர்ந்த ரீதாழி, அவளை அனமுத்துக்கொள்ளிபோய்  
தலைமகனிடம் நிறுத்தி, அடைக்கலம் அளித்து,  
"அன்பரே! இவளைக் காக்கவேண்டுமென்று உமகருச  
சொல்லவும் வேண்டுமோ? நீ அனயற குன்றது  
அனபரென்று ரான அறியேனே?—நீங்கள் இருவரும்  
ரெவ்வனே நகரம் சோந்து மலரும் மனமூடபோல  
மனது வாழுவேன்கிடப்! இன்றுபோல என்றென்றுப  
இலோபிரியாமல் வாழுவேன்கிடப்!" என்று வாழ்த்தி  
அனுபவினால்.

-----

களமா:—தலைமகன் ஊருக்கும் தலைமகன் ஊருக்கும்  
[இடைப்பிழங்கள் மனற்சாடு.

காலம்:—கூத்திரில் ஒரு நடுப்பகல்.

கூத்தா —தலைமகன், தலைமகள்.

தோழியால் வாழ்த்தி அனுபபப்பட்ட கலை மகலும் தலைமகனும், வருத்தமின்றிச் சிலதூரம் வழிசினொயாடி நடந்தார். புந்தவருக்குக் குறுக்கே ஒரு கொடுஞ்சரம வந்து குறுகிற்று. வெயில் கடுமையாக வெதுபபிற்று. தீக்காற்று வீசிற்று. காதலர் இருவரும் நெல்லிக் கணியை வாயிலிட்டு உடன்போக்கு ரூ.

மெல்ல மெலவக் கடந்தார். கடந்தபொழுது, கொதிக்கிண்ற மனல் வழியை மிதிக்கமாட்டாமல் தலைமகன் அடிப்பதைத் தவருத்தினால். அது கண்ட தலைமகன் ஆற்பெருஷத் துயரம் அடைந்தான். அடைந்து அவர்கிடத்தின் தன்மையை ஆராய்ந்து பார்க்க, அதன் கடுவேஷம் மூலிடம் உண்டென்று நினைவு வந்து, அடைகே சென்று சில நேரம் தங்கியிருந்து, தளாவு சீங்கித திரும்பவும் புறபபட்டு, போகின்றார். அப்பொழுது புணர்ச்சியின் மகிழ்ச்சியைப் புகழ்ந்துரைக்கின்றுன் தலைமகன்.

த-ன் —(தன்னுள்ளே) “எனனே ! இவள் காதல் !

‘புதிதாகத் தோன்றுகின்றதே ! ஆ ! நாகலும் அறிவும் ஒன்று தானே ? அறிவுக் கோ ஓர் அளவில்லை. அது மேலும் மேலும் வளரும் ! வளரும் பொழுது, முன்னைய அறியாமையாக அறிக்கீஸ்திரும். புதிய அறிவு பிறக்கப் பிறகக அது பழைய அறிவைப் பிழையாகக் காட்டும். இது அறிவின் குணம்’—அதுபோல, இவள் காத

•ஹ செறியச் செறிய—நானுக்கு நாள்—புதிது  
புதிதாகக் காட்டுகின்றதே! ஆ! இவளிடம் கேற்  
றைச் செறிவு, முன்னைய செறி வைச் செறியாமை  
யாகக் காட்டி விட்டதே! இன்றைய செறிவும் கேற்  
றைப் செறிவை அப்படியே ஆக்கிவிட்டதே! என்ன  
புதுமை! ஓ! என்ன புதுமை!

அறிதோ றறியாமை கண்டற்றுற் காமம்  
செறிதோறும் சேயினழ மாட்டு. (ககக0)

## ஓர் திருக்குறள் நாடகம்

இவ்வாறு அருள்சுரம் கடங்கு தன் அணி நகர்  
அடைந்த தலைமகன், அறிவோரும் அந்தனரும் அறிந்  
திருக்கத் தலைமகளை வதுவைக் கலியாணம் செய்து  
கொண்டு இல்லறத்தில் அமர்ந்து வாழ்கின்றன.

இவ் உடன்போக்கு சிகழாதானின் ஒருவழித்  
தனத்தல் நிகழும். —

—நாள்

கத. ஒருவழித் தனத்தல்—க.  
களம்:—குறிச்சியில் தலைமகள் இல்லம்.

காலம்:—கூதிரில் ஒரு பகல்.

கூத்தா:—தலைமகள், கீதாழி.

ஊரெல்லாம் அலர் பரவுகின்றதென்று உரைக்  
கக் கேட்ட தலைமகன் ‘இவ்வாலர் அடங்கும் வரையும்  
இப்பிடம் வாராமல் அகன்றிருப்பேன்’ என்று சில  
காலம் தன் ஒழுக்கம் ஒழிந்து, ஓர் இடத்தே அமர்  
ந்து உறைவானுயினன். அதனால், அவளைக் காணப்  
பெறுமல் தலைமகள் ஆற்றுமை வளர்ந்து அழிந்து

புலமயினான், புலம்ப, தோழி, ‘இவளை ஆற்றும் வகை என்ன?’ என்று ஆராய்ந்து கண்டசியில் ‘அவன்குண ங்களைப் பழித்துப் பேசினால், அப்பொழுது அந்தப் பழிப்பேச்சைச் சேட்க அஞ்சியாவது இவள் அழுகை மீறின்து ஆற்றியிருப்பாள்’ என்று எண்ணித்துணிந்து தலைகளாள் எதிரேவந்து நின்றார்கள். நின்றவள் கரு த்து ‘இன்னே’ தென்று குறிப்பினால் அறிந்த தலைமகள், அவள் கேட்கும்படி தன்னுள்ளே சொல்லுகின்றார்கள்.

ஒருவழித் தணத்தல்—க

ஞஞ

த-ள்:—‘ஆன் காதலர் அன்பைக் கணக்கிட—அள விட யாரால் ஆகும்? என் கண்ணிலிருந்து ஒரு கணமும் நீங்கார்—ஒரு நொடியும் நீங்கார். எப்பொழுதும் இதோ! என் முன்னே நிற்கின்றார்— எண்ணை அறியாமலே ஓரொருகால், ஐயோ! நான் இமை கொட்டுகின்றேன். அதுவும் ஆ! இவரை வருத்தம் செய்கின்றதா? இல்லையோ! எப்பொழுதும் என் கண்ணிலே நிற்கின்றார்—ஆ! இவர் எவ்வளவு நுண்ணியர்?—காணப்படாத நுண்ணியர்—யாவர் கண்ணுக்கும் அகப்படாத நுண்ணியர். இவர் நுண்மையை அறியாதவா ஐயோ! இவரை வீணே பழி சொல்லுகின்றார்களோ! இது என்ன பாவம்!

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்

நுண்ணியரைம் காத வலா.

(ககஃ)

“என்னே! இவர் எண்ணை மறந்துபோனாராம், ஏரி ந்து இந்துநூராம் போனாராம். அந்தோ! எனகே

மறந்தார்? என்கே போன்று? எங்கெந்த கேரமும் இதோ! என் கண்ணிலே உள்ளாரே! இதனால் அல் வலேவா, என் கண்ணுக்கு மையெழுதவும் நான் மறுத்திருக்கின்றேன்? மை யெழுதுவது சிறிது கேரம் தான். ஆனாலும், அந்தச் சிறிது கேரமும் இவர் மறைவாரே என்று மயங்கியே நான் அது செய்யாதிருக்கின்றேன். இது யாரா அறிவார்?

கண்ணுள்ளார் காத வவராகக் கண்ணும்  
எழுதேம் கரப்பாக் கறிந்து (கூடல்)  
குகூ திருக்குறள் நாடகம்

—“இது மட்டோ? ஒன்றையும் வெம்மையாக ஒன்னையும் நான் ஒழிந்திருக்கின்றேனே! என்னே! என் நாயகா என் நெஞ்சில் இதோ! எப்பொழுதும் உள்ளாரே—நீங்காமல் நிலையாயிருக்கின்றோ? நான் சுடுகையோடு உண்டால், அந்தச் சுடுகை உணவு சென்று இங்குள்ளவரைச் சட்டாதோ! ஆ! அச்சுடுகையால் இவா வருந்தாரோ?—அந்தோ! என்ன பாவம்! என் கண்ணையிட்டும—என் மனத்தையிட்டும் கடுகள்கும் பிரியாத காதலை, செடுக்காரம் சென்றுரென்று கொடுஞ்சோல் சொல்கின்றா களோ! என்ன கொடுக்கை! என்ன செய்வேன்!”

நெஞ்சத்தார் காத வவராக வெய்துண்டல்  
அனுசதும் வேபாக கறிந்து. (கூடல்)

இவ்வாறு தலைமகள் சொல்லிச் சொல்லி வருந்தக் கேட்டு, இதன்மேலும், தலைமகளை இயற்பழியாதொழிக்கின்றுள் தோழி.

கக. ஒருவழித் தணத்தல்—உ  
களம்:—குறிச்சியில் தலைமகள் இல்லைச்சார்ந்த ஒரு  
காலம்—கூத்திரில் ஒரு பகல், [பொறில்,  
கூத்தா—தலைமகன், தோழி, தலைமகள்.

சிலகாலம் தலைமகள் ஊருக்கு வராமல் தயிர்க்  
திருந்து பின்னர் வர்த் தலைமகனைத் தலைமகனும்  
தோழியும் சௌந்தர எதிர்ப்பட்டு வலஞ்செய்துங்கின்று  
,

ஒருவழித் தணத்தல்—உ

ஞ

மகிழுந்திருந்தார். அதுபொழுது தோழி தலைமகனை  
கோக்கி “ஓய! உம்முடைய பிரிவைத் தரியாத என்  
தோழி இவள், இங்கிருந்து உற்ற வருத்தமெல்லாம்  
உசரத்திட முடியுமோ? ஓயோ! உடலெல்லாம்  
வெறுத்தாள—பார்தாள—மெலிந்தாள்—அழுதாள்—  
விமரினீள்—அறறினாள. ஆ! எவ்வளவு! ஊசனும்  
பாட்டும் மரது, உண்ணனும் உறங்கனும் துறங்கு,  
உள்ளம் வாடி வருந்தினாள. அதைப்பெல்லாம் அடிப்  
முதல் சொன்னால் பண்ணா ஆகும். அது கிடக்கட்டிம.  
அங்பி நீங்கள் நீங்கியிருந்த நாளில் ஒருகாறும்  
எங்களோ நினைத்தும் அறிவிரோ? கொல்லுங்கள்!”  
என்று ஈகைத்துக் கேட்டாள்.

தன்—(புனர்வகசெய்து) “நங்காய்! நீகேட்பதுநன்

ஏய இ) நுக்கினறது. உங்களோ கான மறந்திருந்தால் அல்லவேர, மறுபடியும் நிலைத்திருப்பேன்? ஒரு இலம நேரமும்—ஒரு இமமி நேரமும் உங்களோ கான மறந்தில்லையே?—உண தோழி இவள் கண் கணமுகு ஒன்றையும் ஒருபோதும் என் கெஞ்சம் மறக்குமோ? அதன் ஒளிவும் தெளிவும் எப்படி மறிப்பது? அதன் அமாத்த நோக்கை எப்படி மறப்பது? அதை என்னி என்னி எங்குவதல்லாமல் மறப்பதும் ஆகுமோ? மடவாய்! அது இருக்கட்டும். உன் தோழியின் காற்குணத்திலே ஒன்றூ யாவது என் கெஞ்சம் மறக்குமோ? ஒவ்வொரு குணமும் என்மனத்திலே ஊன்றிக்கிடக்கின்றதோ ஆ! அதை எப்படி மறப்பது?—ஏல்லாய்! உங்கள் குடும்பத்திற்கு நாடகம்

அழகையும் குணத்தையும் அல்லும் பகலும் கான் மறந்தும் ஆறியேன்; மறுபடியும் அவற்றை நினைத்தும் அறியேன்! ஆம்! இது உண்மை!”

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஓள்ளமர்க்கண்ணுள் குணம். (கெட்டு)

அன்பது கேட்டு, அவன் காதற்கிறப்பினைக் கண்டு, தலைமகனும் தோழியும் உள்ளம் தழைக்கின்றார்.

இவ்வாறு ஒருவழித் தணந்துவந்த தலைமகன், தலைமகள் ஊரிலாவது தன் ஊரிலாவது அவளை வது வைக்கியானம் செய்துகொண்டு இல்லறம் அமர்த்து இனிது வாழ்வான்.

க. வரைபோருட் பிரிவு—க.

களம்:—குறிச்சியில் தலைமகள் இல்லம்.

காலம்.—கூதிரில் ஒரு காலை.

கத்தர்:—தலைமகள், தோழி.

அயலார் எடுக்கின்ற அலருக்கு அஞ்சிய தலை மகன் “கம்முடைய குலத்திற்கும் குடிக்கும் இம்மறைந்த ஒழுக்கம் இனியும் ஆகாது. ஓயோ! இவன் பெருமைக்கும் இது சிறுமை இன்னே இவளை மணந்து கொண்டு வாழ்வேன்!” என்று தெளிந்து வரை வடம்பட்டான். உடம்பட்டு, தலைமகனும் தோழி யும் வந்து விளையாடுகின்ற பொழிலிடம் சென்று புகுந்து, அவர்களை எதிர்ப்பட்டு, தோழியை கோத்கி, வரைபோருட் பிரிவு—க

கு

“நல்லாயி நான் போய் நும்மவர் கூறும் பரியப் பொருளோடு வந்து உன் தோழி—இவளை மணந்து கொள்வேன். பிரிந்து நான் வாழேன். நெடு நாள் அவ்விடம் தொழேன். விரைந்து வருவேன். அது வரையும் நீ இவளை ஆற்றுவித்துக்கொண்டிரு!” என்ற இசற்றி, அவர் பிரியாகிடையைப் பிரிய விடையாகப் பெற்றுப் பிரிந்தான். பிரிந்த விடத்து, அவன் பிரிவிற்கு ஆற்றுமல் தலைமகள் வேறுபட்டான். வேறு பட, “அன்னுப்பிநம் தலைவர் நமக்கு நல்லது புரியலே பிரிந்தார். பிரிய, நீ ஆற்றுயாவதோ தக்கது?” என்று தோழி தெளிவித்தான். தெளிவித்த தோழிக்கு, “ஏதி அவர் பிரிவுக்கோ நான் கலங்கினேன்? அவர் சென்ற கானத்துத் தன்மைக்கே கவலுகின்றேன்.

என் எண்ணம் அறியாமல் ஏதிலா என்னைப் பழிக் கின்றார் என்றார்.” சிலகாலம் சென்றது. மறுபடியும் தலைமகன் பிரிவை நினைந்து தலைமகன் ஆற்றுமை மீது ந்து அழுதாள் அழு, ‘இவளை ஆற்றுமைவகை என்ன?’ என்று தோழி ஆராய்ந்தாள். ஆராய்ந்து ‘இவள் எதிரே நின்று தலைமகன் குணங்களைப் பழித்துரைப் போம். அந்தப்பழித்துரையைக்கேட்க மனமபதைத் தாவது இவள் அழுகை ஒழிந்து ஆற்றியிருப்பாள்’ என்று துணிகின்றார்.

தோழி:—(தலைமகன் முன்னே நின்று): ‘ஆ! இவரோ அன்புடையவர்? இவளைப் பிரியா தோய் செய்த இவரோ அன்புடையவர்? பிரியேன்று பிரிந்தார். இவளைத் துயிலாமலும் வைத்தார். ஓ! இவர் எவ்வளவு கொடியவர்!’

கூ 10 திருக்குறள் நாடகம்

த-ள்.—(தோழிபழிப்பதைக் கேட்க மனந்தாளாமல்)  
“என்னே! காதலா அன்பை நானே அறிவேன்! அவா என்னிடம் வைத்த அன்பை யா அறிவாரா? வேறு யா அறிவாரா? ஊரெல்லாம் அறிய ஆதுமா?—அவர் அன்புக்கு ஒரு அளவு உண்டா? என்னிழியிலிருந்து ஒருகணமுமயில்கார்-கொடியும் கீங்கார! நான் இமைப்பேரலூயின், அப்பொழுது சர்றே மறைகின்றா. அது மறைவுக்கு அஞ்சியே நான் இமைப்பதும் இல்லை. ஸ்ரோ! இது இமை கேரம மறைவதற்கே, அவரை இவனுர் பழிக்கின்றன! ஆ! இது என்ன பாவம்!

இமைப்பின் கரப்பாக கறிவல அளிந்ததிறகே

வதில் ரென்னுமிவ ழூ. (ககங்க)  
—“என்! என் கண்ணிலே மட்டுமா? என் உள்ளத்தி  
அமல்லாரோ! ஒரு கால் என் கணவிலிருந்து  
ஒரு கணநேரம் பிரிந்தாலும், என மாததிலிருந்து  
ஒரு நொடிநேரமாவது அவா மறைய இல்லயே!  
ஆ! இவரோ என்னைப் பிரிந்தா! இவரோ அன்  
பில்லாதவர்! என்னைத்துயிலா நோய் செப்தவர்!—  
என்னை யிட்டு ஒருபொழுதும் நீங்காத அன்பை  
ஊர் முழுதும் பழிக்கின்றதே! ஓ! என்னபாவம்!”  
உவந்துறைவ ரூள்ளததுள் என்றும் இகநதுறைவர்  
ஏதில் ரென்னுமிவ் ழூர். (ககங்க)

எனச சொல்லி வருாதக் கணடு, இன்னும் தலை  
மகன் இயலீப் பழியாமல் ஒழிகின்றுள் தோழி.

---

### வரைபொருட் பிரிவு—உ

குக்

—நாள்

### கு வரைபோந்ட் பிரிவு—உ

களம்.— குறிச்சியில் தலைமகன் இல்லம்.

காலம்.— கூதிரில் ஒரு பகலா.

குத்தா:— தலைமகனா, தோழி.

இவ்வைப் பரியமிட்டு எனக்கு உரியளாக்கிக்  
கொள்ளுவன்’ என்று சொல்லித் தலைமகனைத் தெளி  
விததுபப் பிரிந்த தலைமகன் சில அறிவுடையோவர  
அவன் பெற்றேரிடம் மனம் பேசிவர, அருங்கலங்க  
ளோடு அனுபபினன் அனுபபபப்பட்வா,அங்வாரே  
அபபெற்றேரிடம் சொறு தலைமகனுடைய குலமும்

குணமும் கல்வியும் செலவழும் எல்லாம் எடுத்துச் சொல்லி, “இய! எமழுடைய மகனுக்கு நுழைடைய மகளை மணப்படிரோ?” என்று கேட்டார். அதற்கு அப்பெற்றோ “எமழுடைய மகனுக்கு இவ்வுலகமே விளைபோதாது! இருந்தும், நாம் மகனுடைய கல்விக்கும் செலவுக்குமே இவ்வோக கலியாண்ம செய்துகொடுக்க இசைக்கதோம். ஆயினுப, நாங்கள் வேண்டுகின்ற பரியம் இது!” என்று தெரிவித்து, தாம் விரும்பிய பொருளான்றைச் சோலி மணம்பேசிச் சென்ற வர்களை விருந்திட்டு விடுத்தார்கள்.

இப்படியே, வேறு சிலரும் தலைமகளை மணம் பேசி வந்து விருந்துள்ளு திருமயினார். இதெல்லம் கண்ட தலைமகள், “ஐயோ! என்ன செய்வேன்? பலரும் என்னை மணங் கேட்டு வருவதும் போவதும் ஆயிற்று. என் பெற்றோர் யாருக்கு இசைக்காரோ?

கூட திருக்குறள் நாடகம்

என் கண்ணயும் நெஞ்சையும் நீங்காத காதலருக் கோ? வேறு நின்றவருக்கோ?” என்று ஐயப்பட்டுச் செய்வது தெரியாமல் மனம் வருந்தியும் மேளி வாடியும் வேறுபட்டான். அவ் வேறுபாடு கண்ட அவள் தாயும் தமரும், பலவாறு அவளைப் பழித்துப் பேசி னர். அன்றியும், இவ்விடம் கிட்டு எங்கும் வெளியே செல்லாதபடிச் சிறைகாவலும் செய்தார். செய்ய, தலைமகனுக்காமம் மிகுந்தும், அதனால் கழிப்பார்—

மிகப் பெருந்துன்பம்—வளர்ந்தும், வருத்தம் பெருகிறது. பெருக, அது குறையும்படி, குழந்தை அழுதாற்போல, தோழி கேட்கும்படி வாய்விட்டு அழுகின்றன.

த-ள்:—“ஆ! என் காதலை என்னென்று சொல்லவேன்? அதன் கொடுமையை என்னென்று சொல்லவேன்? ‘இவள் மிகவும் நிறையுடையவள்; இவள் நிறைக்குப் பெருகி நாம் வளர்மாட்டோம்’ இவள் நிறையை நாம் வெல்லமாட்டோம்” என்று “என்னி எனக்கு அஞ்சகின்றதா? அல்லது, ‘அன்பரைப் பிரிந்து வருந்துகின்றன. ஜூயோ! பாவம்! என் செய்வாள்? இவள் துயரம் பெரிது?’ என்று என்னி எனக்கு மனமிரங்குகின்றதா? எவ்வளவு கல்மணம்? எவ்வளவு அஞ்சா நெஞ்சம் படைத்தது? ஆ! என் காதல்! எனக்கு அஞ்சாவிட்டாலும் இரங்காக்டாலும் போகின்றது; இன்னெனுகு தீங்கையும் செய்கின்றதே!—நான் மறைக்க மறைக்க, சிறிதும் மறைபடாமல், ஓரும் நாடும் அறிய வரைபோருட் பிரிவு—॥

ஒன்

வெளிப்படுகின்றதே! இது ஒன்றுக்கும் என்ன செய்வேனை?

நிறையரியர் மன்னரியர் என்னுது காமம் மறையிறந்துமன்று படும. (ககந-அ)

—“ஆம்! இதன் எண்ணம் இப்பொழுதுதான் தெரி கின்றது! இதன் காரியத்தைக் கவனித்தால் இதன் கருத்து விளங்க இல்லையா? ‘நான் இவளிடம் இருப்

பதை எல்லோரும் அறிய இல்லை. ஏனென்றால் நான் முன் அடங்கி இருந்தேன். இனி அபபடி எல் லேன். நானே வெளிப்பட்டு எல்லோருக்கும் அறி விப்பேன்' என்று கருதிக் கங்கணம் கட்டிக்கொண்டது. அவ்வாறே இவ்வுரெல்லாம் அறிய அம்பலும் மாசி அலருமாகினாறது. ஐயாரினிமேலும், நான் மறைப்பதால் என்ன பயன்? உண்மையை உரைத்து விடுவதே உத்தமம் அல்லவா?"

அறங்கலரும் ரெல்லாரும் என்றேயென காமம்

மறுகில் மறுகும் மருண்டு.

(கங்க)

இவ்வாறு தலைமகள் புலம்புவதை மறைந்திருந்து கேட்ட செவிலி, தோழியை நோக்கி "அன்றையி உன் தோழி இப்படி தயரப்படுவதற்குக் காரணம் என்ன? நீ அறிந்தது ஏதேனும் உண்டாலும் சொல்லு" என்று கேட்டார். கேட்ட செவிலிக்கு "முன்னெரு நான்; அம்மா! எங்களோச சோலைக்குச் சென்று விளையாது வரும்படி அனுப்பினும். நாங்களும் அப்படியே சென்றுவிளையாடிக்கொண்டிருந்தோம். அதுபொழுது கூச திருக்குறள் நாடகம்

கையில் ஒரு செந்தாமலை மலரோடு ஓர் ஆடவன் அவ்விடம் வாதான். அவரை நோக்கி, என் தோழி 'உமது கையிலுள்ள பூவை என் பாலைக்கு அணியத் தருக' என்று கேட்டார். அவன், ஒவ்வும் சிந்தியாமல் அதை உதவிப்போயினான். இது எங்கள் பேணதப பருவத்திலே நடந்தது; அவளையிய இப்பொழுது நினைந்து வருந்துகின்றுள்ள போலும்"

என்று சொல்லினால், அதற்குச் செவிலி “அன்றைய! என் மகள் அறிவோ அறிவு! சின்னங்கு சிறுவழித்திலே தான் நடந்ததைபும் சிந்திக்கின்றான்! அன்று மலா கொடுத்தவனையே இன்றுமணங்கொள்ள விரும்புகின்றான்! இவள் கற்பே கற்பு! நான் மனமகிழ்ஞாதேன— சீசென்று உன் தோழியை ஆற்றுவித்திரு அவனையே இவனுக்கு மனங்கொய்வோம்!” என்று சொல்லினாலா. சொல்ல, தோழி உள்ளம் குளிராது கலைமகவிடப் படத்து, அவள் முன்னே நகைத்துக்கொண்டு நின்று சொல்லுகின்றான்.

**தோ:**—“ஏது! இனி வருந்தாதே! நமது அன்னை உன் அழுகைக்குக்காரணமானங்னனன ஏனான்? அன்று ஒத்தாந்தவனை நினைந்து புலம்புகின்றான்? என்றேன். அவள் உன்னுடைய அறிவுக்கும் கற்புக்கும் அதிக மகிழ்ந்து உன் மனம்போல நடக்க இருக்காது. தோழி! நகைத்து என்ன குறை!”

**த-ள்.**—(தன்முன் நின்று இதோழி நகைப்பதைக்கண்டு அவளோடு பின்னால்) “ஆ! இவாகளோ எனக்குத் துணை? நல்லதுணை? என் காதில் விழுவும் பழிக்கின் வரைபோருட் பிரிவு—நூலுக்கு

ரூர், என் கண்ணில் காணவும் நகைகின்றார் முன் னே கான் கண்டறியாத காட்சி யெல்லாம் இன்று காணச் செய்கின்றார். ஐயோ! நான் படும்பாட்டை இவரும் அறிந்தாரா? அறிந்தால், இப்படி என்னை நகைப்பாரா? நகையார். அறியாக குறையாலே என்னை அலக்கப்பிக்கின்றார்!?”

யாம்கண்ணிற் கான் நகுப அறிவில்லார்  
யாம்பட்ட தாம்படா வாறு.

(ககசா)

என்பது கேட்டு, தோழி பெயர்கின்றார். தலை  
மகள் தெளிகின்றார்.

---

—நாள்

கட. வரைபோந்த பீவு—ஈ

களம்:—குறிச்சிலில் தலைமகள் இல்லைச் சார்ந்த ஒரு  
பொழில்.

காலம்:—தூதிரில் ஒரு மாலை.

க.த்தர்:—தலைமகள், தோழி.

• கற்றறிந்த பெரியோரை அனுப்பி மனம் பேசி  
விரைவில் கலியாணம் செய்து கொள்வதாகச் சொல்  
விப்பிரிந்த தலைமகன், தன் ஊருக்குச் சென்று சேர்க்  
ததும், தன் குலத்தின் மிககார் சிலரைத் தலைமகளின்  
பெற்றீரிடம் பெண்கேட்டு வரும்படிஅனுப்பினான்.  
அப்படி அனுப்பப் பட்டார் தலைமகள் ஊருக்குச்  
சென்ற, அவள் பெற்றீரைக்கண்டு பேசி, அக் காரி  
யத்தை முடித்து வருமுன்னே சில நாள் கழிந்தது.

5

கூச திருக்குறள் நாடகம்

1

கழிய, தலைமகளை எதிர்ப்படாமல் தலைமகள் ஆற்றுக்  
யினான். ஆகி, அவளைக்கானும் விருப்பம் மிகுந்து  
அவள் வந்து விளையாடுகின்ற பொழிலுக்கு அருகே  
போய் நிற்கின்றார்.

தலைமகளை எதிர்ப்படாமையால் தலைமகளும்  
ஆற்றுளாகி, “என்னேன்ன் அனபா திரும்பிவருவதா  
கக்குறித்த நானும் கழிந்தது. இன்னமும் வந்திலா.

ஜேயோ! அழியா அன்புடைய என் காதலரும் என்னை  
மறப்பாரோ? என்னைக்காணுமல் சிற்பாரோ? இப்படி  
பலாள் பிரிந்திருப்பதற்குக் காரணம் என்னவோ?''  
என்று எண்ணி எண்ணி மனம் ஏங்கிளுள். மெய்யும்  
மெலிந்தாள். அமமெலிவு கண்ட அனைடும் அயல  
கத்து மாதரும் அவளைப் பழித்துப் பேசினா. அது  
கேட்ட தொழி, தலைமகனை ஆற்றவிக்கவேண்டி  
அவளைப் பொழிலிடம் அழைத்துக்கொண்டு போயினாள்.  
அதுபொழுது, அவ்விடம் வந்து மறைந்து  
நின்றிருந்த தலைமகனைக் குறிப்பினால் உணர்ந்து, தலை  
மகனும் தொழியும் தம்முள்ளே பேசிக்கொள்கின்றார்.

தேஷி:-“அம்மா! இப்படி எந்தநேரமும் அழலாகாது!  
அண்டை அயலெல்லாம் அறியும்படி இவ்வளவு  
புலமபலாகாது! நீ அழுகின்றதனால் பெண்கள் எல்  
லாரும் நம்மைப் பழிக்கின்றார்கள். அவர் பழிக்  
கின்றது உனக்கு நானமாயில்லையா? அவர் பேச  
கின்ற பேச்சு எனக்குத் கூசுகின்றதே! தொழி!  
அவருடைய ஏச்சக்கும் இழிவுக்கும் அஞ்சியாவது  
நீ வாய்மூடி இருக்கவேண்டும்!”

வரைபோருட் பிரிவு—ஈ

கா

தூளி:-“ஏதி! உனக்கு நானம்தான். எனக்கும் நானை  
மா? நம் நாயகருக்கே நானம் இல்லையே!—என்னை  
அவர் முதன் முதல் கண்டபோது, என்னென்ன  
சொன்னார்? ‘உன்னைப் பிரியேன்; நான் பிரியேன்.  
அஞ்சாதே’ என்றாரோ! ஆ! அவர் சொல் எங்கே?  
இதோ! இவ்வளவு நானும் என்னைப்பிரிக்கு எங்கே

யேர் போய்விட்டாரே! அவருக்கு நாணமென்பது  
உண்டா? உண்டானால், ‘கண்டவா நம்மை நகைப்  
பார்’ என்று அனுசி என்னைப் பிரிந்திருக்கமாட்டா  
ரே! அவருக்கே இல்லையே, நமக்கு நாணம் ஏது?  
நம்மைக் கண்டால் நானுமபடி அல்லவோ நாம்  
இருக்கின்றோமீ? அடி!“

அலாநாண ஒல்வதோ அனுசலோம் பெனரூர்  
பலாநாண நீத்தக் கடை. (ககசக)

தோழி.—“அது கிடக்கட்டும். ஊர் தூற்றுவதெல்லாம்  
நமக்கு நல்லதுதானே! எடி! ‘ஊர் தூற்றினால்  
அதைத்தகாரணமாக வைத்து நாயகருடனே கடந்து  
விடலாம்’ என்று முன்னமே என்னிடி இருந்தாயே।  
அபபடியே வந்து சேர்ந்தது—நீ வேண்டியதே  
வலிய வந்து சேர்ந்ததே! இது உன் பாக்கியம்  
அல்லவா?—இனி, நமது காதல்ருக்கு நாம் சொல்  
வதுதான் குறை. சொன்னவுடனே உள்ளை உடன்

கொண்டுபோய்விடவார். அடி! இந்த அலர் நமக்கு  
நன்றாய் வந்து சேர்ந்தீது. இவ்வூர் வாழுட்டும்!  
தாமவேண்டின் கல்குவர் காதலர் யாமவேண்டும்  
கெளவை பெடுக்கு மில்லூர். (ககடு0)

வதை மறைச்சுத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தலைமகன், “அங்தோ! இவள், ஊர் தூற்றும் பழிக்கு மிகவும் நானுக்கிண்ணுள். இவளைத்தனியே விடலாகாது. இவள் பெற்றேர் எனக்கு மனம் இசைந்தால் நானோ பே கல்யாணம் செய்துகொள்வேன். இசையரவிட்டால் இவளை என் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய், அங்கே பலரும் அறிய மனந்துகொள்வேன். இவள் மனம் கோகவவயேன்!” என்ற துணிந்த மனத்தோடு பெயர்கின்றன.

களவியல் முற்றும்.

### கற்பியல்



கற்பாவது தலைமகனும் தலைமகனும் வரைந்து  
கொண்டு வாழ்தல்.



முதலாம் ஆண்டு



அறப்பிரிவி—க. ஒதல்—க

களம்—தலைமகன் இல்லம்.

காலம்:—வேணிலில் ஒருபகல்.

கத்தர்:—தலைமகன், தலைமகள், தோழி.

உலகத்து வாழும் மக்கள் உயிருக்கு, உறுதியிம் உயர்வும் தூருவனவாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்றும் நால்வகைப் பேறுகளையும் நன்கு கூறுகின்ற நூல்கள் பலவற்றையும், முன்னமே தலைமகன் ஒதுக்குணர்ந் திருந்தான். உணர்ந்திருந்தமையால், அவனிடம் வந்து பழகிய அயனுட்டு அறிஞர் தமது நாட்டு லேசுடறக் கற்றறிந்த கல்வியிளர் சிலர் உள்ளர் ரென்று உரைத்துப் போயினர். அதைக்கேட்ட தலைமகன் ‘நாம் கற்றதும் கேட்டதும் எல்லாம் கற்றவர்’ முன்னே காட்டி உசாவுதீர்கு அல்லவோ? இவர் முட்டில்லாமல் முறைபடக் கற்றவராமே. ஆதலால், இன்றே இவரிடம் சென்று பழகவேண்டும். இவர்

எங்கு தீருக்குறள் ணாடகம்

என்னைக் காட்டினும் உயர்ந்தவராயின், இவரிடம் கற்றவருவேன்; அல்லராயின், கற்பித்து வருவேன்’ என்று எண்ணினான். எண்ணர், தலைமகளிடம் தனது வீருப்பத்தைச் சொல்லி அவள்விடைபெற்றுச் செல்ல விரும்பினான். பின்னும், அவனிடம் சொன்னால் ஒரு கால் அவள் விடைதராமல் தடைசெய்வானோ என அஞ்சினான். அஞ்சி, அவளுக்குத் தனது பிரிவைத் தோழியைக் கொண்டு உணர்த்திப் போவதே தக்கது எனத் துணிந்தான். துணிந்து, தோழியைத் தனியே பொழிவிடத்தே கண்டு, கல்விக்குள்ள எல்லையில்லாத மேனமையை எல்லாம் எடுத்து உரைத்தான். முடிவிலே, அவ்வகைப்பட்ட கல்வியில் வல்ல நல்லறிவாளர் அயல் நாட்டில் உள்ளாரெனவும், அவருடன் அளவளர்

விவரும்படி அவ்விடம் தான் செல்லவேண்டு மென வும் தெரிவித்தான். “நங்காய்! உன் தோழியைப் பிரிந்து நெடுநாள் அவ்விடம் நில்லேன். இவளைப் பிரிந்த ஒவ்வொரு நாழிகையும் ஒரு ஊழியிபால் வளர்ந்து எனக்கு உறதுயா செய்யும். ஆகையால் ஆங்கே நீட்டிந்து நில்லேன். இவளை நீ ஆற்றியிரு. கடிதிலே— நாளையே திரும்பி வருகின்றேன்” —என்றுன்

தோழி:—“நாளையே திரும்பி வருகின்றேனே! ஐய! வருகின்றேனென்று’ யாரிடம் சொல்லுகின்றாகள்? நீர் திரும்பிவரும் பொழுது உமது வரவு கானும்படி உயிரோடுவாழ்ந்திருப்பவருக்கே அதைசொல்லுக்கள். என்னிடம் அது வேண்டா. நீர்ப்பிரிந்துபோய்த் திரும்பிவரும் அவ்வளவு காலமும் என் தோழி பொறுத்திருப்பாளா? உயிர்வைத்துப்பிழைத்தும் அறப்பிறிவு—க. ஓதல்—க எக

இருப்பாளா? இருக்கவே இராள். ஆதவால், நீர் எம்மைப் பிரியாமை உண்டாயின், அதையே எனக்குச் சொல்லுக்கள். பிரிவதைப் பற்றிப் பேசாதீர்கள்.”

—பெயர்கின்றாள்!

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுங்ன வல்வரிவு வாழ்வார்க்குரை. (ககுக)

இவ்வாறு தலைமகனைச் செலவு அழுங்கும்படிச் செய்த தோழி தலைமகளிடம் சென்று, கண்டு, அவளைச் சார்ந்து நின்று “அன்னுய்! நமது அன்பர் அன்பைக் கண்டாயா! கல்வியிலே மனம் வைத்தார்; நம்மைக் கையகன்று செல்வதாகச் சொல்கின்றார். இதற்கு நாம் என்ன செய்வோம்?”

த-ள்:—(தலைமகன் பிரிவுக்கு உடம்பட்டுவந்தமையால் தோழியோடு பின்கூடி) “ஏடி! அவர் பிரிலை நீ உரைக்கவுழ்வேண்டுமா? அதைமுன்னமே எனக்கு என் ஜைவளையே தெரியித்து விட்டதே! இதோ! என் உடம்பு மெலிந்து, வளையல்லாம் கழுதுகின றது; பார். இந்த வளையைக் காட்டிலும் நீ என் ஏடி அதிகமாகச் செய்துவிட்டாய்? அவா பிரிந்தா ரென்று நீயும் வந்து உணர்த்தினுய்; உனக்கு முன் னமே இந்த வளையும் உணர்த்திவிட்டது. அவரைச் செல்லவாட்டாமல் தடுத்து, எனக்கு நல்லது ஏதெலும் செய்தாயரோ? இல்லையே!

துறைவன் துறந்தமை தூற்றுகொல் முஜ்ஜை  
பிறையிறவா நின்ற வளை. (கக்ஞா)  
எடு தீருக்குறள் நாடகம்

—“ஆ! நமது நன்மையை அறிந்து நாயகரே இப்படி செய்தால், நாம் செய்வது என்ன? நம்மைக் கூடி யிருந்தே அன்பில்லாமல் பிரிய என்னுகின்றாரே? என்னுவதுமன்றி, நம்முன்னே நின்று பிரிகின்றே வெனப் பேசுகின்றாரே! ஜேயோ! இத்தனை கொடி யவர், பிரிந்து போனபோது, அன்புணுடயவர் ஆவரா? நமது ஆற்றுமையை அறிவாரா? நம்மை நினைவாரா? நினைந்து வந்து நமக்கு இன்பம் செய் வாரென்று நாம் நம்பியிருக்கலாமா? அது வீண் ஆசை! அதைவிட வேண்டும்.

பிரிவுறைக்கும் வணக்கண்ண ராயின் அரிதுறவா நல்குவ ரென்னும் நசை. (கக்ஞா)

—“காதலரைப் பிரிவது மகனிருக்கு இன்பமாகுமா?  
இன்பமாகாதென்று அறியாத தோழியரும் தோழி  
யரா? அவ்வகைப்பட்ட தோழியரோடு உறவில்  
‘ஸத ஊரிலே வாழ்தல், ஆ! மகனிருக்கு எததனை  
கொடித்து இதுபோகட்டும். இதனமேலும், இன்  
சென்று கொடுமையும்—தமது காதலரைப் பிரிவ  
தாகிய கொடுமையும், உளதானால், ஐயோ! அம்  
‘ மகளிர் இதை எப்படி தாங்குவார்? ஓ! இது கொடி  
துகொடி து!” (அழுகின்றார்)

இன்னுது இன்னில்லார் வாழ்தல் அதனிலும்  
இன்னுது இனியார்ப் பிரிவு. (கக்குஷ)

தோழி:—(தலைமகள் கண்ணோத் துடைத்து) “அன்னுபி! நீ இப்படி அழுவேண்டாம். நீ அழுவதைப் பார்த்  
தால், எனக்கு ஆற்றமுடிய இல்லையே! உன் கண்ச  
அறப்பிரிவு—க. ஒதல்—உ எஞ்

னோப் பார். ஐயோ! அதன் அழுகெல்லாம் அழிந்து போயிற்கே.”

த-ள்:—“ஏதி! அழியட்டும். விடு விடு. என் காதலர் உள்ள நாட்டுக்கரு என்னுடைய மனமட்டும்சென்று விட்டதே! அதைப்போல இநதக் கண்ணும் என் கடுதிந் செல்லக்கூடாது? இதற்கு ஒரு உதவி வேண்டுமாம்—உடம்பைத் துணையாக நாடுகின்றது. உடமடு நடந்து சென்றால், தாழும் அதனேடு சென்று காதலரைக் காணலாமென்று என்னுறுகின்றது! உடமடுதான் மெலிந்து கிடக்கிறதே. அது, காதலர் உள்ள நாட்டுக்குச் செல்ல முடியுமா? என் கண்ணும் அவ்வரக் காணமுடியுமா? முடியவே முடியாது. செல்லவும் காணவும் மாட்டாத என்”

கன்கள், தமிழ்டத்தே உண்டான வெள்ளமாகிய  
நீரிலே நீதவேண்டும். வேறு வகை இல்லையே!  
உள்ளமபோன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ள  
சீர நீதல் மன்னேவென் கன். (ககள்)

முதலாம் ஆண்டு  
அறப்பிரிவு—க ஒதல்—உ

களம்:—தலைமகன் இல்லத்தைச் சரிர்த கானல்—  
(குறிக்கரைசௌகீல.)

காலம்:—வேணிலில் ஒரு காலை.

ஈத்தர்:—தலைமகன், தோழி.

மணல் மேட்டின்மேலே, தலைமகன், ஒரு காலை  
நீட்டி மற்றொரு காலை மூடக்கிக்கொண்டு, இடது  
எச திருக்குறள் நாடகம் .

கையைப் பின்னே ஊன்றி, உடல் சாயந்து உட்  
கார்ந்திருக்கின்றார். அவள் தலையிர் அந்த இப்  
துகைமேல் சரிந்து கிடக்கின்றது. அவள் அழுத்  
கண்ணொயும், அவிழ்ந்த மயிரையும், கழுவாத சீலையை  
யும், முழுகாத மேனியையும் பார்த்தபடியே வலப்  
புறத்தே தோழி உட்கார்ந்திருக்கின்றார்.

தோழி:—(தலைமகன் துயரைக் கணமாட்டாமல்)

“தோழி! அடி! உன் கண்ணொல்லாம் அழுது  
அழுது கருகிறிட்டது; அழுகு முழுவதும் அழிந்து  
விட்டது. தோகாய்! இதன் பொருட்டாவது சீ  
ஆற்றியிருக்க வேண்டும்!”

த-ள்:—(கண்ணொத துடைத்துக்கொண்டு) “ஏடி! இந்த  
ஆறுத நோயை நாம அறிந்தது எப்படி? இந்தக்

கண்களால் அல்லவா? இவை தானே எனக்கு முதல் முதல் காதலரைக் காட்டின. அவரைக் கண்டதனால், அல்லவா இந்த நோயும் வந்தது? அன்று எனக்குக் காட்டிய கண்களே, இன்று என்னைக் காட்டச் சொல்லி அழுகின்றதே! இது என்ன கருதி? இவை காட்டினால் நாம் காணபோம்; அது வன்றி, இவற்றிற்கு நாம் காட்டுவது எப்படி? கண்தாம் கலுழிவதெவன் கொலோ தண்டானோய் தங்காட்ட யூம்கண் டது. (ககளக)

“—“மேலும், அன்று காதலரைப் பார்த்துப்பார்த்துப் பூரித்ததே? அப்பொழுது ‘நாம் இவரைப் பிரிய ஏம் ஆகும். பிரிந்து, வருந்தவும் ஆகும்.’ என்று ஆராய்ந்து அறிந்தா? அறியாமல் இருந்துவிட்டு,

அறப்பிறிவு—க. ஓதல்—2

ஏடு

இன்றைக்கு ஏனோ இவ்வளவு துன்பப்படுகின்றது? துன்பப்பட்டுப் பயன் பாது? ‘இது நம்மால் வந்தது தானே’ என்று எண்ணிப் பொறுக்க வேண்டாமா? பின்னே வரப்போவதை முன்னேஅறிந்து காத்துக் கொள்ளாதவருக்கு அது வந்தபோது, பொறுத்துக்கொள்வதே கடமையாகும். என்னடி! இந்தக் கண்கள் அன்று காத்துக் கொள்ளவும் இல்லை. இன்று பொறுத்துக்கொள்ளவும் இல்லை. வீணுக அழுகின்றதே! இது மடச் செய்கை அல்லவா?

தெரிந்துணரா நோக்கிய உன்கண் பரிந்துணராப்

பைத லுழிப்ப தெவன். (ககளூ)

—(சிரித்து) “ஆ! இந்த மடச் செய்கையைக் கண்ட வர் நகைக்கமாட்டாரா? என்! வருமுன்னே காக்கும் அறிவுடையார் யாரும் அவசியம் நகைப்பார். அன்று காதல்வர விரைந்து விரைந்து நோக்கிற்றே! இன்று இருந்து இருந்து அழுகின்றது! ஏது! தென்ன அறிவு? என்ன செய்கை?

கதுமீனாத் தாம்னோக்கித் தாமே கலுமும்

\*இதுகத் தக்க துடைத்து. (ககந).

—“தோழி! இது கண்டாயா? ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது இதே உண்மையார் யிற்று! ‘இவர் பிரிகின்றவா; பின் கடாதவர்: இவரை இவனுக்குக் காட்டலாகாது’ என்று இவர் குணத்தை அறிந்து இவரை எனக்குக் காட்டாமல்

## ஈக திருக்குறள் நாடகம்

அன்றே மறைத்திருந்தால், எங்கள் இருவருக்கும் நண்புண்டாய் இருக்குமா? இன்று, அவர் பிரிகின்ற பிழைக்கமாட்டாத நோயைப் பெற்றிருப்பேனு? இந்த ஒழிவில்லாத நோயை எனக்கு உண்டாக்கியதின் பலனைப் பார்த்தாயா? என் கண்கள் அழுவுமாட்டாமல் நீரும் வற்றிவிட்டன! எனக்குச் செய்த துண்பம் வீண்போகுமா?

பெயலரறை நீாடலந்த உண்கண் உயலாற்று

உய்வில்லோ பென்கண் விறுத்து (ககங)

—“இன்னும் இதன் கொடுமையைக் கேள்ளு! முன்னே

காதலை எனக்குக் காட்டிக் காட்டி இன்பம்  
ஊட்டியது; பின்னே கடலைக் காட்டிலும் பெரிதாகிய காமடோயையும் செய்தது. எனக்கு நோய்  
செய்த பாவம் இதை விட்டுப் போகுமா? இதோ!  
பார். அழுகின்ற துண்பத்தையும் அடைகின்றது!  
தயிலவும் மரட்டாமல் கிடக்கின்றது!

படலாற்று பைதலுமக்கும் கடலாற்றுக்  
காமடோய் செய்தனன் கண். (ககளடு)

—“ஓ! வினையே வினை! (சிரித்துக்கொண்டே) இந்தக்  
கண்கள் துயிலாமல் துண்பமகடகின்றது! அழுது  
அழுது அல்லற்படுகின்றது! ஓ! இது படுகின்ற  
பாடு எனக்கு மிகவும் இன்பஞ் செப்கின்றது.  
முன்னே எனக்குக் காமடோயைச் செய்ததே! இப்  
பொழுது தாமே நோயுற்று வருங்குகின்றது! பார்! ‘  
இதன் வருத்தத்தைப் பார்க்கப் பார்க்க என் வரு  
த்தமும் ஒருவாறு தீர்கின்றது.

அறப்பிரிவு—க ஓதல்—உ

என

ஓரை இனிதே எமககின்நோய் செய்தகண்  
நாம இதற்பட்டது (ககளகு)

—“ஆனாலும், தோழி! இந்தக் கண்களுக்கு இது  
போதாது! இன்னும் படவேண்டும்! அன்று காத  
லை எவ்வளவு விழைந்து விழைந்து பார்த்தது!  
எவ்வளவு உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து பார்த்  
தது! அவ்வளவுக்கு அவ்வளவும் இன்று இவை  
தயிலும் விடவேண்டும்! அழுகையும் பெறவேண்  
டும்! இடையிடாமல் துணப்படவேண்டும்! தம்  
மிடத்தே உள்ள நீரெல்லாம் அறாறே போகவேண்

மே! அப்போதே என் மனம் மகிழும்!”  
உழந்துமுந் துள்ளீர் அறுக விழைந்திழைந்து  
வேண்டி அவர்க்கண்ட கண். (ககளன்)

தலைமகளைக் கானுதற்கு விரைந்து, இவ்வாறு  
ஓயாமல் அழுது வருந்துகின்ற தலைமகளைப் பார்க்கப்  
பொருத் தோழி, அவள் அருடே சாாந்து, முன்தாளை  
யால் முகமுடி துடைத்து ஆற்றுவிக்கின்றன.

தோழி.—“அன்னுய! இப்படியும் அழலாமா? உன்  
அழுகெல்லாம அழிந்தது; நான்மும் ஒழிந்தது.  
நமது நாயகர் வந்து ‘உன் அழகு என்கே?’ என்றால்  
என்ன சொல்வாய்? நீ அழுதாயென்று கேள்வி  
யுற்று ‘உன் நான்த்தை எங்கேவிட்டாய்?’ என்றால்  
என்ன சொல்வாய்? உன் அழுகும் ஸானும் அழியாதபடி நீ ஆற்றியிருக்கி வேண்டும்! இப்படி—”  
தளி:—(சிரித்து) “என்னாடி! உனக்குத் தெரியாதா?  
என்னைப் பிரிகின்ற நாளிலே, அவர் இந்தக் காம  
யா— நாகமுறை நாடகம்

கோயை எனக்குக் கொடுத்துவிட்டு, சாயலீக்  
கொண்டு போயினார். இன்னும் நான்த்தையும்  
அவரே கொண்டு போயினார். அதற்கு மாறுக  
அவர் எனக்குக்கொடுத்தது எதுள்ள தெரியுமா?  
அடி! (உடமயில் படர்ச்சிருக்கிறபசலையைக்காட்டி)  
இதுதான். ஆதலால், நான்மும் அழகும் அவர்  
திருமபத்தாலன்றி நம்மிடத்தே உண்டா? அப்  
பொழுதே என்னோயும் பசலையும் ஒழியும்!”  
சாயலும் நானும் அவர்கொண்டார் கைம்மாறு  
கோயும் பசலையும் தந்து. (ககஞ்ச)

**தோழி:**—“அது போகட்டும்! அவா தளிவித்த சொல் லைத் தெரிவாயே. அவா குணங்களையும் அறிவாயே! நமமிடம் நீங்காத அண்புள்ளவர் நீட்டித்து நிற்பாரா? விரைந்து திரும்பி வருவார். நீ அழுகையை விடு.”

**த-ள்:**—“ஆமாம். அவர் சொற்களையே பான் எப்போதும் மனத்தால் நினைக்கின்றேன். யான் வரயால் உரைக்கின்றதும் அவர் குணங்களையே. இவையன்றி, எனக்கு வேறு தூணை உண்டா? இப்படி இருக்கின்றபோதே எப்படியோ, இந்தப் பரமும் பசலை மெள்ள மெள்ள வந்து என்றடம்பெல்லாம் படர்ந்து விட்டதே இதன் கன்ஸத்தை என் வென்று சொல்லது? அடி!”

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்  
கள்ளம் பிறவேர பசப்பு.

(கசாச)

அறப்பிரிவு—க. ஓதல்—ஈ . ஏகு

முதலாம் ஆண்டு

அறப்பிரிவு—க. ஓதல்—ஈ

தளம்—தலைமகன் இல்லத்தைச் சாராந்த கானல்.

காலம்—வேலனிலில் ஒரு மாலை.

குத்தா—தலைமகன், தோழி.

தலைமகனை கெடுநாள் காணப் பெறுமையால், தலைமகனுக்கு ஆற்றுக்கை அதிகரித்தது. அவ்வாறு குறை காரணமாக அவன் மேனி எல்லாம் மாலை நிற மாறி, வெளுத்துப் பசலை பூத்தது. பசலையுற்றத

உல் அவளுக்கு வேட்கை வளர்ந்தது. வளரவே, தன் மனததுள்ளே அடக்கத் தக்கணவற்றையும், வேட்கை மிகுதியினாலே அடக்க மாட்டாமல் அவள் வாய்விட்டுப் புலமடுகின்றாள்.

தோ:—“கலைமகளைச்சாராதது வந்துள்ளது” “அன்னுய! உனக்கு அல்லும் பசலும் அழுகையே தொழிலா யிற்று நான்ததையும் விட்டாயே!—நானம் அழிந் தால் நிறைவழியும். நிறை அழிந்தால், எம் மனததி வேல கிடந்த மறைவான காரியங்களை மற்றவர் அழிந்துகொள்வார். ஆகையால், நானும் நிறையும் அழியாமல் நாம் ஆற்றவேண்டாமா?”

த-ள்:—“ஏடு! இனி, யான் ஆற்றவது எப்படி? எனக்கு நான்மாகிய தாழும் இருந்து! நிறையாகிய கத, வும் இருந்தது! அதன் வூலியை நீயும் அறிவாயே! அந்தத் தாழையும் கதவையும் என் காம வேட்கையாகிய கந்தாலி இன்று முறித்துவிட்டது. இனி அ— திருக்குறள் ஈடுகம்

அவை நிற்பது எப்படி? யான் ஆற்றதல் ஆகாது.

காமக் கணிச்சிட்டைக்கும் நிறையென்றும்  
நானுததாழ் வீழ்த்த கதவு. (கட்டுக)

தோழி.—(நகைத்த) “என்னடி! உன் காமவேட்கை கூதாசிரோல அத்தனை வலிதாகி விட்டதா?— அது உன் சென்னிலே பிறநததுதானே? அதை அந்த நெஞ்சிலே அடக்க முடியாதா?”

த-ள்:—“அதை அடக்குவதா? என்னுல் ஆகாது— எல்லாரும் தொழில் ஒழிந்து உறங்குகின்ற நள்ளி

விலுங்கூட அது என் நெருசத்தை விடுகிறதில்லை, வருத்தி வருத்தி வேலை வாங்குகின்றது.—என காதலரிடக்கில் செல்லவிடுகின்றது! ஒ! காம மென்பதற்குக் கண்டிணைட்டம் உண்டா? அது அடக்கப்படாது!”

காம மென்னின்றுள்ள நெருசத்தை யாமத்தும் ஆனாம் தொழில். (கூஞுட)

தோழி:—(பின்னும் நகைத்து) “அடக்கப்படாதா? என்னாடி! பெண்கள் யாரும் அதைப் புறத்தே காட்டாமல் மறைக்க இல்லையா?”

தி-ள்:—“ஆமாக், மறைக்கின்றார்கள். யாதும்மறைக்க வே என்றுகின்றேன். ஆனால், என்ன செய்வேன்? என்னுள்ளே அது அடக்க இல்லையே; தும்மல் கிணத்தால் அடக்கமுடியுமா? அதுபோல, இது

அறப்பிரிவு—க. ஓதல்—ஈ அக

வும் அடக்க அடக்க, அடக்காமல் வெளிப்பட்டுடே விடுகின்றது. யான், மறைப்பது எப்படி? மறைப்பேன்மற் காமத்தை யானே குறிப்பின்றித் துமமல்போற் கேள்ளி விடும். (கூஞுட)

—“முன்னெல்லாம் என்னை ‘நிறையுடையேன்’ என்று என்னை யிருக்குதேன். அந்த என்னம் இன்று வெளியாய் விட்டது! என் காமம்; யான் மறைக்க மறைக்க, மறைப்படாமல்—எனக்கு அடக்காமல்—வெளிப்பட்டு விட்டது. பல்லோரும் அறியலா

மிற்று. இப்பொழுதும் யான் சிறையுடையெலு?''  
சிறையுடையென் என்பேன்மன் யாலே என் காமம்  
மறைவிற்கு மன்று படும். (கடுகுச)

தோடி:—“கேள்டி! இதற்குருவழி சொல்லுகிறேன்.

நம்மை மறந்தவரை நாம் மறந்துவிடவேண்டும்,  
நாம் மறந்துவிட்டால், நமக்கு இந்த நோயும்  
இராது. சிறையும் அழியாது. இதுவே தக்கது.”

த-ள்:—(சிறிது நகை செய்து) “ஆமதி! நீ சொல்வது  
உண்மைதான். இன்பத்தோடு கழியும் காலத்தைத்  
தன்பத்தோடும் கழியும்படி செப்தாரே.—நம்மை  
அக்குறு போன்றே—அவரை நாம் மனத்தால்  
நினைத்தலாகுமா? நமது மனத்திலிருந்து அகற்றி  
விடவே வேண்டும். ஆனால், அப்படிப்பட்டமானத்  
நமக்கும் உண்டா? இல்லையே!—அது நாம் அறிவு  
தொன்று அல்ல—காதல்நோய் அடையாதவருக்கு.  
அது உண்டு.

## 6

அடு திருக்குறள் நாடகம்

செற்றூர்சின் செல்லாப் பெருந்தகைமை காமனோய்  
உற்றூர் அறிவுதொன் றன்று. (கடுகுஞ)

—“சிச்சி! இந்தக் காதல் நோய் நிற்பக் கொடிது!  
சாலக் கொடிது! ‘இவனோப பிரியலாகாது; பிரி  
வைப் பொறுக்கமாட்டான்; தன்பப்படுவான்’  
என்று சற்றேநும் என்னுமல் என்னைத் துன்பத்  
திலே ஸிட்டுப் போன்று. அப்படிப்பட்ட கொடிய  
வர் பின்னே என்னோப ‘போ, போ’ எனத் தூண்

டுகின்றதே—செல்ல வேண்டுகின்றதே. ஒ! இதன் கொடுமை சொல்லவும் முழுயுமா? அல்லது கேட்க வும் முழுயுமா? பொல்லாதது!”

செற்றவர் பிண்சேறல் வேஸ்டி யளித்தரோ

எற்றென்னை புற்ற துயர்.

(கடுகு)



முதலாம் ஆண்டு.

அறப்பிரிவு—க. ஓதல்—ச

களம்:—தலைமகன் இல்லத்தின் புறங்கடைப்பொழில்.

காலம்:—கூதிரில் ஒரு காலை.

குத்தர்:—தலைமகள், தேரழி.

தலைமகன் இல்லத்தின் பின்புறத்தே, சுவரைச் சார்ந்து ஒரு திண்ணை கட்டி இருக்கின்றது. அந்தச் சுவரிடம் எல்லாம் பல கரிக்கோடுகள் கீறியுள்ளன. அவ்விடம் தலைமகள் நாள்தோறும் வந்து அந்தக் கரிக்கோடுகளைக் கணக்கிடுவது வழக்கம். அதுபொ விரிக் கிணறும் அவள் அவ்விடம் வசது நின்று, அக் குத்தர் இறந்து விடுவது அறப்பிரிவு—க. ஓதல்—த அந்த

கோடுகளைத் திரும்பத் திரும்பக் கூட்டிக் கூட்டிப் பிரார்த்தாள் பிறகு மேடையின்மேல் வந்து உட்கார்ந்து நாள்கள் பலவும் கழிந்ததை எண்ணி, தலைமகளைக் காறுதற்கு உள்ளாம் விரைகின்றதனால், அவள் கண்ணீர் சிகதி அழுகின்றார்.

த-ள்:—(சுவரை நோக்கி) “அவர் பிரிந்துபோன நாள் கன் இதோ! சுவரில் இருக்கிறது! ஐயோ! எத தலை நாள்! இன்னும் எததனை நாளோ இதைத் தொட்டுத் தொட்டு எண்ணீக்கிடப்பது! இதுவரை

யும் எண்ணி எண்ணி, விரல்களும் தேய்ந்தது. அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண் விரண்டும் பூத்தும் போயிற்ற. இனிப்பார்க்கவும் முடியாது! விரல் தேய்ந்தும் கண் பூத்தும் பயன் என்ன? அவரா மட்டும் வரக்காணேம். அவரைக் காண இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?"

(அழுகின்றீர்)

வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற நாள்வற்றித தேய்ந்த விரல் (கூக)

தோழி:—(தலைமகளுக்குப்பின்னே மகரங்கு கேட்டிருந்தவள முன்னே வந்து விண்று) “ஆன்னைய! அல்லும் பகலும் அவரையே நினைத்துக்கொண்டிருக்கின்றூய், என்னடி? இப்படி இடையிடாமுல் நினைக்கின்றபடியால் உனக்கு ஆற்றுறை வளர்கின்றது; அழுகின்றூய். தோழி! சீ சற்றே மறந்திருக்கவேண்டும்....”

அசு திருக்குறள் ஈடுகம்

த-ள்:—(தன்னுள்ளே) “என் நோயை இவள் அறிவாளா? அறிந்தால், இரங்குவாள்” (தோழியை நோக்கி) “என் இலங்கியையீய! என்னை மறக்கவாசொல்கின்றூய்? அதுவும், இந்நாளிலா?—இன்றையோ நாளையோ இறக்கப்போகின்ற இந்நாளிலா? நன்றாய்ச் சொன்னூய்! இப்பொழுது யான் மறப்பேனுனால், மறு பிறப்பிலும் இப்படியே—காதலர்பிரிந்து, அழகும் அழிந்து, கலனும் கழிந்து—துன்பப்பட வேண்டாமா? இறக்கின்ற காலத்து

எனண்ம்போல மறுபிறப்பு வாய்க்குமே! இக்காலத்தில் இடைவிடாமல் அவரையே நினைந்திருந்தால் மறுமையில் அவரை இடைவிடாமல் கூடியிருந்து இன்பம் அடையலாம்! ஆகையால், யான் மறக்கமாட்டேன்.”

இலங்கியாய் இன்று மறபடின்னன் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. , , , கடசு.)

தோழி:—“நீ மறக்காவிட்டால், உயிர் அழிந்து போகும்”

த-ள்:—(தலைஅசைத்து) “அழியாது அழியாது! அவர் வருவாரென்ற ஆசையால் இன்னும் கிளங்காவாமும். ஆமாம்.—இதுவரையும் நம்மைக் கூடி வாழ்வதே அவருக்கு இன்பமாய்திருந்தது; நாமே துணையாய் இருந்தோம். இன்றே, கல்வியிலே ஆசை பிறந்தது; ஊக்கத்தையே துணையாகக் கொண்டார். ஆகையால் நம்மை இகழ்ந்து போயினார். இது எவ்வளவு காலம் நிற்கும்? நம்மும் அறப்பிரிவு—க. ஓதல்—ஈ அடு

இகழ்ந்ததுபோலவே, கல்வியையும் ஊக்கத்தையும் இச்சுந்து, இன்னெலூரூாள், நம்மை நச்சி வாராரா? அப்படி வருவாரென்னும் ஆசையாலேதான் யான் உயிரோடு வாழ்கின்றேன் அநத ஆசை இல்லையானால், இறந்து படுவேனே!”

உரன்ளாசலி உள்ளாம் துணையாகச் சென்றார் வரல்நகை இன்னும் உளேன். (கடசு)

தோழி:—“ஆ!”

த-ள்:—“ஆமாம். இன்னும் பாரடி! முன்னெல்லாம்

இனபநதையேநோக்கி நம்மோடு இசைநதிருந்தார்.  
இன்று கலவியை விரும்பிச் சாத்தில் வெறுத்தார்.  
நம்மைப் பிரிந்தும் போயினா. சீங்கிய காமம்,  
நாளோ அவரைக் கூடாதா? அது கூடினால் நம்மை  
அவர் கூடாரா? கூடுவாரென்று நினைந்தே என்  
தெஞ்ச வருத்தம் ஒழிந்து வாழ்கின்றது. அநத  
நினைவு நில்லையானால், நேற்றே இரத்துபோயிருப்  
பேண்!”

கூடிய காமம் பிரிந்தார் வரவுடாளிக்

சோடுகொடு ஏறும் என் நெஞ்சு (கூகுச)

தோழி:—“அன்னுபி! அவர் வருவது உண்மையென்று  
அறிந்தும் நீ என் அழுகின்றார்களே உடம்பெல்லாம்  
தேமல் மூடிக் கொண்டது, பார்!”

த-ள்:—“ஏடி! இந்தப் பசிப்பு அவர் வருவாரென்ற  
எண்ணத்தினால் சீங்காது! அவரை—என்காதல்கை  
—என் கண்ணுரையான் காணவேண்டும்! ஆமாம்  
ஏசு நீருக்குறள் நாடகம்

அதுவே எனக்குஆஸ; என் கண்ணுரைக்கண்டபின்  
இந்தப் பசப்பெல்லாம்—(தொளைச் சட்டிக்காட்டி)  
தொளில் உள்ள பசப்பெல்லாம்—தொலைந்தே  
விடும்!

காணகமன் கொண்களைக் கண்ணுரைக் கண்டபின்  
நீங்கும்என் மென்றேள் பசப்பு. (கூகுநி)  
—“இத்தனை நாளும் வாராத கொழுநன் ஒருநாள்  
என்னிடம் வரவேண்டும்! அப்பொழுது, எனக்குத்

தொலையாத துயற்றைச் செய்கின்ற இந்த நோயெல்லாம் எங்கே நிற்கும்? இனி வருவதாகிய நோய்முழுதும் ஒருங்கே அழிய, வாயும் மெய்யுமாகிய வாயில்கள் ஓந்தாலும் அவவழுத்தை உண்ணக்டவேன்! ஆழடி! அதுவே எனக்கு ஆசை.

வருகமன் கொண்கள் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. (கடக்கு)

—“என் கண்ணார்—என் கண்பேரல் சிறந்த கண யூர் வருவரானால், புலக்கவும் புல்லவும் கலக்கவும் வேண்டுமென்று விரும்புகின்றேன். ஆனால், அவரை என் கண்முன்னே கண்டபோது, ‘வரவு நிட்டித்தீ’ரன்று புலந்துகொள்வேனோ? அல்லது சிலநேரம் பினாந்தியிருந்து பின்னே புல்லிக்கொள்வேனோ? அல்லது, கலந்தே ஒழிவேனோ? யாது செய்வேனோ? ஒன்றும் தெரிந்திருக்கிறேன்.”

புலப்பேண்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேண் கொல்,—கண்ணுண்ண கேளிர் வரின். (கடக்கு)

அறப்பிரிவு—க. ஓதல்—டு அன

முதலாம் ஆண்டு  
அறப்பிரிவு—க. ஓதல்—டி

களமா:—தலைமகன் இல்லம்.

தாலமா:—கதிரில் ஒரு பகல்.

கூத்தர்:—தலைமகன், தலைமகள், தோழி.

பிளிக் துபோன தலைமகன், தான்குறித்துச் சென்ற காளியங்கள் எல்லாம் குறைவற முடியப் பெற்று,

தலைமகளை நினைந்து தரியாகம் வளர்ந்து, பரிந்த மனததோடு வந்து அவளைக் கூடினான். கூட, தலை மகளது ஆற்றுமையையும் அழுகையையும் தோழி அவனுக்கு எடுத்துச் சொல்லினான். அவனும் தலை மகள் உடல் மெலிந்தும் மேணி பசந்தும் அழகுஅழிந் தும் இருப்பதை கோக்கி அவளிடம் வேட்கை மிகுஞ் தான். அம்மிகுதியினால் அவளைப் பண்ணானும் பாராட்டத் தலைப்பட்டான். அதுகண்ட தலைமகள் “என்னே என்றும் இல்லாத தலையளியை என் காதலா இன்றை செய்கின்றூர். இவர் என்னம் என்னவோ! பின்னும் ஒருமுறை பிரிவு நேருமோ? அன்றி வேறு யாதா மோ?” என்று எண்ணி அஞ்சினான். அவ்வச்சீத் தைத் தலைமகன் அவள் குறிப்பால் அறிந்து தெளிவிக்கின்றான்.

த-ன்:—(தலைமகளை கோக்கி) “மட்வாய்! ஸி ஈண முடைய” நல்லாள். அதனால் அடிக்குகின்றூய்து எனக்குச் சொல்லாமல்லும் மகறக்கின்றூய். உன் மையுண்ட கண்களும் அவ்வாறு அடக்குமோ? மறைக்கமுடிக்குமோ? அது ஏதோ ஒரு காரியத்

அஅ

திருக்குறள் நாடகம்

தைத் தெரிவிக்கின்றது? அது தெரிவிக்கின்றதை கீட்யே தெளிவாகச் சொல்லக்கூடாதா?

(பேசாமல்நாணததோடு தலை குனிகின்றாள்.)  
காப்பினும் கைவிகாது ஒல்லாங்கள் உன்கண் உரைக்கல் உறுவதொன் ருண்டு. (கடங்க)

—(தோழியை கோக்கி) “நங்காய்! உன் தோழி இவருக்குப் பெண்களுக்குரிய அழகும் குணமும் அமைச்திருக்கின்றது. இவள், என் கண் நிறைக்க அழகையும் உடையாள். வேய்போலும் தோனோயும் உடையாள். பேதையையும் உடையாள்.— பெண்பராளாரிடம் நிறைந்துள்ள குணம் மட்டமையே அல்லவோ? அதுமட்டும் இவளிடம் அளவுக்கு மிஞ்சி மிகுந்திருப்பதைக் கண்டாயா?

கண்ணிறைந்த காரிகைக்காம்பேர்தோள்பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (கலங்க)

—“பளிச்சுமணி கோத்த நாலைப் பார்த்திருக்கிறாயா? நாலானது மணியிலுள்ளே கிடந்தும் வெளியே விளக்கும். நால் வேறு, மணி வேறுயிலும் ஒன்று போலத் தோன்றும். அவ்வகையாகவே, ஜிவஞக்குக் கட்டத்தினால்கிய அழகும் உண்டு; அந்த அழகிலுள்ளே விளக்குகின்ற ஒருகுறிப்பும் உண்டு. அத அழகும் குறிப்பும் உடன்மீறவாதிருந்தும் உடன் மிறந்து போஸ்த் தோன்றும். அக்குறிப்புக்கு யான் பொருள் தெரியேன். நீயே தெரிந்து சொல்லவேண்டும்.

அறப்பிரிவு—க. ஓதல்—ட அக

மணியில் திகழ்த்து நால்போல மடங்கை  
அணியில் திகழ்வதொன் றுண்டு. (கலங்க)

—“நங்காய்! இன்னும் கேள். முகையினது முகிழிப் பினுள்ளே உளதாகிய நாற்றம் புறத்தே தோன்றுது. அவ்வாறே இவளிடத்தே உளதாகிய குறிப்

புமி இன்ப நகையின் முகிழ்பபிதுள்ளே உள்ளது.  
அது வெளியே விளங்கித் தோன்ற இல்லை. அது  
யாது தெரியுமா?

முகைமொக்குள் உள்ளது சுற்றம்போல் பேதை  
நகைமொக்குள உள்ள தொன் ருண்டு. (கஉளச)  
—“உன் தோழி எண்ணிடம் இல்லாத ஒன்றை இருப்  
பதாக எண்ணிக்கொண்டாள்—நான் பிரிவேன்  
ஊன்று எண்ணினாலுள்—அதை மனத்திலே வைத்து  
எண்ணை இவ்வளவும் செய்தாள். அவள் மறைத்  
தாலும் யரன் அதை அறியேனா?—தாலும் உடன்  
போக எண்ணினாலுள்—அதைக் குறிப்புக்கு ஒரு  
மருந்தும் உண்டு. இனி யான் பிரியேனென்பதை  
நீ அறிவாயே! ஆகையால் நீ அதை இவளுக்குத்  
தெரிவித்து இவன் ஜூயத்தைத் தெளிவிக்கவேண்  
டும். அப்போது இவள் துயர் தீரும்!”

செறிதொடி செய்திறநை கள்ளம் உறுதுயர்  
தீர்க்கும் மருந்தொண் ருடைத்து. (கஉளநு)

இவ்வாறு தலைமகளது ஜூயத்தைத் தோழியூதுக்  
கொண்டு தெளிவித்தான். தலைமகளும் என்கு தெளிந்  
தாள். பின்னர் தலைவர் இருவரும் உடன் உறைந்து  
இல்லறம் நடத்துகின்றார்கள்.

## கூட திருக்குறள் நாடகம்

இரண்டாம் ஆண்டு  
அறப்பிரிவு—2. காவல்—க

களம்:—தலைமகன் இல்லம்.

காலம்:—வேணிலில் ஒருபகல்.

கூத்தர்:—தலைமகன், தோழி.

தலைமகன் நாட்டி லே பகவரும் கள்ளரும்

புகுது பல தன்பம் செய்தனர், காட்டக்குத் து  
 வாழும் உயிர்ச்சாதிகளும் ஒன்று பலவாகப் பல்கி  
 ஒன்றை ஒன்று நலிந்து மக்களுக்கும் கேடு விளைத்  
 தன. நாட்டிலே உள்ள எளியரும், கிழவரும், பினி  
 யாளரும், தமது குறையுமுறையும் கூறிக்கொள்ளத்  
 தலைமகன வரவுக்கு எதிர்பார்த்திருந்தனர். இதை  
 யெல்லாம் ஒற்றொல் உணர்ந்த தலைமகன், தலைமீக  
 ணோப பிரிந்துபோய் நாடுகாக்க வேண்டுமென்று மனம்  
 எசுந்தான். எழுந்தும், தன் பிரிவைத் தலைமகளுக்  
 காவது தோழிக்காவது உணர்த்தினால், தனைன் அவர்  
 செல்லவொட்டார் என்று எண்ணி, - அவருக்குச்  
 சொல்லாமலே செல்லத் துணிக்தான். துணிக்தவன்,  
 தலைமகளுக்குத் தலையளியும் பாராட்டும் வழக்கம்  
 போலச் செய்யாமல், புதிது புதிதாகச் செய்வாறுயிர்  
 னுன் அவள் உச்சியும் தோனும் தடடினுன்; வளையும்  
 அணியும் திருத்தினுன்; அவளை உற்றுகோக்கி, தன்னை  
 அவள் காணுமல் மறைத்துப் பெருமூச்ச எறிந்தான்;  
 அவள் அழகைபும் குணத்தையும் அளவின்றிப்புகழுங்  
 தான். இவ்பாறு தலைமகன் செய்கை வேறுபட்ட  
 படியால் ‘பிரிவு நேரும்’ என்று உணர்ந்த தலைமகள்  
 தோழிக்குச் சொல்லுகின்றனர்.

அறப்பிரிவு—எ. காவல்—க. கூகு

த-ள்:—“அடி! இவர் கூட்டத்திலே எனக்கு இன்பமே  
 இல்லை. அச்சமே நிறைந்துள்ளது. ஏனென்றால்,  
 இவர் நம்மைப் பிரியப்போகிறார். ஆம். முன்னே,  
 மாலையும், தலையும் ஏந்திக்கொண்டு நம்மிடம்  
 வருவாரே,—கூட்டத்தின் குறிப்பைப் காட்டியபடி

யால், அந்தப் பார்வை நமக்கு இன்பம் தந்தது !  
இன்று, பிரிவின் குறிப்பைக் காட்டுகின்றபடியால்  
இவர் நம்மைக் கூழியிருக்கும் கூட்டமும் துன்பம்  
செய்கின்றது.”

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞக்சம்  
புன்கண் உடைத்தால் புணர்வு. (ககுடு)  
தோழி:—“இவர் செய்கையில் பிரியும் குறிப்பு ஒன்றை  
யும் காணேன்மே”

த-ள்:—“காணேமா?—என்னைப் புகழ்கின்றார்; போற்  
றுகின்றார்; பாராட்டுகின்றார். இதெல்லாம் உண்ணும்  
தான். இதனுலேயே ‘நம்மிடம் அன்புடையவர்  
இவரே’ என்று நாம் நம்பமுடியுமா?

—பிரியேனன்று நமக்குச் சொல்லியிருந்தார்.”பிரிக்  
தால், நாம் பொறுக்கமாட்டோம் என்றும் தெரிக்  
திருத்தார். எல்லாவற்றையும் மறந்து முன்னெரு  
தரம் நம்மைப் பிரிக்குபோக இல்லையா? ஆகையால்  
இவர் சொல்லியும் செய்கையையும் பார்த்து அன்  
புடையவரென்று தெளியலாமா?”

அரிதரோ தெற்றம் அறிவுடையார் கண்ணும்  
பிரிவோர் இடத்துண்மை யான். (ககுடு)

கூடு தீருக்குறள் நாடகம்

தோழி:—“இவர் சொல்லை நம்பியது நம்முடைய குற்  
றம். இனி—”

த-ள்:—“நம்முடைய குற்றமா அது?—என்னை முதல்  
முதல் எதிர்ப்பட்ட போது, ‘உன்னை ஒருகாலும்  
பிரியேன்; நீ சறஹும் அனுசாதே’ என்று பலவித  
மாகப் பாராட்டிப் பேசினார். பின்னும், சொன்ன  
சொல்லைத் தாமே மறந்து பிரிக்குப் போயினார்.

சொல்ளுன்றும், செய்க வேறுமாக இவர நடந் தது என்னுடைய குற்றமா? இவர் உரைத்த சொல்லை உண்மை யென்று தெளிந்திருந்தேன். அதுவும் குற்றமாகுமோ?"

அளித்தஞ்சல் என்றவர் நீபபின் தெளித்த சொல் தேரியாக குண்டோ தவறு. (ககுடுச)

தோழி:—"இல்லையா?"

த-ள்:—"அப்படியே இருக்கட்டும். அதைப்பற்ற என்ன? எனக்கு ஒரு உதவி செய்வாயா? ஏது! என உயிரைசெல்லாமல் காக்க வேண்டுமானால் அந்த உயிரை ஆளுதற்கு அமைந்தவரையும் என்னைவிட்டு நீங்காமல் நிறுத்திவிடு. இதுவே நீ செய்ய வேண்டியது. என் உயிரை ஆளுதற்கு அமைந்தவர் யாரென்று உனக்குத் தெரியுமே! இவர் நம்மைப் பிரிந்துபோகவே எண்ணி இருக்கிறார். தம்முடை தடுப்பார் ஒருவரும் இல்லாமல் இவர் என்கூ நீங் கிப் போவாரானால், இவரால் ஆளப்பட்ட என் உயிரும் நீங்கிப்போகும். நீங்கிப்போனால் பின்பு, அறப்பிரிவு—உ. காவல்—உ காள

இவரைக் கூடுதல் எனக்கு அரிதாகும். ஆகையால், தோழி! இவர் நீங்காமல் நிறுத்துவாயா?" நூம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் கீங்கின் அரிதால் புணாவு. (ககுடு.)  
—தோழி பெயர்கின்றார்.

இரண்டாம் ஆண்டு.  
அறப்பிரிவு—2. காவல்—2

களம்:—தலைமகன் இல்லத்தைச்சார்ந்த ஒருபொழில்.  
காலம்:—வேளிலில் ஒரு பகல்.

குத்தர் —தலைமகள், தோழி.

தலைமகனைப் பிரிந்து செல்லாமல் தடுப்பதற் காகத் தோழி சென்றான். சென்று, அவனைக் கானு முன்னமே. அவன் பிரிந்து போயினான். அவன் பிரிவை ஆற்றமாட்டாத தலைமகள் அதிகமாக வருந தியிருந்தாள்.....ஒரு நாள் அவள், அவனேனுடு பல நாளும் திரிந்து பழகிய இடத்திலே வந்து உட்கார்ந்தாள். அப்பொழுது அவனுக்குப் பழய நினைவெல் வாம் வந்தது. வரவே, தன் கனனத்திலே கையை ஊன்றிக்கொண்டு மனம்கலங்கீ அழுகின்றான் தோழி அவள் அருகே சென்று நின்று ஆற்றவிக்கின்றான்.

தோழி:—“காத்தர் நம்முமைப் பிரிந்து போக இல்லை.  
தோழி! நீ என் இப்படி வருந்துகின்றாய்? இன்னும் அவர் நமது நாட்டிலேயே இருக்கின்றார். இன்கூ நிறுக்குறள் நாடகம்

நையே நம்மிடம் வருவார். அவர் வரும்வரை யும் நீ ஆற்றவேண்டாமா?”

த-ள்:—“அவர்—கம்மை கெஞ்சரல் விழைந்த காதலர் முன்னாமே பிரிந்துபோயினார். அதை நான் அறி யேனு? நீ என் மறைககின்றாய்? ஆனால் அவர் எனக்குச் சொன்ன சொல்லெல்லாம் இவ்விடத்தே (மார்பிளை கையை வைத்து) உள்ளது! என்னை விட்டுப் பிரியவே இல்லை. அது பிரியாமல் இருந்தும் பயன் என்ன? என்னை மட்டுமே அது ஆற்றுவிக்கின்றது.—ஆம்! நான் ஆற்றியே இருக்கின்றேன்—இந்தக் கண்களை அநதச் சொல் ஆற்றுவிக்க முடிய இல்லையே; இவை—என் கண்கள்—அவரையே காண விரும்புகின்றதே! என்ன செய்வேன்? அடி!”  
பேருது பெட்டார் உளர்மன்னே மற்றவர்க்கான தமைவில் கண். (களாஜ)

இவ்வாறு வருந்தக் கேட்ட தோழி, “ஆயோ! இவள் ஆற்றமுடியாமல் அல்லற்படுகின்றாள்! பாவும்!” என்று தலைமகனைப் பெரிதும் பரிவோடு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்.

த-ள்:—(தோழி கவலையைக் கண்டு) “ஏதி! நீ எனக்காகக் கவலைப்பட வேண்டாம், என் பசலையைப் பார்த்து, ‘இவள் ஆற்றமாட்டாள்’ என்று என்னாடே! நான் ஆற்றியே இருக்கின்றேன். ஆயினும், இந்தப் பசலைமட்டும் என்மேனியை மேல்கொண்டு சொலுத்துகின்றது. அது என் தெரியுமா? ‘என்னை அறப்பிரிவு—உ. காவல்—உ கூடு

உண்டாக்கினவர் அவர்’ என்றும் உரிமையினால் ஊராகின்றது. இதன் செருக்குக்கு என்ன செய்வேன்?”

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தநதென்  
மேனிமேல் ஊரும் பசப்பு. (ககஅட)

தோழி:—“அன்னுய! அவர் இன்னும் இநத நாட்டை  
நிட்டுப் போக இல்லை. நம்மைப் பிரிந்து அணி  
மையிலே இருக்கின்றார்; இருந்தும் நீ ஆற்ற இல்  
லையே. பசலை படர்கின்றதை—”

தாள்:—“ஆ! இந்தப் பசலையா? ‘அவர் போனா’ என்  
ஏன், ‘இதோ! வந்தேன்’ என்னுமே! பகல் கழியும்  
போதே இாவும், இரவு கழியும்போதே பகலும்  
தொடர்து வர இல்லையா? அத்ரோவை அல்லவோ  
என பசலை? அவர் அங்கே அதலுகின்றா என்றால்  
இது என, சீமனி முழுதம் மூடிக்கொள்ளுமோ!  
இதன் குணம் உணக்குத் தெரியாதா?”

உவக்காண்ணம் காதலர் செல்வார் இவக்காண்ண்  
மேனி பசப்பூர் வது. (ககஅடு)

—“முன்பு—கொழுநர் இருந்த காலத்தும்—அவர்  
என்னை முயனகாமல் சந்தே. வில்கினவுடன் இது  
என்னை நெருங்கியிடும். அவர் பிரிந்துள்ள இந்தக்  
காலத்தில் இதன் கொடுமையைக் கேட்க வேண்டுமா?  
‘விளக்கு மெலியுமா, மெலியுமா?’ என்று  
பார்த்திருந்து சமயம் வந்ததும் கவிழ்ந்துகொள்-  
வ, அந்த இருளும் இந்தப் பசலையும் ஒன்று  
கூக் கீர்த்து நாடகம்

தானே? இதன் குணமும் அதன் குணமும்

விளக்கற்றம் பார்க்கும் இருளோபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (ககஅங்)

—“கேள்டு! முன்னொரு நாள் காதல்வர நெடுநேரம் புலவிக்கிடந்தேன பின்பு, என்னையும் அறியா மலே சற்றே விலகினேன், ஆலி விலகின நோத்தி லை திது என் மேனி முழுதும் அப்படியே கப்பிக் கொண்டது. எவ்வளவு தெரியுமா? அன்னிக்கொள் எல்லாம்! அவ்வளவு நெருங்கியிருந்தது. விலகின மட்டிலே அப்படி ஆயிற்றே! அவரை விட்டுப் பிரித்த இப்பொழுது சொல்லவேண்டுமா?”

புலவிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அன்னிக்கொள் வற்றே பசப்பு. (ககஅங்)

—

### இரண்டாம் ஆண்டு அறப்பிரிவு—2. காவல்—ஈ

களமா.— தலைமகன் இல்லத்தைத் சாாந்த ஒருக்கான்.  
காலம்.—வேணிழில் ஒருமாலை.

கூத்தர்:—தலைமுகன், தோழி.

தன்னுடைய சாட்டைக் காவல் செய்தல் காரணமாகத் தலைமகன் பிரிந்தான்; ஆகையால், தான் மேற் கொண்ட காரியத்தை முடிக்கும் வறையும், அவன் மனம் அதனிடத்தே சென்றது. செல்லவே, தலைமக அறப்பிரிவு—2. காவல்—ஈ கள்

னீப் பிரிந்து தனியைப்பட்டுப், அவன் கவலையின்றி இருந்தான். தலைமகனோ, அபபடியின்றி அவன் பிரி வையே பலகாலும் எண்ணி எண்ணி ஏங்கினுள். ஆகையால், மேனி எல்லாம் பசலை ஆகி, நெஞ்சம் எல்லாம் புண்ணுயினுள்.....ஒரு நாள், தனிமையாயிருக

கின்ற தனபம் தனக்கு மிகுந்திருப்பதை நினைக்கு கொண்டு மணல் மேட்டில் உட்கார்ந்திருக்கின்றாள். தோழி, அவள் துயரத்தை ஒழிக்கும்படி சிலவற்றைச் சொல்லுகின்றாள்.

தோழி.—“அனாம்! அபகே நமது காதலர் எப்படி இருக்கின்றாரோ?—உன்னைக் காட்டினாம் அதிக மாக வருந்திக்கொண்டே இருப்பார். ஆம்! உன் னைக் காதலித்த அவருக்கு உன் பிரிவு பொறுக்க முடியுமா? நாளையே உன்னிடம் வருவார். அப பொழுது அவரோடு இருந்து நீ பேரின்பம் உண வூவாய்!”

த-ள:—தலைப்பை நிமிர்த்தித் தோழியை நோக்கி). “பேரின்பமா? ஏது! அந்தக்கனி நமக்கும் கிடைக்கு மா? மனைஞரை மகனிர் விழைய வேண்டும். விழையப்பட்ட மனைஞரும் மகனிரை விழைய வேண்டும். இப்படி விழைவதற்கு, முன்னே செய்த நல்விளையும் இருக்கவேண்டும். நல்விளையும் இருந்து ஒரு வரை ஒருவர் விழையவும் பெற்ற. காதலருக்குக் கூட அந்த இஸ்பக்கனி எளிதிலே உண்ண முடியுக் காமோ காதலர் பிரிந்தும், பின்கூட்டப் பெறுதும் இருக்கின்றோம். நமக்கும் அது தடையின்றிக் கிடைக்குமா?

7

கூடி

திருக்குறள் ஸ்டாக்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவா பெற்றுரே  
காமத்துக் காழ்தில் கனி.

(கக்கக)

—“மனுள்ளர் இன்றி வாழுத மகளிருக்கு, அம்மகளினரை இன்றி வாழுத மனுளர், அறம் நோக்கிப் பிரிந்தாலும் அளவறிந்து வந்து அன்பு செய்வார். அந்த அன்புதான் நீசொல்லும் இன்பமாகும்! அந்த இன்பமே, வானத்தையே வாழும் உயிருக்கு அவ்வாளம் அளவறிந்து மழை பெய்வது போலாம்! நம்மைக்காதலர் விழையவும்இல்லை; அன்பும் இல்லை; இன்பமும் இல்லை. மழை வறந்து வாடும் பயிரானாலும்!

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வாக்கு வீழ்வா அளிக்கும் அளி. (கக்கட)

—“ஆ! நமக்கும் இன்பமா? தாம காதலித்த கணவரால் காதலிக்கப்பட்ட மகளிர்க்கே அது உண்டு அவரே, காதலர் பிரிந்தாலும் ‘நம்மை நினைந்து நாளையே வருவார்; வந்தால் நாம் இனபம் உண்டு வாழலாம்’ என்று செருக்கியிருப்பார். அதைச் செருக்கும் அவருக்கே செல்லும்! நமக்கு ஏது?— காதலரால் காதலிக்கப்படாத நமக்கு ஏது? நமக்கு உள்ளது இருந்துபாடு தானே?

வீழுஙர் வீழுப் படுவார்க் கமையுமே வாழும் என்றும் செருக்கு. (கக்கட)

—“தோழி! இதோ பார்த்தாயா? என்ன புதுமை? எனக்குத் தும்மல் வருவதுபோல இருந்தது; அறப்பிரிவு—உ. காவல்—ஒ கக

வராமலே அடக்கி விட்டதே! ஆ! அவர் என்னை சினைப்பதுபோல நினைந்து உடனே நினையாமலே ஒழிந்தாரோ? அல்லாவிட்டால் எனக்குத் தும்மல்

அரும்பியிருக்குமா? தூரத்தில் உறவினர் யாரா  
வது நினையாமலும் தும்மல் தேரன்றுமா?

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்  
சினைப்பது போன்று கெடும். (கடுங்)

—“அடி! என்னுடைய செஞ்சத்திலே அவர் எப்போ  
தும்—அல்லும் பகலும் அறுபது நாழிகையும்—  
குடிகொண்டிருக்கின்றாரே! இப்படியேஅவருடைய  
செஞ்சத்திலே நாமும் சூடிகொண்டிருக்கிறோமா?  
இருப்போமானால் அவர் நம்மை நினைத்து ஏன்  
வர இல்லை? ஒருகால் அவர் எடுத்தப்போன காரியம்  
இன்னும் முடியாமல் இருக்கலாம்.—என்!  
அது! முடிந்தும், அவர் செஞ்சத்திலே நாம் இல்லை  
யானால் எழுபடி வருவார்?

யாழும் தீளோம்கொல்லுவர்களுச்சத்து எம்பெஞ்சத்து  
ஒடு உள்ளரே அவர். (கடுங்)

—“தோழி! இது என்ன நாணமற்ற செய்கை! தம்  
முடைய செஞ்சத்திலே நாம் செல்லாமலும் தங்கா  
மலும் செய்து கொண்டாரே, அப்படி நம்மைத் தடு  
த்துக்கொண்டவர் நம்முடைய செஞ்சிலே மட்டும்  
நீங்காமல் வரலாமா? ஒருவரை, நம்பீடும் காரவைக்  
டேர்யாம்; அவரிடம் காம் மட்டும் அடித்தடுத்துச்  
செல்லோமா? நன்றாய் இல்லையா இந்தச்செய்கை?  
அவருக்கு ஏன் மென்பது இல்லையா?”

க00 திருக்குறள் ணாடகம்

தமரெஞ்சத் தெம்மைக் கடிகொண்டா நானோர்கொல்  
எம்பெஞ்சத்து ஒவா வரல். (கடுங்)

இரண்டாம் ஆண்டு  
அறப்பிரிவு—உ. காவல்—ச

களம்:—தலைமகன இல்லததைச் சாரந்த ஒரு க்ரனல்.  
காலம்:—வேளிலில் ஒரு பகல்.  
கூத்தா —தலைமகன்.

தலைமகனுடைய பிரிவைப்பற்றியும் தன்னுடைய தனிமையைப் பற்றியும் பலானும் வருத்தப்பட்ட தலைமகன், முன் அவனேனுடு கூடியிருந்த காலத்தில் தான் உண்ட இன்பத்தை எல்லாம் நினைந்து கொண்டே ஒர் இரவு முழுவதும் உறங்காளாயினான். அவ் வாறு புலம்பியவனுக்கு ஆற்றுமையே வளர்ந்தது; பற்றுக்கோடு ஒன்றும் உற்றதில்லை பின்பு விடியலை வந்தது. தான் உண்ட இன்பத்தை எல்லாம் உடன் இருந்து உண்டது நெஞ்சமே ஆகையால், அந்த நெஞ்சத்தையே தனக்குப் பற்றுக் கோடாகக் கண்டாள். கண்டு, அதனுடன் சில சொல்லுகின்றனர்.

த-ள்:—“என் நெஞ்சே!—பாழும் நெஞ்சே! அவர் டம் நீ செல்லவும் மாட்டாப் அவர் நம்மேல் அன்பிலர் என்று அறியவும் மாட்டாய்.—நம்மேல் அன்புடையரானால், நம்மை நினைவாரே! நினையாத படியால் அன்பிலர் என்று அறியவேண்டாமா? ‘வருவார், வருவார்’ என்று வழிபார்த்து வருந்து கிண்றுபோ! இது உடைக்கு என்ன மட்டமை?

அறப்பிரிவு—உ. காவல்—ச

கங்கை

காதல் அவர்விலர் ஆகந்தீ கோவது  
வீபதைமை வாழின் நெஞ்ச. . . . (கங்கை)  
—“நெஞ்சே! நீ என் வருந்துகின்றோய்? நம்மைப் பிரிந்துபோனார்; துன்பமும் செய்தார்; அவர் நமரிடம்

அன்புடையரா? நமக்கு இரண்டித் தாமாக வருவாரோ? அது இல்லை. நீயே அவரிடம் செல்லவாவது வேண்டும் அல்லது இங்கே இறந்துபடவாவது வேண்டும். இரண்டும் செய்யாமல் நீ வீணே வருந தகின்றதனால் பயன் என்ன?

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சேச பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார கண்ணில். (கடசந)

—“நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது இந்தக் கண்களையும் அழைத்துக்கொண்டு போ. இப்பொழுதே, இவை அவரைக் காண விரைகின்றது. ‘நீ காட்டு, காட்டு’ என்று என்னை நலிகின்றது. இவற்றை இங்கே விட்டு நீ மட்டும் செல்வாயானால் ஆ! அவரைக் காணவேண்டி என்னைத் தின்று விடும்.

கண்ணும் கொள்க்கேறி நெஞ்சே இவைளன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று (கடசந)

—“நெஞ்சே! நாம் அவரிடம் செல்லவேண்டும். ஆம்! அதுவே நமக்குத் தகும்.—நாம் அவரை விழைகின்றோம்; நம்மை அவர் விழைவதில்லை. ஆயினும், அவரை ‘வெறுத்தா’ ரென்றுகருதிப்பினக்கலாமா? பின்னால், கைவிடலாமா? கைவிட்டிருக்கும் வளி கங் திருக்குறள் நாடகம்

யும் நமக்கு உண்டா? இல்லையே. ஆகையால் நாம் அவரிடம் செல்லவே தகும்!

செற்றாளனக் கைவிடல் உண்டோ நெஞ்சேயாம் உற்றுல உரு தவர். (கடசந)

—(தலைமகன் கொடுமையை நினைத்து, அவனிடம் செல்லுதற்கு உடன்படாத நெருசை நேர்க்கி) “என் நெருசே! அவரை நீ ஏன் பொய்யாகக் காய் கின்றும்?—நிலையின்றி வெறுக்கின்றும்? இந்த வெறுப்பினால் உனக்கு என்ன வரும?—சில வேளை அவரோடு நான் பினங்கிக்கொள்வேன். அப் போதே அவரா கலனியின்பத்தைக் காட்டி, அதனால் மயக்கி, என் புலவிக் குறிப்பினை ஒழிப்பார். அவ் வளவு வல்லவரிடத்தே நீ என்ன செய்யமுடியும்? அவரை நீ நேரிடே கண்டுகிட்டால், பொய்யாக வரவது ஒருதரம் புலக்கவும் மாட்டாய்! அதுமாட்டாத நீ, அவரைக் காணுத்தோது, ‘கொடியவா’ என்று ஏன் வெறுக்கின்றும்? இந்த வெறுப்பினால் பயன் இல்லை. அவரிடம் சேலவே துணி.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வி காய்தினன நெஞ்சு. (கூசக)

—(தலைமகனிடம் செல்ல வொட்டாதபடி தன்னை நானும் தடுக்கின்றபடியால்) “நல்ல நெருசே! உனக்கு நானுமும் உண்டு; அவர்மேல் வேட்கை யும் உண்டு. இவை இரண்டும் என்கிபண்ணமையை நிலைபெறுத்தும் நல்லன்வே! ஆசிரும் ஒன்றுக்கு ஒன்று பசுவானது. இவற்றை நீ தாங்கினுலும் அறப்பிரிவு—உ. காவஸ்—து கங்க

நான் தாங்கமுடியாது. நான்ததை விடமாட்டா யானால் வேட்கையை விடு; வேட்கையை விடமாட்டாயானால், நான்ததை விடு. இரண்டையும் பொறுக்க எனக்கு ஆகாது.

காமம் விடுவன்றே நாண்விடு நல்வநஞ்சே  
யானாலே பொறேண்டில் இரண்டு. (கஉசன)

—“நெஞ்சே! நீ வெறுப பேதை உனக்கு ஒன்றும்  
தெரியாது! ‘அவர் இவவாற்றுமையை அறியார்;  
அறியாமையால் நொந்து வந்து பாராட்டாமல்  
போன்றியா; அவருக்கு அறிவிக்க வேண்டும்’என்று  
எண்ணி, நமமைப் பிரிந்துபோனவர் பின்னே  
ஏங்கூச செல்கின்றுயே! இது என்ன அறிவு? நம  
முடைய ஆற்றுமையை அவர் கண்ணரக கண்டும்  
இரக்கபபடாமல் பிரிந்து போயினார்; நீ சொல்  
லக்கேட்ட அளவிலே இரக்கபபட்டுத் திருமதி  
வாதுவிடுவார்ரோ?

பாந்து அவா நல்காான் நேங்கிபு பிரிந்தவர்  
பிண்செல்வாய் பேதென் நெஞ்க மூட்டு (கஉசீஷ)  
—“என நெஞ்சே! இது என்ன விபப்பு? காதவர்  
உன்னுள்ளே இருக்கின்றார்.. முன்னெல்லாம்  
கீழும் அறிவாய். அறிந்திருந்தும், இப்பொழுது  
புறத்திலே தேடித்திரிகின்றாயே. யாரிடத்தே செல்ல  
கின்றாய்? இது எனக்குச் சிரிப்பாயிருக்கின்றது.  
உள்ளத்தார் காத வஹ்தூக உள்ளிடி  
யாருங்குச் சேறினன நெஞ்ச. (கஉசக)

கஉச தீருக்குறள் நாடகம்

—“அவரோ நம்மைக் கூடாதபடி துறந்து போயினார். நாமோ அவரை மறக்கமாட்டாமல் மனத்  
திலே வைத்திருக்கின்றோம். இதனுலே நாம் பெறு  
வது என்ன? முன்னமே மாஸம் முதலிய மேனி  
அழகெல்லாம் அழிந்தோம். இப்பொழுது உள்

எத்திலே மிகுந்து கிடக்கின்ற நிறை முதலிழ அழ  
கையும் இழப்போம். ஆகையால், என நென்சே!  
அவரை மறந்து ஆற்றியிருக்கவேண்டும். அபபடி  
இருந்தாலே நாம் உயிர் வாழுமா.”

துன்னுத் துறந்தாரை நென்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கல்ள.

(கட்டு)

### முன்றும் ஆண்டு

அறப்பிரிவு—ஈ. பகைதணி வினா (அல்லது) தூது—க  
காம்:—தலைமகன் இல்லம்.

காலம்:—காரில் ஒரு பகல்.

கூத்தர்:—தலைமகன், தோழி, தலைமகள்.

தலைமகனுக்கு நன்பராகிய வேந்தர் இருவர்,  
இருவரை ஒருவர் பகைத்து, போர் புரிவதற்கு நாள்  
கோளி இருந்தனர். அதை அறிந்த தலைமகன்  
“ஐயோ! இவ்விருவரும் சண்டைசெய்யத் தொடங்  
கினால் எத்தனை உயிர்ச்சாதி சாகும்! எத்தனை  
ஆள் அழிவர்! இவ்வகைக்கேடு வராதபடி நான்  
தடுப்பேற்றின்னன்பரை நான் நேரேறின்று இரந்து  
கேட்டுக் கொண்டால், தமது பகக ஒழிந்து உறவாத  
அறப்பிரிவு—ஈ. பகைதணி வினா—க அடு

மாட்டாரோ? என்று ஆராய்ந்து, அவ்வரசர் பகை  
யைத் தனிப்பதற்காக, தலைமகளைப் பிரிந்துபோகத்  
துணிந்திருந்தான். அதனை அவன் குளிர்ந்த சொல்  
லாலும் பணிந்த செயலரலும் கண்டறிந்த தலைமகள்  
துனைபம் அடைந்து மனம் கலங்கினான். அக்கலக்கத்

வதகு கண்ட தலைமகன், தான் பிரியும் குறிப்பினன் அவ்வளன் என்று தலைமகனுக்கு உணர்த்தித் தெளி விக்கும்படி தோழியை முனுப்புகின்றார்.

தன்:—(தன்னிடம் வந்து நின்ற தோழியை கோக்கி)

“ஏது! என் கண் துடைக்க வந்தாயா, அவ்வளது முகம் துடைக்கவா?—‘காதலர் வந்து சேர்ந்தார்; நம்மைத் தேற்றிக் கலந்தும் இருக்கின்றார். இனி துண்பம் ஏது? மகிழ்ந்தே இருக்கலாம்’ என்று எண்ணுகின்றார்கள். இவர் கூட்டத்திலே உள்ளது யாதென்று நீ தெரிய இல்லையே? நான் சொல்லட்டுமா? இன்னென்று முறை இவர் பிரிவார்; அதனால் நாம் தூண்பம் அடைவோம; அதை அரிதாக ஆற்றியும் இருப்போம். இவர் அண்பில்லாமையை நினைவேராம்—இவ்வளவையும் இவர் கூடியிருக்கின்ற கூட்டமே தெரிக்கின்றதே! இவர் நம்மை ஆற்றியும் போற்றியும் செய்கின்ற அனபெல்லாம் முடிநிலே கொடுக்கையே கணைக்கும். இவர் காட்டுகின்ற அங்கு பிரிவதற்கே அடையாளம் அவ்வளவா?

பெரிதாற்றிப் பெட்டபக் கலத்தல் அரிதாற்றி.

அண்பின்மை சூழ்வு துடைத்து (கூங்கு)

கங்கை திருக்தூர் நாடகம்

—“அம்மா! இவை—என் வளையல்கள்—எவ்வளவு உணாவுடையது கண்டாயா? அடி! நமது காதலர் பிரிந்ததை—நம்மை உடம்பால் கூடியிருந்தே உள்ளத்தால் பிரிந்ததை—நமக்கு முன்னே தெரிந்துகொண்டதே!—இவர் பிரிய எண்ணினார்; அதைக் குறிப்

பால் அறிந்தேன்; நான் தெளிவாக உணர்வதற்கு  
முன்னாமே என்தோன் மெனிந்தது; உடனே வளை  
யும் கழன்றது! இதோ! கண்டாயா?

தண்ணம் துறைவன் தணந்தமை நமமினும  
முன்னம் உணர்ந்த வளை. (கங்கள்)

—“ஏது! நேற்றே என் காதலா பிரிந்து போயில்  
அர் ஆம். சேற்றுத்தான். ஆனால். அதைப்  
கிரிவிக்கு என் மேனி பசந்து எததனை நாள்  
ஆயிற்று தெரியுமா? ஏழாளன்!—எழு நாளைக்கு  
முன்னே இவர் அன்பிலே எனக்கு ஜபம் தட்டி  
உது! அப்பொழுதே என் மேனி பசந்தது. அன்றை  
முதல் நேற்றுவரை ஜயத்திலே இருஷ்டேன். இவர்  
பிரியக் கருதியிருப்பதை நேற்றே நான் துணிர்  
தேன். ஆகையால், இவர் நேற்றுப் பிரிந்த பிரி  
வுக்கு ஏழாளாக்கு முன்னே என் மேனி பசந்,  
தது; இல்லையா?”.

தெருநறுச்செங்குருர்ணம் காதலர் யாழும்  
எழுநாளேம் மேனி பசந்து. (கங்கள்).

தலைமுகத்துடைய பிரிதற் குறிப்புபத் தலைமுகள்  
உண்குக அறிந்திருக்கின்றுள்ளன்று தெரிந்துகொண்ட  
அறப்பிறிவு—ந. பகைதனி வினை—க கன

தோழி அவளிடம் திரும்பிச்சென்று, அவனைத் தனி  
மையில் கண்டு சொல்லுகின்றார்.

தோழி:—“மன்னாவி நீர் சொல்லியபடியே என் தோழி  
பிடம் சென்று அவள் கலக்கத்தை ஒழிக்கப் பல  
யிதம் பேசினேன். என் பேச்சை அவள் கேட்க  
வே இல்லை. ஆனால், ஒரு குறிப்பு செய்தாள் —

தன்னுடைய தொடியையும் தோன்றும் அடியை  
யும் நோக்கினால்—கண்ணரா? ‘வளையலே! அவர்  
பிரிய நான் மட்டும் இவ்விடமே இருப்பேனானால்  
நீங்கள் நிற்பீர்களோ?’ என்று முன்னே தொடியை  
நோக்கினால். ‘தோன்களே! வளையல் கழலும்  
படி நீங்கள் மெலிந்து போவீர்களோ’ என்று பின்பு  
தோனோ நோக்கினால். ‘அடிகளே! தோள் மெலியா  
மலும் தொடி கழலாமலும் நீங்கள் அவர் உள்ள  
நாட்டுக்கு நடந்துசென்று காக்கவேண்டும்’ என்று  
முடிவில் அடியை நோக்கினால். ஐய! இந்தக்  
குறிப்புக்குப் பொருள் உடன்போக்கே அல்ல  
வா?”

தொடிகோக்கி மென்தோரும் நோக்கி அடிகோக்கி  
அஃதன் டவள்செய்தது. (கடங்க).

தன்:—“ஆமாம். ஆ! உன் தோழியைப் புகழ் எனக  
குத் தெரிய இல்லை. எங்காய்! இவ்வீள், நாணம்  
மடம் அச்சம் பயிர்ப்பு என்றும் காற்குணமும்  
அமைந்த பெண்கள் ஈயகம்! தனக்கு உள்ள  
பெண்ணை ஒழுங்கு ஒரு பெண்ணை உண்டுயவள்  
இவள்! எப்படி தெரியுமா? நீயோ இவள் உயிர்த்  
காஷி திருக்குறள் நாடகம்

தோழி. இருந்தும், தன் காதல் நோயை உனக்  
கும வாயால் சொல்ல இல்லை. கண்ணால் சொல்ல  
வும் இல்லை. உன்னை ‘இது தீர்க்கவேண்டும்’  
என்று இரக்கவும் இல்லை. உடன்போகக் கருதி  
னான். அதற்கு உதவியாகுமபடி தன் அடியையே

வேண்டுகின்றார்கள்? இவர் பெருங்குணத்தின் அருமையைக் கண்டாயா?”

பெண்ணிலூல் பெண்மை உடைத்தென்ப கண்ணிலூற் காமநோய் சொல்லி இரவு. (கடாம்)

---

முன்றும் ஆண்டு

அறப்பிரிவு—ந. பாகதணி விளை—உ

களம்:—தலைமகன் இல்லத்தைச் சார்த ஒரு [பொழில்.  
சாலம்:—காரில் ஒரு மாலை

கூத்தர்:—தலைமகன், தோழி.

தனது கண்பினராகிப பகை அரசர் இருவரைச் சுந்து செய்யிக்கக் கருதிய தலைமகன் தலைமகனை அஞ் சுடைய மொழிகளால் தேற்றி, ஆதரம் கறி, அவள் விடைபெற்றுப் பிரிந்து போயினான. போன்றின்பு, தலைமகன் தனியே இருந்து அவன் பிரிவு தரியாமல் களர்ந்து பெரிதும் வருந்துகின்றார்கள். தோழி அவளைச் சார்ந்து ஆற்றுவிக்கின்றார்கள்.

தோழி:—“அம்மா! காதல் நோய் கொடியது! அது தீயைப்போல, தான் நின்ற இடத்தைபே கடும்!  
அறப்பிரிவு—ந. பாகதணி விளை—ஏ கடங்

அதற்கு இடம் தரலாகாது. ஆகையால், நீ ஆற்ற வேண்டாமா?”

தூ-ள்:—“அடி! ஆற்றுவது எப்படி! தீயினும் சாலக்கொடி இதை ஆற்றுவது எப்படி? தீயானால், தன்னைத் தொட்டாலன்றிச் சுடாது. மந்திரத்தாலாவது மருந்

தாலூவது தமபிக்கப் பட்டாலும் சடாது. ஆறாத  
நோயோ தன்னை அகண்றுரை—உண்ணுமலை ஒழிந்  
தாரை—தபபாமல் ஈடுமி இதற்கு ஒரு மருந்தா?  
ஒரு மந்திரமா? எதுவும் இல்லையோ?’

தொடிற்சுடன் அல்லது காமநோய் போல  
விடிலக்டல் ஆற்றமோ தீ. (ககஞ்ச)

தோழி:—“அம்மா! நீ அழாதே. நீ பிரிவையேங்கினாது  
ஒயாமலை அழுகின்றதால் அயலா அறிகின்றார்கள்.  
உனக்குத் துபரமே வளாகின்றது. ஆகையால்,  
இங்கு உள்ளவர் அறியாமல் மறைக்கவாவது வேண்டும்.  
அல்லது, அங்கு உள்ள காதலர் அறியத் தாது  
அனுப்பவாவது வேண்டும். இரண்டில் ஒன்று  
செய்யாவிட்டால் நமக்கு இன்பம் வராது”

தாளி:—“ஏதி! மறைப்பதா, தாதுவிடுவதா—இவை இரண்டும் என்னால் ஆகாது! இந்த நோய் நேரத்துக்கு நேரம் மிகுகின்றது! இதை அயல் அறிபாமல் மறைப்பது எப்படி? இந்த நோயைத் தந்த காத வருக்கு இதைச் சொல்லித் தாது விட்லாமென்றால், அவர் ‘இன்னும் ’இவள் இருக்கின்றான்’ என்று என்றுவாரே! அதனால், அது செய்யவும் நானும் தருகின்றது. என்ன செய்தேன்?

ககஞ் திருக்குறள் நாடகம்

சரந்தலும் ஆற்றேன் இந்நோயையநோய் செய்தார்க்கு  
உரைத்தலும் நானுத் தரும். (ககஞ்ச)

—“ஐஷோ? நானும் நோயும் என் மெலிந்த உடம்  
பைப் பின்னும் நல்கின்றதே! ஒன்றாக்கு ஒன்று  
வலியில் சூறைகின்றதா? இவை இரண்டும் என்

உயிரைக் காவடித் தண்டாக வைத்து அதன் இரு  
மூனையிலும் தொங்குகின்றனது. இவற்றின் பாரம்  
தாங்கமாட்டாமல் என் உயிர் இற்றேவிடும்!

காமமும் நானும் உயிர்காவரத் தூங்கு மென்  
நேரஞ் டடம்பி எத்து. (கக்கு)

இவ்வாறு சொல்லக்கேட்ட தோழி, தலைமகனுக்  
குத்தாது அதுப்புவதாகச் சொல்லிப் பெயாகின்றனர்.  
பிறகு சிறிது நேரம் கழிந்து திரும்பி வருகின்றனர்.  
த-ள்:—(தோழி துதுக்காமை நோக்கி அவளோடு  
இணங்கி) “நட்பு இன்பமே தருமாம். பகை தன்  
பமே தருமாம். ஜீயோ! நட்பாயிருந்தே துன்  
பத்தை விலக்காமல் இருக்கின்றவர் பக்கயாயிருந்  
கால் என்ன செய்யாரோ? என்னிடம் பகைகளாள  
எவும் இல்லை. இல்லாமலே, எனக்கு வருகின்ற  
துன்பத்தை விலக்காமல் விலகி நிற்கின்றார்களே,  
அவர்கள் செய்கையை என்ன என்றேன்?”

துப்பின் எவ்வளவும் மற்கொல் உயர்வாவு  
நட்பினுள் ஆற்று பவர். (கக்கு)

இது கேட்ட தோழி, தலைமகனுக்குத் துது  
அதுப்புகின்றனர்.

அறப்பிரிவு—ஈ. பகைதனி வினை—ஈ. கக்க

முன்றும் ஆண்டு  
அறப்பிரிவு—ஈ. பகைதனி வினை—ஈ.

களம்:—தலைமகன் இல்லத்தைச் சார்ந்த ஒரு கானல்.

காலம்:—முன்பனியில் ஒரு மாலை.

கூத்தா.—தலைமகள், தோழி

தலைமகளை நெடுங்காலம் காணப்பெறுத தலைமகள், உடம்பு : மெலிச்து மேனி பசலை பூத்தால். ஒருஞர் அவள் யணல் மேட்டின் மேல் உட்கார்க்கு கொண்டு பசப்பினால் தனக்கு உண்டாகிய வருத்தத் தை நினைந்து புலம்பினாள். அவனுடன் இருந்த தோழியும் அளள் பசலை மிகுதியை உற்று நோக்கி பிரிவற்றுச் சொல்லுகின்றார்கள்.

தோழி:—“ ஏம்மா! உன் உடம்பபல்லாம் பசலையா மிற்று! எப்பொழுதும் பிரிவையே நினைத்திருக்கிற படியால் இந்தப் பசலைக்கு கீழாக்கின்றாய்—” \*

த-ள்:—(அவனோடு பின்கூடி) “ஆ! என்னைப் பழிப் பாரா அல்லது பரிவாரா உண்டா? ‘இவள் ஆற்ற இல்லை; அழுகின்றார்கள்; பசக்கின்றார்கள்’ என்று என்னைத் தூற்றவும் சிரிக்கவும் எததனை பேர் இருக்கின்றார்கள்! என்னையே நெருங்குவதன்றி ‘இவனைத் துறந்து போயினார்; தனபத்தில் விட்டார்’ என்று அவரைக் கூறவார் ஒருவகும் இல்லையே! என்ன செய்வேன்?

பசந்தாள் இவளைந்ப, தலைமகள் இவனாத

துறந்தார் அவரென்பார் இல் . . . . . (கக்ஷா)

கூட திருக்குறள் ஈடுகம்

—“அவரே நலவரானால், என் மேனி பசந்தே ஒழி யட்டும் —இந்தப் பிரிவின் கொடுக்கை, அறியா திருந்தேன. இருந்த என்னை இதற்கு உடயபடுத் திப்பிரிந்கார அவா என்மையே நிற்பவா —

தவறில்லாதவர்—ஆகவே வேண்டுவது! என் மேனி  
யும் பசப்பும் யாது செய்தாலும் என்ன?''  
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயபடித்தார்  
நன்னில்லை ராவா என்ன. (ககாகு).

இவ்வாறு தோழியோடு பின்னகிய தலைமகள்  
தலைமகனிடத்திருந்து தூது வரக்கானுமல் மனம்  
கொந்து பேசகின்றனர்.

த-ள்.—“என் காதல்கரப்பற்றி யாதொரு சொல்லும்  
எனக்கு இனிமெம்பை தரும். என்னை விரும்பப்  
யடும் அவரிடமிருந்து வருகின்றது எவ்வகைப்  
பட்ட சொல்லானுமை, அதைக் கேட்கவே  
நான் விரும்புகின்றேன். நான் விரும்பி என்ன  
பயன்? ஒரு சொல்லும்பெற இல்லையே! பெறுமலேல்  
அரிவர்று உயிர்வாழ்கின்றேனே! நானே கொடிய  
வள். என்னைப் போன்ற பெண்கள் உலகத்தில்  
உண்டா? இல்லை; இல்லை.

வீழ்வாரின் இன்சொல் பெறுது உலகத்து  
வர்ம்மாரின் வெங்களூர் இல். (ககாகு)  
—“அவர்—என்னால் விரும்பப்பட்டவர்—என்மேல்  
அங்கில்லாதவர் ஆனாலும் ஆகட்டும். அதனால்  
என்ன? அவரிடமிருந்துவருகின்ற யாதொரு சொல்  
• அறப்பிரிவு—ஈ. பகைதணி ஏனை—கீ. ககந்

ஆம் என் செங்கக்கு இனியசேதி ‘வாரேன்’ எவ்வரு  
ரோஸ்வி அனுபவினாலும் அதுவும் எனக்கு இனிதா  
ய கசும் துனை, அதுகாலும் வரக்காணேனே!  
என்ன செய்வேன்?

நன்தியாரா நல்கார எனிலும் அவர்மாட்டு

இவசும் இனிய ரெவிக்டு (கக்கா) — (தர் சென்றை நோக்கி) “என் நெங்கேசே” அவுடை வர இல்லை என்று நீ அவருக்குத் தாது அழறப்ப எண்ணுகிறீராய். நீரோலைப்போவதோ, மூளைவில்லாத நோயாகும். அதைக் கேட்பவரோ, மன்னேடு உறவில்லாதவராகும். இது முடியும் சரியமா? முடிந்தாலும் பயன் இல்லை. இதில் முபலாமல் விடு, முயலாமல் விட்டு, உணக்குத் தாரம் செய்கின்ற கடலீத் தூர்க்க முயனு. அது உணக்கு எனிதாகுப.”

உருக்கு உறுநோய் உரைப்பாய் கடலீச்

செழுய் வாழி நெஞ்சு.

(க2.00)

முன்றும் ஆண்டு

ஏற்படிவு—ஈப்பகுதனியினை—ஈ.

களமா—தலீமகன் தங்கியுள்ள பாச்சை.

காலம்—முன்பனியில் ஒரு பகல்.

குத்தா—தலீமகன், பாங்கன்.

தலீமகனிடமிருந்து ‘தாது இன்று வரும்; நானோ வரும்’ என்று தலீமகன் எதிர்பார்த்திருந்தார்.

8

கக்கை திருக்குறள் நாடகம்

பார்த்திருந்த பலாளும் கழிந்தது. ஒரு சொல்லும் வர இல்லை. அவனுக்குத் துண்பமே வளர்ந்தது. கடைசியில், ‘இத்துண்பம் இனி வளர்ந்தால் இவன் உயிர் வாழுமாட்டான்’ என்னும்படி அவ்வளவு மிகுந் தது. மிகுந்த துண்பத்தைத் தாங்கமாட்டாத தலீ

மகள் தனது நோயை அறிவித்து வரும்படி பாக களைத் தலைமகளிடம் அனுப்பினார். அனுப்பப் பட்ட பாங்கன் தலைமகளைப் பாச்சறையில் சென்று கண்டு தூது உணர்த்தி நிற்கின்றனர். தன்:—(பாங்களை இரோக்கி) “ஓ! காதல் மிகவும் இனிது! தேனைப் பாக்கிலும் இனிது! தேன் உண்டபோது அல்லது மகிழ்ச்சியைத் தராது. காதலோ, கூடியிருந்து உணகின்ற காலத்தும் இன்பம் செய்யும்; பிரிந்த காலத்தும் முன் உண்ட இன்பத்தை நினைந்தாலும் அதுபொழுது பெற்றுற போலவே நீங்காத பெருமகிழ்ச்சி செய்யும். இதோ! நான் தனியே இருக்கின்ற இப்பொழுது முன் உண்ட இன்பத்தை இடையிடாது நினைத்தே இன்னும் உயிராவாழ்கின்றேன்.

உள்ளினும் தீராப பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

(கடங்க)

—“நம்மால் விரும்பப்பட்டவரை நாம் பிரிந்தால் துன்பம் வருமாமே இது உண்மையா? ஏடு! அவர் மேல் காதல் இருந்தால், அவரை நாம் மறப் போழா? மறவாமல் நினைக்கின்ற நமக்குப் பிரிவினால் வருகின்ற துன்பமும் உண்டாகுமா? ஆதலால்,

அறப்பிரிவு—ந. பகைதணி வினை—டு. ககடு

காதலே எப்படியும் இனிது! அது கூடியகாலத்தும் இனிது; நீங்கிய காலத்தும் இனிது.

எனின் தொன்று இனிடோன் காமம்தாம் வீழ்வார  
கிளைப்ப வருவதொன்று இல். (கடௌ)

### முன்றும் ஆண்டு

அறப்பிரிவி—ந. பகததனீ வினை—ந

களம்—தலைமகன இல்லத்தைசார்ந்த ஒருபொழில்.

காலம்—முன்பனியில் ஒரு மாலை,

கூத்தர்—தலைமகள், தோழி

பாங்களைத் தலைமகனிடம் நாது அனுப்பிய தலை  
மகள், சிலாள மனம் தேறி இருந்தாள். பின்பு  
தலைமகனிடமிருந்து ஒரு சொல்லும் வரக் காணுமல  
வருத்தம் மிகுந்து வாடிப் புலமயினால். தோழி,  
அவள் அருகே இருந்து வற்புறுத்துகின்றாள்.

தோழி—(தலைமகள் கண்ணைத் துடைத்து) “அம்மா!  
நீ அழுகின்றதால பயன் என்னைஉன் இன்னுயிரும்  
கீழிகின்றது. நீ பிரிவு ஆற்றவேண்டும்.”

தூா:—“ஏது! அவர் பிரிந்ததற்கா நான் அழுகின்  
நேன்? என்னாடி!—முன்பெல்லாம் ‘நாம் இருவரும்  
வேறலல்’ என்று சொல்வார். அவீவளவு அன்  
புடையவர் இன்று என்னைத் துறந்து ஷிட்டாரே?  
‘பின் வருகின்றேன்’ என்று பிரிந்தார், பிரிந்தவர்  
இன்னும் வர இல்லை; வராவிட்டாலும் ஒருசொல்  
வாவது அனுட்பினாரீ? இப்படி அவர் அள்பில்  
கக்க திருக்குறள் நாடகம்

வாத குளாத்தை ஸிளைக்க ஸிளைக்க என உயிர கழி  
கிளை ரது சுதுவனறி வேறலல்.

வினியுமனன் இன்னுயிர வேறலலம் என்பார

அனின்மை ஆற்ற நினைது (க. ०५)

—(வானத்துள்ள மதியை போகுது) “நிலாவே! நான் ஒன்று வேணிக்கின்றேன்.—அவா என் நெருசினே (இ)டைவிடாமல் இருக்கின்றா. இருந்து, என்ன விட்டுப் போயினா. அவாக காணவே எனக்கு விருப்பம் மிகுகின்றது. ஆகையால், நீ மறையாமல் காய் வேண்டும். நீ காயவாய்யானால், அவா கப்ப உங்கினக் காலும், என் கணத்தும் உங்கினக் காலும். அப்பொழுது எங்கள் இவ்வாக கணத்தும் உங்கிடத்தே சேரும். இவ்வாறு நான் என் கண அளவாவது என காதல்கூர எதிரப்படுபடி நீ மறையாதோழிய வேண்டும்.”

விடாது சென்றுரைக் கண்ணினால் கானப படாதி வாழி மதி. (க. ०५)

‘இவ்வாறு காதல் மிகுதியினால் உண்டான கை கடந்த துன்பத்தோடு தலைமகனை நினைது புலப்பிய தலைமகன் கண் அயர்ந்து சிறிது நேரம் உறங்குகின்றான் அவவறக்கத்திலே தலைமகன் தூது வந்ததாக ஒரு கனவு கருணைகின்றான். கண்டவுடனே கண் விழித்து எழுகின்றான்.

த-ள்:—“ஆ! என் கனவுக்கு என்ன விருந்து செய்வே ஸ?—நான் வருந்துகின்றதையும் அறிந்தது. அந்த அறப்பிரிவு—ந. பனகதணி வினை—ஞ் ககள

வருக்கம ரீ என் காதல்டா செய்தது சென்று, அவா அனுப்பிப் பீஷத்தையும் ஏற்று சாலனிடா வந்தது! இந்த கணார்சு எட்டினபூர்சுர் செய்யும் சாராரட பிரத செப்பலாம்? ஒன்றும் தெரிய இல்லையோ!”

தாதலை தூதோடி வந்த சனங்கி யுரை  
பாதுசெய் வீவனகொலி பாரத

(சுடகக)

இவ்வாறு சனவு கண்டு கலித்த தலைமகள், நன்  
சிலே டிராது நினைவிலா பிரித்தியே சனவாகத் ரோன்  
றியது வள்ளும், தலைமகளிடத்திற்குது மேற்யே ராது  
பர இவ்வீலை என்றும் தெளிக்கின்றார்கள். தெளிந்து  
அவ்யகருத தூது விடுமாடி கார்த்திகன்றான்.

தீ-ள் — “என கண்களா—முன்னே கயல்போலும் அழு  
காய அம எழுதிப்பிரித்து ரூமீ!—இந்தக் கண்கள்  
நான் இரந்து கேட்டுக்கொண்டால் உறங்குமோ?—  
உறங்குமானால், கனவிலே காதலரைக் காண்பேன.  
கண்டால், அவாககு நான் ஆற்றியிருக்கிறே வென்  
பதை நானே விரிவாகச் சொல்லுவேன்.—ஹா  
ஷிட்டேத சொல்லாமல் அடக்கியதையும், கருங்கச  
செரில்லியதையுமள்ளாம் நன்றாக விரித்துச்சொல்  
\* லுவேன. ஜேயோ! இனி இந்தத் தூதங்களும் உறங்  
காது; நானும் சொல்லமாட்டேன்  
கயல்லன்கள் யான்டிரப்புத் துஞ்சின் கலந்தார்க்கு  
உயல்லன்மை சாற்றுவேன் மன். (சுடகக)

இவ்வாறு அழுது தலைமகள் கண்ணும் தோன்றும்  
முதலிப் பறப்புகள் அழுகு அழிகின்றான்.

கக்டி . திருக்குறள் னாடகம்

தோழி:—(தலைமகள் வேறுபாட்டைக் கண்டு)“அம்மா!  
உன் கண்கள் எவ்வளவு ஒளி இழந்துபோயின;  
பார். காதலர், துன்பமெல்லாம் நமக்கே வைத்தார.  
தாம் தூரத்தே சென்றா. அவற்றேயே நீ நினைந்து  
அழுகின்றாய்.—முன்னே நறுமலாகள் உன்கண்ணே  
நோக்கி நானும். இன்று, அம்மலாகளை நோக்கி

உன் கண்கள் நாணினிட்டன. ஜீயோ! இதைக்  
கண்டவாகள் காதலரைக் கொடுமை கூறுவாரே!  
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா உள்ளி  
நறுமலர் நாணின கண். (கங்க)

—“மேலும், உன் கண்கள் பசாது விட்டன. அன்றி,  
நீரையும் சிந்துகின்றன. ஜீயோ! இப்படி செய்வது  
காதலா கொடுமையைப் பிறருக்குத் தூற்றுவது  
போலிருக்கின்றதே! இது நமக்குத் தகுமா?  
நயந்தவர் நல்காமை சொல்லுவ போதும  
பசந்து பனிவாரும் கண். (கங்க)

—“அன்று—காதலர் நம்மை மணந்த நாளிலே—  
இன்பம் மிகுதியால் உன் தோள்கள் பூரித்தன;  
இன்று—அவர் நம்மைப் பிரிந்த நாளிலே—இதோ  
இவ்வாறு பிரிவை அறிவிப்பதுபோல மெலிந்து  
கிடக்கின்றன. அன்று பூரித்து இன்று மெலிந்தால்  
இரண்டையும் கண்டவர் இரக்கமின்றி அவரைக்  
கொடுமை ‘கூறமாட்டாரா’ இனி, நாம் ஆற்ற  
வேண்டுக!

தணந்தமை சால அறிவிப்ப போதும  
மணந்தாள் வீங்கிய தோள். (கங்க)  
அறப்பிரிவு—ந. பகைதணி விழை—ஞ ககக

—“அம்மா! உன் தோள்கள் அன்று—துணைவர் நீங்

கியபோது—அவரால் பெற்ற செயறைக் கடமைக்கும் இழந்தது; பழைய இயற்கை அழகும் இழந்தது. அவர் அண்டிலலாமல் பிரிந்தாரென்று எல்லோருக்கும் உணர்த்திவிட்டது. இன்று, அதற்கு மேலே தமிழ்ப்பருவமையும் இழந்தது—மெளிந்துபோயிற்று. வளையும் கழன்றது. அவர் சொல்லிப்போன பருவத்தில் திரும்பி வாராத பொய்யரென்று உணர்த்துகின்றது. இவை இப்படி செய்யலாமா?

பண்ணீங்கிப் பைஞ்சௌடி சேரும் துணைங்கித் தொல்கவின் வாடிய தோள். (குநச) அம்மா! உன் தோள்கள், ஆ! மிகவும் கொடியது! ‘தமுகின கை தளர்ந்தாலும் தரியாள் இவள்; கெடுங்காலம் நீங்கினுல் கலங்குவாள்’ என்று நினையாத கொடியா ஆனாலும், அவா கொடுமையை அவருக்கே உரைக்கின்றதே வளைகளும் கழன்றது, பழைய் இயற்கை அழகும் இழந்தது. அவரோடு கலந்த இநத்த தோள்களே அவரைப் பழிப்ப தானால் அயலாறைச் சொல்ல வேண்டுமா? நாம், மற்றப்பது எப்படி?’

கொடியார் கொடுமை உரைக்கும் தெர்தியொடு தொல்கவின் வாடிய தோள். (குநநி)

இவ்வாறு ‘உன் அவசியங்கள் எல்லோம் அழகு அழிந்து தலைமகனுடைய கொடுமையைத், தூற்றுகின்றன; அவை அப்படி தூற்றுப்படி நீ ஆற்றவேண் கூடு . . . திருக்குறள் நாடகம்

பொம் ஏன்று ஸ்ரோதி தலைமகன் வற்புறுத்திக்கூற்றனள்.

நூல் சேக்ட்ட நல்லமகன், தனக்குப் பறதுக்கோடாகிய்  
வேட, டேரி நா ஆற்றுமை திரும் வகை எடு  
பீண்டிருளி.

தன் — “நென்றே! இநத சோய் வாரினாலும் நீாக,

திரும் மநதாவது ஒன்றூ உதவுவதற்குப் பான  
தேழியும் நெயிந்திடுவன். நீ ஸினதற்கு அனா  
மாரா ராஸ்லாயோ? அது எப்படிப்பட்டதானு  
லுமா — பாதோன சுஞ்சுமா — உயரி யம் பிரத  
க்கானாது விட்டு செய்க்கொட்டாலுமா, சோய்  
நீர்வதானா செய்கின்றேன.

நீங் ததோன்று சோல்லாவோ நென்றே எங்கதோ  
ன்றுமா,— எவ்வசோய் நீர்க்கு பறுது (சுதக)

நான்காம் ஆண்டு  
அறப்பிரிவு—. துணை

கலாம — தலைமகன் இல்லம்.

கால்ம — வெளிலில் ஒரு காலை.

உததா — தலைமகன், தோழி.

தலைமசுறுஷடிய நண்பனுகிய ஒரு வேந்தனைப்  
பகை வேந்தா, ஏதாததுத துண்பம் செய்தனர். அது  
சேக்ட்ட தலைமகன், தன நண்பனுக்குத் தான் தனை  
பாகச் சென்று அவன் துண்பத்தை ஒழிகக வேண்டு  
வது தனக்குக் கடமையென்றும்; அவன், தனது  
உற்ற நண்பன் ஆளகயினால் தானே செல்ல வேண்டு  
அறப்பிரிவு— ச. துணை குக

நதி தகுதி ரென் யா எண்ணி ச. துணைந்தான் துணை  
ந்தவன், நான் ந. சுலகா தலைமகனுக்குத் தெளித்  
தா, அவன் நன்றா நீங்கேப் போகாமல் தடுக்கவும்

‘கடிப்பான் து அனசினூன ஆஞ்சி, அபரபதி கெய்யா  
மல, பேரர்யாந து சிரைமில ரஹி ‘ஷங்காப்பி’ நான்  
டிப்பவூரூபா யானா கணபதிங்கரு உ-நறிடத ய உ-தவி  
பாகா வோல்க்கேவண்டிம, சென ந யா, சில நாள்லே  
னினா முடித ய விளாவிக்கொ நி நாமிலிடுவன; நிட்  
துக்கி எவ்வேர நான் வா நு முவகாரும, உ ன மேகாழி  
வாப நீ ஆ-நறிச்சொ நாடி நீ என்று சொல்லி யுவன்  
வினட பெறு யு; பேரவினை பேரக, யுவன் பிரி  
வைத தப்பமகஞ்சத்துத தகப்பாயு உ-னாக்கி அவனோ  
அராவிநல்லானாதிருந்தான தோழி. ... ஒருநாள்,  
முன்னெல்லாம காறும தலைமக்ஞம் ஓடியும ஆடியும்  
உலாவிய பழாபிய பொழிலிடத்தேது ‘தலைமகன வகது  
புருந்தா புருந்து, முன்னே அவறுடன இந்து  
காடதும உ-நாடதுமாகிய எல்லாவற்றையும நினை  
நது, கவலீல வாராநது புலமபுக்களானா, உ-டன் இருந்த  
தோழி, அவனுக்குத தேற்று மொழி சில சாற்று  
கீணருள.

**தோழி** — (தலைமகன வகுந்துவதை நோக்கி) “அமமா!  
மகனிரைக காதலா அறநோக்கிப பிரிவா, பிரிந்த  
போது அமமகனிர பலரும பிரிவாற்றி இருப்பார்.  
உலகில் இது வழகக்கி. தோழி! நீ மட்டும அப்  
யு செய்ய இல்லை.—”

**த-ள்:**—“ஆமடி! நீ சொல்லுகின்றது மெய்யீய காத  
லா ‘பிரிக்கன்றேன்’ என்றால அதற்கு உடன்படு  
கூட திருக்குறள் நாடகம்

வா. பிரிக்கன்றபோது, உண்டாகும அல்லலையும்  
அடக்கிக்கொள்வா. பிரிந்தால், அப்பிரிவையும்

பொறுத்துக்கொள்வார். பின்னும் தனியே இருந்து உயிரவாழ்வார். இவவகையான பெண்கள், உடைத்துப் பலர் உண்டு!—ஏது! இது ஒன்றும் என்னுல் ஆகாது!—பிரியும் முன்னே மற்றை நாளூவிட அதிகமாக எண்ணே அவா பாராட்டுகின்றார். அநக இனபத்தை அடைந்து, உடனே அதை துனபம் அடையும்படி பிரிவுக்கு உடமபடுவேனு? பிரிகள்ற போது ‘இவர் செலுகுகின்ற நாட்டிலே இவருக்கு என்ன உண்டாகுமோ?’ இவா வருமவரையும் நாம் எப்படி பொறுத்திருப்போம்? இவா வருவது தான் எந்தாளோ?’ என்று இவ்வாறு என்மனத்தே பிறக்கின்ற அல்லதுக்கு ஓர் அளவில்லை. பிரிந தால், என உள்ளத்தைக் காதலாய் வருத்துகின்றது! டட்டமபைச் சாதிரண் சடுகின்றது; தென்றல எரிக்கின்றது; குபிலும் குழலும் கொடுமைசெய்கின்றது! இத்தனையும் பொறுத்துக்கொண்டு எப்படி பின்மூலப்பதை? இனி, நான் உயிர வாழ்மாட்டேன்!” அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். (கக்ஸ0)

தோழி:—“என்னடி! உண்ணெப்போன்ற மகளிர் காதற் கடலில் அழுக்குவார்களா? அழுந்தினுலும், அதை ஏற்ற புணிகொண்டு நீதி ஏற்றுவார்களோ! நீது—”  
 தள்ளி:—“அடி! அவை இரண்டும் யாவர்க்கும் உண்டு. ஆனால், எனக்கு உண்டாகின்றது காதற் கடலே!

அறப்பிரிவு—ச. துணை . கூட

இதை நீந்தும் புணையும் எனக்கு இல்லை. புணையாக வேண்டிய நீயும் தூதுவீட்டுத் துணைசெய்கின்றுயா?

இல்லையோ!”

காமக் கடல்மன்னும் உண்டே அதுநிதியும்  
எமப் புணையன்னும் இல். (கக்கச)

தோழி:—“நானே துணையாக வேண்டுமீ உன் நிறை  
யைப் புணையாகவைத்து அதை நீந்தக்கூடாதா?”  
த-ள்:—“நான் நீந்தாதவளா? அநதக் காதலாகிய  
மிகுஞ்ச கடலீ நீந்தியிருக்கின்றேன். நீந்தியும்,  
அதற்கு ஒரு கரை காணேன. கரை காலைக்  
காலம் எது தெரியுமா? எல்லாரும் உறங்குகின்ற  
பாதியிரவு. அந்தப் பாதி யிரவிலே அதற்கு ஒரு  
துணையும் இல்லை. நீயும் இல்லையே? நான் ஒருத்தியே  
துணையாயினேன்! ஆகியும் இறங்குபட்டுப் பிழைத்  
துப் போகாமல், இன்னும் இருக்கின்றேன்! இந்தப்  
பாவத்தின் பயனைப் பார்த்தாயா?”

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்  
யாமத்தும் யானே உளேன். (கக்கள)

தோழி:—“அம்மா! அவர் கொடுமையை நாம் மறைக்க  
வேண்டாமா? நீ ஆற்றவேண்டும் அல்லாவிட்டால்,  
அவரை இவ்வூர் பழித்துகிடும்!”

த-ள்:—“அடி! நான் ஏன்ன செய்வேன்? என் கண்  
கள் அவரைக் காண விரைகின்றதே! அவர் கொடு  
மையை நான் மறைத்தாலும் இவை தும்பட்டம்  
கொட்டுகின்றதே!—வெளிப்படுத்துகின்றதே! இப்  
கூச திருக்குறள் நாடகம்

படிப்பட்ட கண்ணையுடைய எனக்கு என் நெஞ்சு  
சிறீல எனத்யும் அடக்கமுடியுமா? என் அகத்தி  
ஆர்னாசை இவ்வூராக்கு அறிவுது அரிதவல்ல!”

மறைப்பெறல் ஊராக கரிதன்று எம்போல்  
அறைப்பறை கூண்டா அகத்து. (ககாடு)

இவ்வாறு என்ன சொல்லியும் தலைமகள் ஆற்று  
ார்த்தினான் ஆசவே, அவளை ஆற்றுவிததற்பொருட்  
ஏகத தோழி, தலைமகனுடைய உயாந்தகுணக்களைப்  
பழித்து, பேசுகின்றான். தலைமகள் அதை—உந்தப்  
பழிப்பேசுசை—செனி பொறுத்துக்கமாட்டாமல் வருந்து  
கின்றான்.

த-ள்—(தலைமகளைப் பழித்தத தோழியை கோக்கி)

“ஏது! அவா வர இல்லை என்று நான் வருந்துகின்  
நேன்?—நான் ஆற்றியிருந்தாலும், என் தோள்  
மெலிகின்றது—அதனால் வளையல், சரிகின்றது.  
அதைக கண்டு, நீடும் அவவரைக் ‘கொடியவா’  
என்று கூசாமல் தூற்றுகின்றும். நான் அது  
பொறுத்துக்கமாட்டாமலே என் ஒள்ளே நோகின்  
நேன். வேற்றன்னடி?”

தொடியோடு தோள்நெக்குழ நோவல் அவவரைக்  
கொடியர் எனக்கூற நொந்து. (கஉங்கு)

[பின்னும் தலைமகனைத் தோழி பழிக்கின்றான்.]

த-ள்:—(தோழியோடு மின்க்கி) “அன்று என்மேல்  
வைத்த கரதலால் உண்ணேடு அவர் கட்பு பூண்  
டார். தமது குறை கூறி, உள்ளை வேண்டிக்

அறப்பிரிவு—ச துகீன

24

சொன்டா. “ஞனுடைய தவிபெற்று என்னை கூடினா. அவவளை அனுடையவா இன்று அற

நோசுகி! பிரிந்திட்டுக்கின்றா அவரை நி.—அவ் சொடு நட்புமடப நீ—துற்றச்சாருமா? என்ன ‘இவள் தேமலபடாசாள்’ என்றுமா ‘தேமலே ஆடினா’ என்றும் அதைக் கேட்டுக் கொள் வேண—என்னை எவ்வளவு பழித்தாலும் பொறுத் துக்கொள்வேண. அவ்வாயும் பழிகச மனப் தாரேன!

பசபபெனபபோபெறுதல் நன்றே நயபதித்தாரா  
நலசாமை தூற்றா என்ன. (கக்க௦)

—“ஆ! என் காதலா, என் நெஞ்சை விட்டு நிங்காபல நிலைத்திருக்கின்றா. நான் உறக்கும் பொறுது, என் தோாமேலை வந்து துயிலுக்கின்றா நான் விழிச்கும் பொறுது, பழையபடி என் நெஞ்சிலே ஒடி நிலைக்கின்றா—ஒருக்காலும் என்னை விட்டுப் பிரிந்தறியாதவரை, ஜேயோ! இப்படியும் நீ நோவத் தகுமா?

துஞ்சுங்கால் தோன்மேலா ஆகி விழிக்குங்கால்  
நெஞ்சத்தா ஆவா விரைந்து (கட்கடு)

—“என் காதலர் எல்லாரும் காண நன்னிலே வருகின்றவர் அல்ல. யாரும் அறியாமல் என் கால் விலே வந்து என்னைக் கண்டு பாராட்டுகின்றார். நீ கொடுமை கூறலாருமா? உனக்கும் ஒரு காதலர் இருந்தால் அவரை நீ கண்ணிலே காணலாட. அப்பகு திருக்குறள் நாடகம்

பொறுது என் காதலர் என்னை நன்னிலே வந்து பாராட்ட இல்லையென்று அவரை நீ நோவமாட்டாய்.

நனவினால் நல்காரை நோவர் கனவினால்  
காதலாக் காணு தவரா. (கடக்க)

—(தோழியோடு பின்னும் பினங்கி அவளை வேறுகக்  
கருத) “ஐயோ! இவ்வூர் மகளிர்க்குக் கண் இலை  
யா? ‘நனவிலே நம்மை நீங்கினா; நீங்கினா’  
என்று என் காதலரைத் தூற்றுகின்றார்களே! அப்  
படி தூற்றுகின்றவர்கள், கனவிலே அவர் நீங்கா  
மல வருகின்றதைக் கண்டறிவாரோ? நானென்  
றும் தானென்றும் வேற்றுமை இல்லையானால் நான்  
கண்டதை அவரும் கண்டறிவார். வேற்றுமை  
உள்ள இவர் அவர் வருவதைக் காணமுடியுமா?

நனவினால் நாங்கித்தாா என்பர் கனவினால்  
கானாகொல் இவ்வூர் ரவர். (கடங்க)

—(தன் நெஞ்சைநோக்கி) “நெஞ்சே! கொடியவ  
ரென்று இவ்வூரார் கூறுகின்றவரிடம் செலவு-  
சென்று, என் தோவினால் விளைகின்றதூரவாரத்தை  
எல்லாம் சொல்லு—என்றுடைய தோள்கள்  
தாமே மெலிகின்றதையும், அதை நோக்கி அய  
லார் பழிக்கின்றதையும், மேலும் அதனால் ஆற்  
ரூபம் மிகுகின்றதையும் ஒன்றும் விடாமல் அவ  
ருக்குச் சொல்லு. உன் சொல்லீக் கேட்டவுடனே  
அவர் இங்கே வருவார். வந்தால், இவை முடு  
அறப்பிரிவு—த. குணை கலன்

நீக்கும். நீங்கி, நீ தகுநத காலத்தில் செய்த நன்  
றியை நான் தப்பரமலே பெறுவேன்! நீ அதன்  
பயனெல்லாம் அடைவாய்ப்!”

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குளன்  
வாடுதோள் பூசல் உரைத்து (கடங்க)

**தோழி:**—(பின்கியிருக்கும் தலைமகளை நோக்கி)

“அமரா! சி தெய்வக் கற்புடையவள். ஆமாம். நான் காதலரைப் பழிக்கின்றேனன்று அவர் கொடுமையை எனக்கும் மறைக்கின்றாயே? இந்தக் குணம் யாருக்கு வரும்?—உன்னைப் போன்ற கற்புடையவா உன்னை ஒமலாக மதிப்பார்—கொன்டாடுவா! உனக்கு வேறென்ன வேண்டுபோ?”

**த-ள்:**—“ஏது! அவா—கற்புடையவா—என்னை மதித தும எனக்கு என்ன உண்டு? நான் ஒரு பானி! நான் விரும்புகின்ற காதலீரை என்னை விரும்ப இல்லை! கணவரால் விழைப்பபடாத மகளிரா யாவ ராஸ் எது பெற்றும் பெறவராவாவா?”

வீழப் படுவா கெழிலூ தாமவீழ்வா  
வீழப் படா எனின்.

(கக்குசு)

**தோழி:**—“அமரா! அவர்மேல் அளவற்று ஆசையுடையவள் நீ! அதனால்தான், அவா மனம் அறிந்து, மகிழ்ந்திருக்கின்றாய்!”

**த-ள்:**—“ஆமாம்! நான் அவர்க்கீமல் ஆசையுடையேன. அதனால் நான் பெற்றது என்னை? துவ்பம் தானே!

கூடு திருக்குருள் நாடகம்

நாம அவரை ஆசைப்படுவதுபோல அவரும் நமதை ஆசைப்படாவிட்டால் கமக்கு என்ன செய் யார் போன்றா? ஆசையில்லாதவா நமக்கு என்ன இவாபத்தைச் சொய்வா?

நாமகாதல கொட்டா நமக்கெலவன் டெய்பவோ  
தாமகாதல சொல்ளாத சுடை. (கக்குரு)

—“ஆ! காதல் ஆளிடத்தும் துன்பம்! பெண்ணிடத் தும் துன்பம்! ஒரிடத்தே மட்டும் இருப்பதானால் அது துன்பமே தருய!—காவடித்துதன்டின் இருப்பொயிலும் பாரம் கலந்திருந்தால்— ஒத்திருத்தால்—சம்பாரவனுக்கு இனிதரதும். அதுபோல ஆளிடத்தும் பெண்ணிடத்தும் காதல் ஒரே அளவாக ஒத்திருந்தால் அப்பொழுதே அதுஅவருக்கு இனிதாகும்! பாரதி! என்னிடத்தில் உண்டாகிய காதல் அவரிடத்திலும் உண்டானால் நான் இப்படித் துன்பம் அடையக் கூடுமா?

இருக்கியான் இன்னது காமம்காப் போல  
இருதலை பானும் இனிது (கக்கா)

—“ஏ! ஆணிடத்திலாவது பெண்ணிடத்திலாவது விருப்பு வெறுப்பு இல்லாதவன் காமன்.—இருவரையும் ஒரு கண்ணுக்கப்பார்ப்பவன். ஐயோ! இன்று, அவனும் என்னிடத்தே வேறு பட்டான்! என்னிடத்தேயே நின்ற போர் புரிகின்றுன். என்பசபதின் துயரத்தையும் பாரான். என் தனிமையின் துயரத்தையும் பாரான். எனக்குத் துன்பத்

அறப்பிரிவு—ச. துணை கடக

தையே செய்கின்றுன. இனி, கான் பிழைப்பது எப்படி?”

பருவரலும் பைதலும் கானுன்கொல் காமன்  
இருவர்கண் நின்றெழுழுகு வான். (கக்கா)

அறப்பிரிவு—ச துணை  
களம்:—தலைமகன் தங்கியுள்ள பாசறை.  
காலம்.—வேளிலில் ஒரு மாலை.  
கத்தர்:—

தனது நண்பலுக்குத் துணை செய்ய வேண்டிப் பிரிந்த தலைமகன், கில நாளிலே தன் நாட்டிக்குத் திரும்பிவிடலாமென்று எண்ணினால். எண்ணியபடி யே அவன் செய்யக் கூடாதாயிற்று. அவன் எடுத்துக் கொண்டு கருமம் விரைவிலே முடிய இல்லை. காலம் நீட்டித்தது. நீட்டித்தபோது, அவன் தனி மையிலே இருந்து தலைமகனை நினைந்து தன்னுவன்னே புலம்புவானுகின்றன.

**த-ன்:**—(பொழுதுமறைந்து மாலை வருகின்றதை நோக்கி) “ஓ! மாலைப்பொழுதே! நமது நண்பனுகிய வேந்தன் போர்செய்து விரைவிலே இவல்ல வேண்டும். நாம் எடுத்து வந்த விளை இன்றே முடியும் வேண்டும். அப்பொழுது நாரும் நம் கிளைவியைச் சென்று கட்டுவேம். அவ்விடத்தே வருகின்ற உனக்கு விருந்தும் செய்வேம்!

9

காலம்

திருக்குறள் நாடகம்

வினைகளாக்கு வென்றீக் வேந்தன் மனைகளாக்கு மாலை அயர்கம் விருந்து. (க2.ஈ.ஏ)

—“ஐயோ! ‘நமது காதலர் நெடுந்தூரம் சென்றார். அவர் என்றைக்கு மீண்டும் வருவார்? அவர் திரும்பி வருவதாகக் குறித்துப்போன நான் என்று வருமா? என்று வருமா?’ என்று அந்த நாளையே மனத்திலே

வைத்து எனகிக்கொண்டிருப்பார். அது வரும் வரையும் உயிர் தாங்கி வாழ்வார். பாவம்! அப்படி வருந்துகின்ற மகளிர்க்கு ஒருநாள் பலநாள் நெடி தாகக் காட்டுமே? அவர் எப்படி ஆற்றுவாரா?

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட்டசன்றாரா வர்காள் வைத்தேதங்கு பவர்க்கு (கடகூ)

—“கமது காதலி நம் பிரினினை ஆற்றுமல் உள்ளம் உடைந்தால் இறந்துபடுவாள். இறந்து பட்டால் ஈம்மைப் பெறுவதானும் என்ன? அல்லது பெற ருஹம் என்ன? அல்லது மெய்யுறக் கலந்தானும் என்ன? இவை ஒன்றாலும் அவளுக்குப் பயன் இல்லை. அவள் இறந்துபடுமுன் நாம் செல்லவேண் டும்!”

பெறின்என்னும் பெற்றக்கால்ளன்னும் உறின்என்னும் உள்ளம் உடைந்துக்கக்க கால். (கடன்०)

இவ்வாறு வருந்தியிருந்த தலைமகனுக்கு வினை முடிந்தது. ‘வீட்டிற்குத் திரும்பவும் எண்ணினான். எண்ணி, முன்னெருகால் தலைமகளிடம் நிகழ்ந்ததை வினைத்துத் தன்னுள்ளே சொல்லுகின்றன்.

அறப்பிரிவு—ச. துணை கக

—“ஓரு கால் என் காதலியை உடம்பு இரண்டும் ஒன்றாகும்படி இறக முயக்கி இருந்தேன். இப்படி இருந்தால் இவளுக்கு கோருகே என்று எண்ணித் தழுவிய ஒக்கைச் சுற்றே அவிழ்த்தேன். அவ்வ எனு நெகிழ்ச்சியும் அவள் பொறுக்க இல்லை. பாவம்! பைந்தொடிப் பேசை உடனே அவள் கொற்றி பசுந்தது. அத்தன்மையாகிய நெற்றி இந-

தப பிரிவுக்கு என்ன செய்யுமோ?

முயக்கிய வககளை ஊக்கப் பசந்தது  
பைந்தொடிப் பேதை நுதல். (குந்து)

—“அவ்வாறு என் தழுவிய கை சிறிது வழுவிய  
போது எக்கள் இருவா உடமபும் சுற்றேவிலகியது;  
இடையே சிறுகாற்று நுழைந்தது. அந்த மென்கூற்று  
புகுந்ததும் அவள் பொறுக்க இல்லை.  
பாவம்! பேதை அவள்! உடனே அவள் குளிராத  
கண் பசந்தது. அத்தன்மையாகிய பெரிய கண்களை  
இந்தபூ பிரிவுக்கு என்ன செய்யுமோ? நான் காடும்  
நாடும் மலையும் கடந்து வந்திருக்கிறேனே?

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற  
பேதை பெருமழைக் கண். (குந்து)

—“அவள் நெற்றிப் பசபபைக் கண்டு அவள் கண்  
பசப்பானது துன்பமுற்றது. ‘தழுவிய கைகள்  
நழுவிற்று; இண்டு மெய்யும் நீங்கிற்று; சிறு  
கூற்று இடையே’ நுழைந்தது. இதுவீரயும் நான்  
பசந்திலேன். என் நெஞ்சே வன்னென்ஜு! முயங்கிய  
கை நெங்குந்ததும் நெற்றி பசந்ததே! அதுவே  
கந்து தீருக்குறள் நாடகம்

‘மென்னமயுடையது!’ என்று நெற்றிப் பசபபை  
நோக்கி கண் பசப்பு வெட்கம் அடைந்தது முயங்கிய  
அன்றே அவள் உறுப்புக்கள் இப்படி ஆயின வே! பிரிந்த இன்று அவை ஒன்றாக்கு ஒன்று முற்பட்டு அழகு அழியாதா? ஆகையால நாம் விரைந்து சென்று அவளைச் சேரவேண்டும்?’  
கண்ணின் பசப்போ பருவரல எய்தின்றே

—♦—

கிண்஠ாம் ஆண்டு

போநுப்பிரிவு—க போநுள்

களம்:—தலைமகன் இல்லம்

காலம்:—முன்பனியில் ஓர் இவு.

குத்தர்:—தலைமகள், தோழி.

“இம்மை இன்பமும் மறுமை இன்பமும் எனி  
தாக அளிக்கத் தக்க பலவகைப் பொருளும் நான்  
படைத்திருக்கின்றேன். படைத்தும் என்ன பயன்?  
இது என் இன்பத்திற்குத் துணையாகுமன்றி அற்றதிற்  
கும் ஆகுமோ? முன்னோர் தொகுத்துவைத்த பொன்  
ஞல் புரியும்’ காரியங்களைப் பொன்னுலகதாரும்  
‘தென்னுலகத்தாரும் கொள்ளாரோ! அவர் கொள்ளா  
ராஞல் நாம் செய்யும் பூசை எத்தனையாயினும்  
எள்ளளவும் பயன் தருமோ? ஆகையால், இன்றே  
சென்று எனது முயற்சியால் பொருள் தேடி வரு  
போநுப்பிரிவு—க. போநுள் கங்கை

வேண்!” என்று தலைமகன் எண்ணினால். எண்ணி,  
தலைமகனிடம் தன் விநுபபத்தை உரைத்தான். அவ  
ரும், அற்திற்குத் துணையாலதே கறபுகையவா  
, கடமை, என்று கருதி உடமபட்டாள். தலைமகன்  
அவள் விடைபெற்றுப் பிரிந்து போயினான். போக,  
தலைமதுள் அவன் பிரிவிலில் தன்பம் அடைக்கும்,  
அக்குணபத்தையே எப்பொழுதும் நினைந்தும் மெலி  
கின்றான். தோழி அருகே இருந்து அறறுவிக்கின்

ஸ்ரீ.

### முன் இரவு

தோழி — “அன்னுமி உன் காதல் நோயை இப்படி நீ வெளிப்படுத்தலாமா? இது உன் நாணத்திற்குத் தகாது!”

தீ-ள் — “ஏதி! நான் வெளிப்படுத்துகின்றேனு? — இந்த நோயை அயலார் அறிவதற்கு நான் நாலுக்கண் ரேன். நாண்மி, மறைக்கின்றேன். மறைத்தாலும், பயன் என்ன? என் நாணத்தின் அளவிலே நிற்கின்றதா, இது? நீர் வேண்டுமென்று இறைப்பவங்க்கு ஊற்று நீர் மிகுவதுபோல மிகுகின்றதே! இனி இதற்கு மருந்து நீயே தேடவேண்டும்.”

மறைப்பேன்மன் யான்திஃபோ நேர்ணய இறைப் பவர்க்கு, — ஊற்று நீர் போல மிகும். (ககசக)

தோழி:— “அம்மா! துன்சும் முடிச்சில் இன்பம் உண்டு. இன்பம் முடிவிலே துன்பம் உண்டு. கீழ் முன்னே காதலர் இன்பம் உண்டாய். இன்று, காலை திருக்குறள் நாடகம்

அதனுலாகிய துன்பம் வந்தது. அதைப் பொறுக்க வேண்டாமா?”

தீ-ள்:— “அடி! உண்ட இன்பத்தோடு ஒத்து வந்தால்: பொறுக்கலாம்—காதலானது, கூட்டத்தை இன்பம் செய்கின்றது; அந்த இன்பம் கடல் போலப் பெரியதோ அக்காதலே பிரிவினால் துன்பம் செய்கின்றது; அந்தத் துன்பம் அந்தக் கடலிலும் பெரிதாகின்றதே! முன் உண்ட இன்பத்தைவிட இன்று

வரும் தன்பம் இரட்டித்து இருந்தால் எப்படி  
பொறுப்பது?"

இன்பம் கடலமற்றுக் காமம் அஃதடுக்கால்  
தன்பம் அதனில் பெரிது. (கக்குகு)

—தோழி நீங்குகின்றாள்.

### நடு இரவு

த்-ள்:—(இரவின் கொடுமை எண்ணி) "ஓ! இந்த இர  
வின் அங்கே அங்கு! உலகத்தில் உள்ள மன்னு  
யிரை எல்லாம் தானே உறங்கப் பண்ணிற்று. என்  
னீரை உறங்காமல் வைத்தது.—இப்போது என்னை  
யன்றி வேறு துணை இல்லை. துணையோடு சேர்  
கின்ற உயிர்களை எல்லாம் விட்டது—துயிலப் பண  
ணிற்று. நான் சாகும் எல்லையேன். என்னையே  
தேடித் துணையாகக் கொண்டதே. ஓ! இதன்  
அறிவை ஊன்ன சொல்டில்வன்?

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா  
என் அல்ல தில்லை துணை. (கக்குகு)  
போருட்பிரிவு—க. போருள் கக்கு

—“என் காதலை என்னுடைய ஆற்றுமை கருதாமல்  
பிரிகின்ற கொடியவர்! அக்கொடியவர் கடி திலை  
வாராத கொடுமையும் உடையவர். அவா கொடு  
மைக்கு மேலே இநத இரவும் கொடுமை செய்கின்ற  
தே!—அவரோடு இன்புற்ற முன் நாளிலே இது  
ஒரு நாழிகையாகப் பறந்தது. அவரைப்பிரிந்திருக்  
கின்ற இந்த நாளிலே ஒரு ஜாழியாகக் கழிகின்ற  
தே! இதற்கும் கண்ணுட்டம் உண்டா?”

கொடியர் கொடுமையின் தாம்கொடிய இநாள்

கெடிய கழியும் இரா.

(ககசக)

—தோழி சார்கின்றன்.

பின் இவு

தோழி:—“அம்மா! இன்னும் நீ உறங்க இல்லையா!

இது உனக்கு ஆகாது. நீயும் ஆற்ற வேண்டும்;  
உன் கண்ணும் உறங்கவேண்டும்”.

த-ள்:—ஒன்ற் கண்களா? அடி! அவை எங்களும்  
உறங்குவன அல்ல. காதலர் வாராத நாளில் ‘அவர்  
வருவார், வருவார்’ என்று வழிபார்த்து உறங்கா.  
அவா வந்த நாளில் ‘ஐயோ! இவர் பிரிவாரே’  
என்று அச்சங்கொண்டு உறங்கா. அவர் எண்ண  
நீங்கியிருந்தாலும் கூடியிருந்தாலும் என் கண்ணுக்  
குப் பொறுக்கமுடியாத துன்பமேயன்டு. அவை  
உறங்குதல் இல்லை.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞ்சு உற்றன கண்.

(ககளக)

கங்கி - திருக்குறள் நாடகம்

—(தான் முன்னே பிரிவுக்கு இசைந்த பிழையை  
எண்ணி, தன் பசபபினை கோக்கி) “என் காதல  
நாசகு அப்பொழுது பிரிவை உடமபட்டேன்.  
அதை ஆற்றாமல் இப்பொழுது பசக்கின்றேன்.  
என குணத்தை யாருக்குச் சோலவேன்?—‘இவளை  
உடமபட்டால் பிரிவோம; அவரானிடாவு ஒழு  
வேரம்’ என்று கருதிப் பின்வை உணாததினா  
அவரா அன்புடையவரே! பாளி நான் அன்று  
இசைந்தேன. நான் இசையவே அவா மேற்றாம  
மேற்றாம பிரிவைசெய்கின்றா அவரைக் கூடுதலை  
எனக்கு அரிதாகின்றது. அதனால் ஆற்றாமல்

இன்று பசுக்கின்றேன். முன்பு இசைதலும் பின்பு  
பசுத்தலும் பிறர் செய்த பிழையா? நானே செய்து  
கொண்ட துண்பத்தினை யாரிடம் கோவேன்? இதை  
வெளியிடுவதும் பழியே அவலவோ?”

நபுதவராகக்கு கலகாமை கேர்ந்தேன் பசுந்தன்  
பண்புயாக்கு உரைக்கோ பிற. (ககாக)

ஜந்தாம் ஆண்டு  
போருட் பிரிவு—க போருள்

களம்:—தலைமகன் இல்லத்தைச் சாராத ஒரு கானல்.  
காலம்:—முன்டனியில் ஒருபகல்.

சு.த்தர்.—தலைமகன், தோழி.

கழிக் கீரையில் நானைற் புதரும் தாழைப்புதரும்  
நெருங்கியுள்ளது. தலைமகன் மனல் மேட்டின்மேல்  
ஏன்னை சிழுவில் உடகார்ந்திருக்கின்றார். அவள்  
போருட்பிரிவு—க போருள் கங்கள்

கன்னக்தில் ஊனாறிய கைவழியே கண்ணீர வழிகின்  
நிதி அவன் ஏதோ என்னாதத்திலே ஆழங்குது ஏனகி  
யிருக்கின்றாரா. உடன் இந்தத் தோழி அவள ஆழ்  
நிதி என்னத்திலே அமிழ்தது சிடபபதைக் கணகி,  
அவன் அதைவிக்கின்றார்.

தோழி.—“அமாரா! ஆநத நான் இன்பதந்த எல்லாம்  
விரிவுகளின்றைய அதனால் உணக்கு அவலவல விள்ள  
கின்றது அதை நீ மற்கக்கூவன்டும்.”

த-ள்.—“ஏழி! அதை மறந்தால் நான் உயிரா வாழுமேன்.  
அவரோடு கூடிய சாளின் இனபத்தை நினைக்கின்ற  
படியால் இந்தத்துனப் வெவளாத்திற்கும் நான் உயிர்

வாழ்கின்றேன். அதுவும் இல்லையானால் எனக்கு வேறு தடினை ஏது? அவா தூது வருகின்றதா? அல்லது, எனதுது செல்கின்றதா? அநத நினைவும் இல்லைபானால் வேறு எததால் நான் உயிர் வாழ்வேன்?

மற்றுயான என்றுளேன் மன்மேஹ அவரொடுயான் உற்றாள உள்ள உளேன். (கஸ்ரீக)

—“அந்த இன்பத்தை நான் மறந்தறியேன். மறவா மல் இன்றும் நினைக்கின்றேன். இருந்தும், பிரிவு என் உளாத்ததச சுடுகின்றதே! ஆவ்வாறு பிரி

வாற்றுத நான், மறந்தால் என்ன ஆவேன்? உயிர் வாழ்வேனு? இறக்கு படித்தேன்!

மறப்பின் எவ்வளவும் மற்கொன் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். (கடங்க)

### கூடு . திருக்குறள் காடகம்

தோழி:—“இத்தத் துண்பம் அறிந்து அவர் வருவார். வந்து, உணக்கு இன்பம் செய்வார். அன்னுயில், வருந்தாதே!”

தனி:—“ஆமடி! இன்பம் செய்வார்!—அவரை நான் எவ்வளவு மிக நினைத்தாலும் அதற்கு வெகுள மாட்டா—அதற்கு உடமபட்டு என் நெஞ்சிலே நிறபார். என் காதலா எனக்குச் செய்கின்ற இன்பம் அவ்வளவு தானே? வேறென்ன? இதுவே

எனக்குச் சிறங்க இன்பம்!  
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றே  
காதலர் செய்யும் சிறபடு. (கூடா)

—'தான் கண்ட கனுவை நினைத்து ஆற்றுளர்கி) "என்  
னைப் பிரிந்து போய் இன்னும் திரும்பி வாராத  
கொடியவர்! ஒருநாளும் நனவிலே வந்து இன்பம்  
செய்யாக் கொடியவா! ஐயோ! நாள்தோறும் கன  
விலே வருகின்றா. வந்து, நம்மை வருத்துகின்றா.  
இது எதுபற்றியோ? நனவில் இல்லாதது கனவிலும்  
இல்லையாமே, இதுமெய்யா?"

நனவினால் நலகாக் கொடியார் கனவிலுல்  
என்னம்மைப் பிழிப்பு பது. (கூடகா)

"'காதலர் வந்து இன்பம் செய்வார்' என்றேன்;  
அதை இகழ்ந்து பேசினான், கனுவை நினைத்து கலங்கு  
கின்றான். ஐயோ! இனி ஜிவன் ஆற்றுள். நான் தேற்று  
வது ஏப்படி?" என்று இவ்வாறு தோழி கவலையுற்று  
வாடுகின்றான்.

போகுட்பீரிவு—க. போருள் கங்க

த-ள்:—(தோழி கவலையைக் கண்டு) "ஏது! நீ என்  
வருந்துகின்றாய்? கனவு என்னை வருத்துகின்றது  
என்றா?—என் காதலர் நனவிலே வந்து இன்பம்  
செய்யார். ஆயினும், அவரைக் கனவிலே பல  
காலும் காண்கின்றேன். அந்தக் காட்சியாலே  
தான் என் உயிர் உளதாகின்றது. நீ கவல  
வேண்டா?

நனவினான் நலகா தவரைக்  
காண்டலின் உண்டென் உயிர். (கூடகா)

—“தானே இயல்பாக வந்து இன்பம் செய்யார்,  
அவர் சென்ற இடத்தை அறிந்துசென்று அவரைக்  
கொண்டு வந்து தருகின்றது கனவுி அந்தக் கன  
விலே எனக்கு இன்பம் உண்டாகின்றது. ஆதலால்  
நான் ஆற்றுவேன்.

கனவினால் உண்டாகும் காமம் நனவினால்  
நல்காரை நாடி-த் தரற்கு. (கூகூ)

—“அடி! முன்னே நனவிலே அவரைக் கண்டு உண்ட  
இன்பமும் அது கண்ட போதே இனிதாயிற்று.  
முன் நான் பெற்றதும் இவ்வளவே—எனக்கு  
இரண்டும் ஒத்திருக்கின்றது. இன்னும்,  
நான் ஆற்றேனே?

கண்டதும் ஆங்கீக கனவுநதான  
கண்ட பொழுதே இனிது. (கூகூ)

—“ஓ! நனவு மிகவும் கொடியது! அந்த ஒரு பாகி  
இல்லையானால் கனவிலே வந்து கூடுகின்ற காதலர்  
கூம் திருக்குறள் நாடகம்

என்னைப் பிரிவாரா? பிரியா அது நடுவே புகு  
நது கனவைப் போக்குகின்றது —அவரைக் கன,  
விலே பெற்றே நான் ஆற்றுகின்றேன். அடி எனக்  
காச நி கவலைப்படாடுதே!”

நனவெள ஒன்றில்லை யாயின் கனவினால்  
காதலர் சீங்கலர் மன். (கூகூ)

—————  
பிங்தாம் ஆண்டு  
போநுப்பிரிவு க போநுள்  
களம்.—தலைமகன் இல்லத்தைச் சார்ந்த ஒருபொழில்.

காலம்:—முன்பனியில் ஒரு மாலை.

கூத்தா:—தலைமகள். தோழி.

பொழிவின் மேற்புறத்தே ஓர் ஒடை வடக்கு நோக்கி ஒடுகின்றது. அதன் கீழூக்கரை புல் முளைத் துப் பச்சைப் பசேரென்று அழகாயிருக்கின்றது. அதைமேல் தலைமகள் சாய்ந்து கிடக்கின்றார்கள். தோழி அவள் முன்னே, உட்கார்ந்திருந்து மகிழ்மலர் கோக்கின்றார்கள். கதிரவன் மேற்கடல் குளிக்கத் 'தாழ்கின்' ருங், மாலைப் பொழுது வருகின்றது. அதைக் கண்டு தலைமகள் இரங்குகின்றார்கள்.

த-ள்:—(பொழுதொடு புலந்து) “பொழுதே! என்

காதலரும் ஏதும் கூடியிருந்த நாளில் வந்த மாலை யோ நீ அல்ல; அல்ல. அந்நாள் காதலரை மணங் திருந்தேன். நீ இன்பம் செய்தாய், இன்று அவரைப் பிரிந்திருக்கின்றேன், என் உயிரை உண் னும், இதுதி நாளை யிருக்கின்றூய்—வேலைப் போலத் தன்பம் செய்கின்றூய்.

போருட்பிரிவு—க போருள் . ககக

மாலைபொ அல்லை மணந்தா உயிருண்ணும்

வேலை வாழி பொழுது. (கலை)

—(தனது மனத்துயற்றை அதன்மேல் வைத்து)

மயங்குகிற மாலைப் பொழுதே! எனக்கும் துன்பம் செய்தாய்; நீயும் இன்பம் அடைந்தாயில்லை. என்னைப்போல ஒளி இழந்தும் கிடக்கின்றூய். என் துணைவரோ கொடியவா! உன் துணையும் கொடுமை யுடையவா தானே? சொல்லு?”

புண்கண்ணை வாழி மருண்மாலை எங்கேன்போல்

வன்கண்ணை தோனின் துணை. (கலை)

தோழி:—(அமுகின்ற தலைமகளை நோக்கி) “அன், அப்! இந்த மாலைப்பொழுது கலக்கமே தரும். ஆனாலும் நீ ஆற்ற வேண்டும்”

தன்:—“ஏது! இதை ஆற்றுவது எப்படி? அவர் கூடிய நாளொல்லாமு இது சூரியன்து இருந்தது; என் முன்னேள நடுங்கிக்கொண்டும் வந்தது. இந்த நாளில் அப்படி வருகின்றதா?—என் உயிர் வரழ்க்கை யில் வெறுப்பு தோன்றும்படி வருகின்றது. இந்த வெறுப்பாக வரும் துண்பமும் நானுக்கு நாள் வள ரும்படி வருகின்றது. நான் என்ன செய்வேன்? பனியரும்பீப் பைதல்கொள் மாலை துணியரும்பத் துண்பம் வளர வரும்.

(ககை)

—“அவர் உள்ளபொழுதீல்லாம் இது எனக்கு நட்பாகி இன்பம்செய்து வந்தது. அவர் இல்லாத இப்பொழுது நட்பு ஒழிந்து நிற்கின்றது.—அது கூட திருக்குறள் நாடகம்

மட்டுமா? படுகளத்தில் அருளொன்று மில்லாதார் வருகின்றதுபோல என் உயிரைக் கொள்ள வருகின்றது. பகையாகித் துண்பம் செய்து வருகின்றது. இனி ஆற்றுவது எப்படி?

காதலர் இல்லாய் மாலை கொலைக்களத்து

ஏதிலா போல வரும். (துடை)

—“அடி! காலையும் மாலையும் பழமைப்பொலன்றிலுள்ள மாறுபட்டு வருகின்றதே!—அன்று—அவர் கூடிய நாளில்—காலை, ‘பிரிவார்’ என்று என்னை அஞ்சப்பன்னிற்று. இன்று—அவர்பிரிந்தநாளில்—அதை

விட்டது. கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வருகின்றது. நான் இந்தக் காலைக்குச் செப்த என்ற என்னவோ? கடியநாளில் மாலை, எனக்கு இன்பம் செப்து வந்தது; இன்று அதை விட்டது. அளவில் வாத துண்பம் செப்கின்றது. நான் இதற்குச் செப்த தீமை என்னவோ?

காலைக்குச் செப்தநன்று என்கோல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. (கலூகு)

தோழி:—“அம்மா! இன்று இப்படி வருந்துகின்றாயே! அன்று அவர் பிரிவுக்கு ஏன் உடம்பட்டாய்ரி”

த-ள்:—“அடி! முன்னெல்லாம் இநத மாலை எனக்கு நட்பாகி இன்பம் செய்து போந்ததே. இன்று பகையாகித துண்பம் செப்கின்றது. இது இப்படி வேறுபடு மென்பதை ஈதலர் பிரிதற்கு முன்னே நான் அறிந்திலேன். அறிந்தேனால் அவர் பிரிவிற்கு உடம்படுவேனு? மாட்டேன்”

போருட்பிரிவு—க. போருள் கசந்

மாலைகோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்து இல்லேன். (கலூகு)

தோழி:—“அன்னும்! மாலையில் மட்டும் இவ்வாறு ஆகின்றாயே, மற்றை நேரம் உனக்குத் துண்பம் செய்ய இல்லையா?”

த-ள்:—“இல்லை. அடி! காலைப் பொழுதிலே இந்த கோய் அருமடுகின்றது; பகற் பொழுதெல்லாம் பேரருமபாக முதிர்கின்றது; மாலைப் பொழுதிலே அவர்க்கு விடுகின்றது.—உறககம் விட்டு எழுநத காலை நேரத்தில் கனவிலே காதலவரைக் கண்ட

நினைவே நிற்கின்றது. ஆகையால், காலையில் நான் வருந்துவது இல்லை. பின் பொழுது போகப் போக அத நினைவு மறக்கின்றது. அவர் பிரிவை நினை நது வருந்துகின்றேன் ஆயினும் பசல், அவ்வளவு கொடியது அல்ல, மாலை நேரத்தில் மக்களும் மரகளும் எல்லாம், தமது தீணைவரை நினைத்து தேடி இருப்பிடம் சோகின்றனர். அதைக்கானும் போதே நான் முன்னே உண்ட இனபதநை நினை நது வருந்தம் மிகுகின்றேன். அதனால், இந்த மாலை இரவுமே கொடியது!

நலை அரும்பிப் பகலெல்லாம் போதாக  
மாலை மலரும்இந நோய்.

(கூடல்)

—“அடி! முன்னெல்லாம் ஆயன் குழல் எவ்வளவு  
இனிதாய் வரும்; இப்பொழுது அது இத மாலை  
க்கு ஒருதூதும் ஆயிற்று—இது வருவதை அது  
முன்னாமே வந்து உனர்த்துகின்றது. இது வந்து

### கசக . தருக்குறள் நாடகம்

என்னைக் கொல்லும்போது இதற்கு அது கொல்  
லும் படையும் ஆகின்றது. நானே சுடவல்லது  
இத மாலை இது ஒரு துணையும் பெற்றுல என்ற  
செய்யாது?

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்  
குழல் போலும் கொல்லும் படை. (கூடல்)  
—“இந்த மாலை கொடியதாயிற்று! எனக்குக் கூறற  
மே ஆயிற்று! இனி இதைக் கண்டவரும் ‘இது

மாலையா?' என்று மதிமருளவர்! இதுவரையும் நான் ஒருத்தியே இதனால் மயங்கி நோய் அடைந் தேன். இனி இது வரும் பொழுது, இதன் கொடு மையால் நான் இறந்து படுவேன்! இந்த ஊரெல் லாமும் மயங்கி நோய் அடையும்!

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு  
மாலை படாதரும் போழ்து. (கூகு)

—ஏது! காதலர் பொருள் முடித்து வரப்போனார். அவர் குறித்த பருவமும் கழிந்தது. நம்மை நினைத்து வரவும் இல்லை. தாம் சொல்லிய சொல்லும் தவறினா. அப்பொருள் இயல்பே தம் இயல்பாயினா.—இந்த மாலையோ கொடியதாயிற்று; கலாச்சக் செய்கின்றது. இனாள் வரையும் அவர் பிரிவைப் பெற்றுத்து இறந்துபடாது இருந்த என்றுயிர், இன்று இந்த மாலையிலே இறந்து படுகின்றது. தோழி! இனி, நீ சொல்லுவதால் பயன் இல்லை!”

---

இன்பப்பிரிவு—க. பரத்தை கசரு

ஆரும் ஆண்டு  
இன்பப்பிவு—க. பரத்தை  
காமா:—தலைமகன இல்லம்,  
காலமா:—பின்பனியில் ஒரு பகல்.  
கூத்தா:—தலைமகள், தோழி.

தலைமகளுடைய உருவையும் திருவையும் குணத் தையும் குலத்தையும் கண்டு அவனிடம் வேட்கை மிகுந்து அவனை மாநாடுகொண்ட மங்கையரும் இருந்தார். ஆடலும் பாடலும் ஊடலும் கூடலு மாகிய பெண்மை நலத்தில் உயர்ந்த பெண்டினர், தலை மகளை மணப்பதற்கு முன்னும் பின்னும், தலைமகன் மனச்துமி இருந்தான். அவாகனுக்குத் தளது முகம் காட்டி மகிழ்வித்தற் பொருட்டும்; இன்பம் ஊட்டு தற்பொருட்டும், அவன் தலைமகளைப் பிரிந்து போயினான். அதை அறிந்த தலைமகள் ‘ஓடி! என்னை வெறுத்து என் தங்கைமரிடம் சென்றார் கணவர். இன்று அவர் ஏன்பு இருந்தபடி கண்டாயா? அவர் தோளையும் மாரபையும் அயலாரும் தோயலாயிற்று. நாளை அவர் ஈம்மை நினைந்து வந்தாலும், அந்த எச்சிலை மாரபை நான் இசுகியேன்—தீண்டக் கூசுகின் ரேன்! அவர் வரவு கோக்கி :வரைத்துவேனே? என்று தோழியோடு சொல்லிப் பினங்கிபிருந்தாள். சில நாள் செல்ல தலைமகன் தக்கும்பிழு வந்தான். ‘அவனைக் கண்டதும்,’ தலைமிகள் பினங்கியே இருக்க மாட்டாமல் எதிர் ஒடி ஏற்றுக்கொண்டு, கூடிக் குலாவினான். இவ்வாறு நிறை அழிந்து கூடிய தலை

10

காசா . திருக்குறள் நாடகம்

மகனைத் தனியே கண்ட தோழி மறுநாள் கையாடு கிண்றுள்.

தோழி:—“கணவர் வந்தால் கலக்க மாட்டேன்று இத்தனை நாளும் வீம்பு பேசினுயே, அடி! கேற்று

அவரோடு புலந்துகொண்டாயா? வந்ததே வராரிக் கொண்டாயே!—”

த-ன்.—(சற்று காணம் அடைக்கு புன் நகை செய்து)  
“ஏதி! எம்மால விருமப்பட்டவர் வந்து காமத தால் நாம கருதியிருந்த—யிரும்பிய—செய்கை களைச் செய்கின்றார். செய்கின்றபோது ‘இது பரத தையர் தோய்க்கத் மார்பு’ என்று அங்கத்து தோய நானுகின்றோமா? அப்படிப்பட்ட காணத்தை நாம் கொஞ்சமும் அறிகின்றோமா? நிறை அழிந்து மயங்கினிடுகின்றோமே! அடி!—இது உணக்குத் தெரியாதா?

நானென்ன ஒன்றே அறியலம் காமத்தால்  
பேணியா பெட்டப் பெயின். (கல்குள)

—“அவா வந்தால் பினங்கவேண்டும்; பினங்கிலும் அவா சொல்லாலும் செயலாலும் நம்மை வேண்டிக்கொள்வார்; வேண்டிக் கொண்டாலும் நாம் பினாகம் நிச்காதிருக்க வேண்டும். என்று முன் னே பலவாறு எண்ணிக்கொண்டிருந்தோம். அது மெய்தான். ஆனால், அதைபெல்லாம் மறந்து அவரைச் சேருமபடியே நம்மைச் செய்துவிட்டாரே! ஆ! அவா பல பொய்களை வல்ல கள்வர். அவர் இன்பப்பிரிவு—க. பரந்தை கள

சொல்லும் சொல்லோ, அந்தணியும் அங்கே உருவானது. அந்தத் தாழ்ந்த மொழிகள் அல்லவா நமது பெண்மை அழிக்கும் படையாகின்றது? அம்மாயக்கள்லருக்கு முன்னே—அவர் பணிமொழிக்கு

முன்னே, நம் நிறை அழியாமல் என்ன செய்யும்?  
அடி!"

பன்மாயக கள்வன் பணிமொழி அன்றோநம்  
பெண்ணை உடைக்கும் படை. (கடுகிடு)  
—தோழி நகைக்கின்றார்.

த-ள்:—“ஆமடி! சீ நகைப்பாய் இதைக் கேள்—  
காதலா வந்தார், அப்பொழுதே ‘பின்னங்க வேண்டும்’ என்று என்னி அவர் முன் நில்லாமல்  
வேறோ இடம் போயினேன். போடும், என்  
தெஞ்சம் நிறையிலே நின்றதா? திடம் அழிந்தது.  
அவரோடு கலக்கவே தொடங்கிற அதை நான்  
அறிந்து ‘இனி முடியாது’ என்று அவரைப் புல்லி  
னேன். புலகக வேண்டிய நெஞ்சமே கலக்க  
வேண்டினார். நான் என்ன செய்வேன்? அடி!

புலபபல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம  
கலத்தல் உறுவது கண்டு. (கடுகிடு)

—“சில மகளிர் தம்முடைய காதலரைக் கண்டால்,  
அப்பொழுதே நிறை அழிவார், சின்தை நெருப்  
பிலே இட்டால் உருகுவதுபோல நெஞ்சம் உருகு  
வார. அவவகையான மகளிர் ‘காதலர்’ ஏதிப்

கசுடி . . . திருச்சுறை நாடகம்

பட்டாறும் நாம ஊடியே இருப்போம். அவர்  
உண்டத்தினுதும் உணராயல் அப்படியே நிற  
போம் என்று என்னமுடியுமா? முடியாது.

அடி! நானும் அம்மகளில் ஒருத்தி. எனக்கும்  
நிறை அழியாதிருக்க முடியாது.”

நினைத்தில் இட்டனன் செஞ்சினாக்கு உண்டோ  
புனாந்தாடி நிறபேம் என்று. (கடகா)

ஆரூப் ஆண்டு

இன்பப்பிரிவு—க. பரத்தை

களம்—தலைமகன இல்லம

காலம்—பின்பணியில் ஒரு மாலை.

கூத்தா:—தலைமகள், தோழி.

தலைமகளைக் கலந்து வாழ்ந்திருந்த தலைமகன், சில நாளைக்குப் பின்பு, பின்னும் அவனைப் பிரிந்து பரத்தையரிடம் போயினான். அதுகண்ட தலைமகன் அவன் கொடுமை நீணந்து நெஞ்சரம் புழுங்கி வாடி னான். ஒருநாள் தோழியை கோக்கி ‘அடி! என் தங்கையாமேல் வைத்த காதலால் கணவர் என்னைக் கையகன்றுபோயினா. அமமங்கையர், அன்பில் மிக்க வரோ? அழகில் உயாநதவரோ? ஜேயோ! அவர் முன்னே நான் குடிக்கழித்த சூட்டுமாலை ஆனேனே! என் வினையே! என்று மாணம் சுடுதலால் மாணம் வெதும்பி வருந்துகின்றான். உடன் இருந்த தோழி அவனை நங்கையாடுகின்றான்.

இன்பப்பிரிவு—க பரத்தை கசக

தோழி—(நகைத்துக் கொண்டே) “அம்மா! அவா

பிரிபக் குறித்தபோதே நீ பீணா ஸகிச கொண்டிருக் கவேண்டும். அப்படி பீணாக்கிச கொண்டால், உன் பிணகாத்திற்கு அஞ்சியாவது அவர் பிரிபாமல் இருப்பா! அன்று எனடி கீ பீணங்க இல்லை?”

த-ள்—“அடி! நான் பிணாக்குவது எங்கே? காதலீ

யுடைய நான் பின்னாகுவது எங்கே? முடியுமா?  
 காக்குக்கு உள்ள குணம் கனமாக்கும் இல்லையே?  
 காதல், சுனீனா நீண்ததாலே (உணர் வழியாத)  
 களிப்பைத் தருகின்றது. கண்டாலே, (உணர்  
 வழியோ) மகிழ்ச்சியையும் தருகின்றது நீண்ததா  
 லே, களிக்கச் செய்யுமா கனமா? அல்லது, கண்  
 டாலே மகிழ்ச்சி செய்யுமா? உண்டாலதானே ரெப்  
 யர்? இப்படிப்பட்ட காதலை யுடையவன் நான்,  
 நான் பின்னாகுவது எங்கே? அடி!

உள்ளக் களிததலும் காண மகிழ்தலும்  
 கனமாக்கில் காமததிற் குணு. (கடாச)

—“பெண்டிருக்குக் கணவர்மேல் வைத்த காதலர்  
 னது பளையளவாக— மிகுதியாக—உண்டாயிருக்க  
 லாம். இருந்தாலும், அபெபுண்டிர் தமது காதல்  
 ரோடு பளையளவும் பினங்கலாகாது. ஆம். சிறிதும்  
 பினங்காமல் இருக்கவேண்டுமெ. பிணங்கினால், வழுத்  
 தமே மிகும்!

தினைத்துணையும் ஊடாகை வேண்டும் பளைத்துணையும்  
 காமம் சிறைய வரின். (கடாச)

## கடு0                          திருக்குறள் நாடகம்

—“அவர் நம்மை பேணவும் இல்லை. அடி! தாம்  
 வேண்டியவற்றையே செய்கின்றார்.—என்கீஸ்ப் பிரி  
 ந்து பரத்தையரிடம் போகின்றார். இப்படி யெல்  
 லாம் செய்தாலும், என் கணமுனது அவரைக்  
 காணுமல் இரேன் என்கின்றதோ—காணவே சிரை  
 கின்றதோ! அப்படிப்பட்டவரோடு நான் எப்படி

பினங்குவது? அடி!

பேறுது பெட்டபவே செய்வினும் கொண்களைக் கானுது அமையல் கண் (கூறை)

—“தோழி! என் நெஞ்சின செய்கையைக் கண் டாயா? காதலரைக் கானுமூன்னே அவர் செய்த பிழையை எல்லாம் இதற்கு எடுத்துச் சொல்லி வைத்தேன். இதனேடு நினைத்திருந்தேன். அவா வந்தபோது, அவரோடு பினங்குதற்கே நான் சென்றேன். ஆனால், இது அவரைக் கண்டதும் நான் சொல்லியிருந்ததை முழுவதும் மறந்தது; திடம் அழிந்தது; கூடுதற்கே சென்றது. நான் என்ன செய்வேன்? என்னால் பினங்கமுடியா தர்யிற்று!

ஊடற்கட்ட சென்றேன்மன தோழி அதுமறந்து கூடற்கட்ட சென்றதென் நெஞ்சு (கூறை)

—“அடி! எமது ‘கண்ணும் நாமும் ஒருவிதத்தில் ஒத் திருக்கிண்றோம், கண்டாயா?’ எழுதும்முன்னெல்லாம் கண்ணுன்து அஞ்சனக் கோலின்து கருமை கண் யருக்கின்றது. ஆனால், எழுதுகின்றபோது அக் கோலின்து இயல்பைக் காணமாட்டாதாகின்றது. இன்பப்பிரிவு—க. பரத்தை கடுக

நாமும் கொழுநரைக் கானுதபோதெல்லாம், அவர் பிழையை எண்ணி யிருக்கின்றோம்; அவரைக் கானுகின்றபொழுது அதை முழுதும் மறந்துவிடுகின்றோம். இந்தத் தன்மையில் இருக்கின்றோம் நாம். இனிமேலும், பினங்க முடியுமா?

எழுதுக்கால்கோலகாளுக்கண்ணபோல்கொண்கள்

பழிகாணேன கண்ட விடத்து (கூடுதல்)

—“காதலரைக் காணுத காலத்தில் அவருடைய தவறு மட்டுமே நான் கண்டிருந்தேன்—அவர் பிழையையன்றி ஒவ்வு ஒன்றும் எனக்குத் தெரிய இல்லை உங்களுடும் சொல்லிக் கொண்டேனே! இன்று, அவரைக் காணுகின்ற காலத்தில், அவர் பிழையில் ஒன்றும் நான் காண்கின்றேன். எல்லாம் நன்றாகவே தோன்றுகின்றது. ஆகையால், நான் பினாக இல்லை. அடி!

காணுவகால் காணேன் தவறைய காணுக்கால காணீ தவறல் லவை. (கூடுதல்)

—“தோழி! என்னைப் பினங்கச் சொல்லுகின்றாயா? பினாகின்றும், பயன் என்னடி? என்னால் கடைசி வரையும் பினங்கியே இருக்க முடியாதே! ஒடு கின்ற வெள்ளத்தில் பாய்ந்தால் ஆது நம்மை சர்த்

துக்கொண்டு போய்விடும் என்று ஆறிந்திருந்தும் பாயலாமா? பாய்ந்தால், அடித்துக் கொண்டு போய்விடும். நான் ‘பினங்கினால்’, பினங்கியே இருக்க முடியாது. ஆகையால், அந்தச் செய்கையால் பயன் இல்லை. அடி!”

சுருட தருக்குறள் நாடகம்

உயர்தல ஆறிந்து புனல்பாப் பவரேபோல்  
பொய்தல அறிந்தென் புலது. (கூடுதல்)

—

ஆரும் ஆண்டு

இன்பப்பிரிவு—க. பரத்தை  
களம்—தலைமகன் இலவம்.

காலம்:—பின் பணியில் ஒரு பகல்.

கூத்தர்.—தலைமகன், தலைமகன், தோழி.

பரதஸதயிடம் பிரிந்திருத தலையகன சிலகாலம் சென்று தன் இலவம் நிறுமடி வந்தான். வாதவன், தலைமகனிடம் நேரே செல்ல இல்லை ஏனென்றால், தன்டீமலை அவன் பினக்கம கொண்டிருக்கின்றபடி யால், தலைனை எதிரொண்டு ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கவும் உடும் என்று அஞ்சினான். அவனுடைய பினக்கதகை ஒழித்து வரும்படி தோழியை முன்ன தாக அனுபப என்னியிருந்தான்.....இவுன் இவாருக, தலைமகள், தலைனைப் பிரிந்துபோன கொடு மை எல்லாம் நினைந்து மிகவும் பினங்கி இருந்தான். ஆயினும், அவன் வருகை அறிந்ததும் அவன் நெஞ்சம் அவன் பின்து முழுதும் மறந்தது பினக்கமும் ஒழித்தது. அவளைச் சேர்தே விழரந்தது. அது கண்ட தலைமகள் தன்னுடைய கெஞ்சத்தோடு புலந்து கூற கின்றனர்.

தன்:—“நெஞ்சே! அவர் நெஞ்ச கம்மை நினைக்கின்றதா? அவருக்கே ஆகி நிற்கின்றதே!—அவர் இன்பப்பிரிவு—க. பரத்தை கஞ்ச

என்னப்படிக்கே இதைகின்றதே! நீ மட்டும் ஏனேனு எனக்காக நிறா இல்லை? அவரிடம் குற்றம் கண்டும் அவர்கோடு பினாக்காதொழிலின்றும். அவரையே நீாக்கின்றுப்.—ஒரு காரியத்தை நீயாக செய்யா விட்டாறும் செய்வாரைக் கண்டாகினும் செய்ய வாசாதா?—அவா நெஞ்சைக் கண்டு அதுபோல

ஒ செய்யலாகாதா? அதுவும் செய்ய இல்லையே!

துவாடெஞ்சு அவாகதுதுதல நண்டும் எவனடெள்ளோசீ  
பீரபக்கு ஆகாதது. (கஉகக)

—“என் நெஞ்சே! அவா இப்போது நபமேல் அன்  
புடையவா அல்ல. இந்த உண்மையை நியும் அறிந்  
தி நககின்றுப். இருந்தும், அவருடைய பண்டிய  
விநுப்பத்தை எண்ணி, ‘நம் சென்றால், அவர்  
வெகுனா’ என்று அவரிடம் செல்கின்றுப்! இது  
என்ன மட்டமோ! சீ எண்ணியது முடியுமா?

உருதவாது கண்ட கண்ணும் அவரைச்

செறுர்வனச சேறின்ன நெஞ்சு. (கஉகக)

—“நெஞ்சே! என்னொகிட்டு அவாபின் செல்வதை நீ  
முன்னமே பழகியிருக்கின்றுப். இன்றும், என்  
னிடம் நீ நிற்கமாட்டாப். நீ லிரும்பியபடியே  
அவரிடம் செல்கின்றுப். இதற்கும் காரணம் ஜூவன  
மானம் அழிந்தாள்; இவள் நட்பால் நிமக்கு என்ன  
வரும்? என்று எண்ணியோ? அல்லது உன் இயல்  
போ? சொல்லு —கெட்டார்க்கு நட்டார் உலகத்  
தில் இல்லை. தனர்ந்த காலத்திலே கைவிடுவார்  
துசீ தீருக்குறள் நாடகம்

தாழ்ந்தவர். இன்று, அவர் உறவே ஆயிற்று உன்  
உறவும்!

கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ  
பெட்டாங்கு அவர்பின் செல்ல. (கஉகக).

—“நெஞ்சே! முன்னெல்லாம் பினங்குவதாக எண்ணி இருக்கின்றும். அவரைக் கண்டபொழுதே இன்பம் உண்ண எண்ணிவிடுகின்றும். அவா பிழைய நோக்குகின்றுயா? முன்னே புலவியை உண்டாக்கி, அதனை அளவோடும் அறிந்து, பின்னே இன்பம் உண்ணமாட்டாய். இனிமேல் அப்படி பட்டவற்றை—பினங்கும் விதங்களை—உன்னேடு என்னுவரார் யாரே நான் அதைச் செய்யேன்!”

இனியன்ன ரின்னெடு சூழ்வாயார் நெஞ்சே  
துனிசெய்து துவவாய்கான் மற்று. (கங்கை)

இவ்வாறு தலைமகள், தனது நெஞ்சத்தோடு புலங்குதொன்று இருக்கின்றார்கள். அப்பொழுது அவனை ஊட்டல் தீர்த்துவரும்படி தலைமகளுல் அனுபபப்பட்டது தோழி அங்கே வருகின்றார்கள்.

த-ள்:—(தோழி செவியில் கிழும்படி) “ஐயோ! என் நெஞ்ச எக்காலத்தும் நீசுகாத துன்பமே உடைய தாயிற்று. என்ன செய்வேன்? அவரை அடையாத போது, ‘அடைய இல்லையே!’ என்று அஞ்ச கின்றது.—அண்டையில் உள்ள காதலரை அகிள யாதுவிடுதல் அழகல்ல என்று நினைக்கின்றது. அவ இன்பப்பிரிவு—க. பரத்தை கஞ்ச

ரை அடைந்தபோது, ‘இன்னும் பிரிவே?’ என்று அஞ்சகின்றது—‘முழுதும் இன்பம் உண்ண முடியாது; இவர் பிரிந்து போவார்; என்ன செய் வோம்?’ என்று எங்குகின்றது. இப்படியே இதையும் அதையும் இடைவிடாது நினைத்து எந்நாளும்

துன்பமே அவடகின்றது.

பெருமை அனுசம் பெற்றியிலு அனுசம்  
அரு இமிட்பைத்துள்ள நெஞ்சு. (கஉக்கு)

—“அவர் பிரிந்துபோலூர், என் நெஞ்சு என்னிட  
மே இருந்தது. என்னையிட்டுப் பிரிய இல்லை. எதன்  
பொருட்டு இங்கே இருந்தது தெரியுமா? அவர்  
கொடுமைகளை எனக்கு நினைவுட்டி ஆற்றுமையை  
யிலோககவே! ஆம். வேறென்ன?—அன்று என்  
காலலரப் பிரிந்திருந்த நான், அவர் கொடுமை  
களை இநத நெஞ்சோடு நினைத்தேன். அவ்வளவில்  
அறிந்து, இது என்னைத் தின்பதுபோலத் துன்பம்  
செய்தது.—இன்றைக்கு அந்தக் கொடுமைகளை  
நோக்கி அவரோடு பின்னக்குவதற்கா இருந்திது?  
இல்லை. இல்லை! என்னைத் துன்பம் செய்யவே!

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்  
தினிய இருந்ததென் நெஞ்சு. (கஉக்கு).

—“ஆ! என் நெஞ்சு! தன்னை மறந்த காலலரத்  
தான் மறக்கமாட்டாத்து!—ஒரு நினைவில்—நிலை  
யில் நில்லாதது! அவர் கொடுமைகளை, அவரைக்  
காணுத்தோது, நினைத்து கண்டபோது மறக்கும்  
கடுகு திருக்குதூண் நாடகம்

தவறுடையது; அந்தக் கொடுமைகளை அவரைக்  
காலுத்தோது, மறந்த கண்டபோது நினைது  
பின்னக்கும் அறிவற்றது! அவரைக்கண்டபொழுதே  
கூட்டத்திற்கு விரைவது இப்படிப்பட்ட மடநெஞ்சு

கடனே கூடி, ஜியா! என நாணத்தையுடம் மறந  
தேனே!—என் உயிரினும் சிறநத நாணத்தையும்  
மறந்து விட்டேனே! ஆ!

ஊழும மறந்தேன் அவராமரக்க அல்லான்  
மாணு, மட்டநெஞ்சில் பட்டு. (க.க.க.)

—“இநத நெஞ்சு உயிர்மேல் காதலை உடையது! இளி  
வீர்கும அனுசகின்றது! ஆகையால், கூட்டுவ கரு  
துகின்றது.—‘நம்மை என்னிச சென்றுரென்ற  
நாமும் அவரை என்னலாமா? அவருக்கு வாயில்  
மறுக்கலாமா? மறுத்தோமானால், வழிபடாமை  
என்னும் பழியும் எம்மைச் சேரும். பிரிவாற்று  
மையும் பிறக்கும். நானும் நிறையும் முதலிய  
குணங்களை இழுத்தலும் வரும். இவ்வளவு இளி  
வும் உண்டாகும்’ என்று கருதி அவர்திறத்தினையே  
நினைக்கின்றது.—அவருக்கு வாயில் நேருக்கின்றது;  
அவர் வரவும் உடமபடுகின்றது. இவ்வாறு இளி  
வீர்கும் அஞ்சி ‘இறக்கவும் மாட்டாமல் கூட்டுவ  
கருதுகின்ற நெஞ்சத்துடனே நான் என்ன செய்ய  
முடியும்?’

என்னின் இளிவரம்னன் நெண்ணி அவர்திறம்  
உண்ணும் உயிர்க்காதல் நெஞ்சு. (க.க.க.)  
இன்பப்பிரீவு—க. பறத்தை . கடுள்

இவ்வாறு தலைமகள், தன்னுடைய நெஞ்சம் தலை

மக்ஞகஷ்ட விரைவின்றைதயும் தான் அவனேடு புலக விநுட்புகின்றதையும் தோழி கேட்கப் போசின்றன. அதுகேட்ட தோழி, தலைமகன் வழியே நின்ற அவளை ஓட்டல் தீரக்கவேண்டி இப்படி சொல்லுகின்றன.

**தோழி**—(நகையாடிக்கொண்டு) “அமரா! நீ அவரை விரைந்து சென்று புல்லாதே! இந்தத் தொழில்லையே மேலிட்டுக்கொண்டிரு. பின்கூக்கொள்ளு. விரைவாக இனங்கிடாதே. ஆமாம். அப்படி பினங்கினுலே, காதலா அடையும் அல்லல் நோயை நாம் சிறிது காணலாம.—துன்பத்தைச் செய்யும் காதனேயினுல் அவர் படுகின்ற பாட்டை நாம் சிறிது பார்க்கலாம்!

புல்லாது இராப புலத்தை அவருறும்

அல்லலநோய் கர்ண்கம சிறிது

(கஞ்ச)

—“ஆனால், நீ ஏந்திரேம் பினங்கிப்பருக்கக் கூடாது; கூட்டத்தை இன்பம் செப்பதற்குப் புலகியும் சிறிது ஓவண்டியதே;—உன்னும் உனவிற்கு வேண்டுமளவாக உபடு இட்டால், அது இன்சுவை ஆகரும். அளவில் சிறிது விஞ்சிவிட்டால் அப்பண்டம் கசபபேறிக் கெட்டுவிடும். அதுபோல, இப்புலவியை நியும் அளவில் சிறிது மிக்கிட்டால், கூட்டமானது இனபம் அழிந்து விடும்.—அளவு அறிந்து உணராமல் பினங்கியே இருந்தால், காதலருக்குக் கூடுது திருக்குறள் நாடகம்

தத்தின்மேல் எழுந்த குறிப்பு அடங்கி விடும்.  
அப்பொழுது புலவி, இன்பம் ஆகுமா? ஆகை  
யால், சிறிதும் நீள விடலாகாது.”

உப்பமைங் தற்றுல புலவி அதுசெறிது  
மிக்கற்றுல நீள விடல்.

(கங.02)

இவ்வாறு தோழி சொல்லக் கேட்ட தலைமகள்,  
தான் கொண்டிருந்த புலவி ஒழிந்தாள். ஒழிந்து,  
கூட்டத்திற்கே விரைந்து வாயில் நேர்ந்தாள். அது  
கண்ட தோழி, தலைமகளிடம் திருமபி வந்து, நகை  
முகத்தீடு நின்று, தலைமகள் வாயில் நேர்ந்ததைத்  
தெரிவிக்கின்றார்கள்.

தோழி:—(நகைத்துக் கொண்டே) “ஓ! களவுரே!

உங்கள் மார்பு எங்களுக்குக் கள்ளே காறுமும். சூடியர் கள்ளே வெறுப்பாரா? விடுவாரா? தன்னை உண்டு களித்தாருக்கு அது இளிவரத்தக்க இன்னு தனவற்றையே செய்யுமா!—நாணமா குறைக்கும், நிறை கெடுக்கும்; ஒழுக்கம் அழிக்குவா; உணாவு ஒழிக்கும்.—இவை எல்லாவற்றையும் செய்தாலும் குடியா அதை விடவே மாட்டார்: மேன்மேற்றும் விரும்புவார். அதுபோல அல்லவோ உங்கள் மார்பு எங்களுக்கு? எவ்வளவு கொடுமையைச் செய்தாலும் அதை விடாமல் விரும்புகின்றோம் நாங்கள். நீங்கள் வஞ்சகர் அல்லவோ?—உங்கள் வரவை ஏற்றுக்கொண்டாள் என்தோழி!”

இளித்தக்க இன்னு செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே களவுநின் மார்பு. (கங.அ.அ)

இன்பப்பிரிவு—க. பரத்தை . கடுகு

இவ்வாறு சொல்லக் கேட்ட தலைமகன் உள்ளம்  
கனித்துத் தலைமகளிடம் செலவுகின்றுன்.

---

ஆரூப் ஆண்டு

(இன்பப்பிரிவு—க பரத்தை

களம்—தலைமகன் இல்லம்.

காலம்:—பின்பனியில் ஓர் இரவு.

நூத்தா.—தலைமகன், தலைமகன்.

பரத்தைபிடம் பிரிரதிருநத தலைமகன் சிலகாலம்  
சென்று தன்னுடைய இல்லிடம் திருமயி வந்தான்.  
வந்தானீத் தலைமகன் வரவேற்றுக் கொள்ளாமல்  
பிணங்கியே இருந்தாள். அவன் பினக்கத்தைப்  
போக்கி வருமாபடி தோழியை அனுபரினான். தோழி  
அப்படியே தலைமகளிடம் சென்று “அம்மா! நாம்  
போகப் பெண்களோ? கற்புஸ்தமகள்ளி மனையில் இரு  
ந்து யணோக்கு வழிபடுவார். மக்களை வளாப்பார்.  
விருந்து கண்டுவார். அன்றி, ஊடறும் தனியும்  
கொள்வாரோ?—வண்டை ஒப்பார் ஆடவர்; பூஜை  
ஒப்பாரா பெண்கள். நம் கணவாரோ போமபொழுதுபுறம்  
.தொழிது, வருமபொழுது முன்தொழிது அவரை  
ஏற்றுக் கொண்டு வழிபடுதல் அல்லது எதிர்த்துக  
கொண்டு வழிமறுத்தல் ஆகுமோ? இது நமக்கு நன்  
றல்ல, அவரை வரநந்தச் செய்து நமக்கு வருகின்றது  
ஏன்ன? ’என்று பல்காரணமும் காட்டினான். காட்ட,  
தலைமகன் பினக்கம் நீங்கினான். நீங்கியதைத் தோழி  
வழியாக அறிந்த தலைமகன், தலைமகளிடம் சென்று  
கூட திருக்குறள் ஸடகம்

பள்ளிவிடத்தே இருந்தான். அவனைக் கண்டதும், தலை மகனுக்கு உள்ளே இருந்த சினம் பொங்கிறது. கண் சிவந்தது. நுதல் வேறுபட்டு வோதக்கு. அவன் சிவபா! ஆற்றுத்தழகாக, தலைமகன் ஒல குளிராத மொழி கூறினான். அது கேட்ட தலைமகள் மனப வெதுயி, முகம் திரும்பியிருந்து மொழிகின்றன.

ந-ன்—(கடுகுடுத்து) “இங்கே வந்து விட்டாகனே!

ஐயோ! பாவும்! அங்கீக உங்கள் காதலிமார் எல் லாம உங்களீக காணுமல கலங்கியிருப்பா! போக கள! இனி, ஆற்றுமாட்டா! உங்களீப் பெறுமல புலந்த மகளினரப் புலவு நீக்கிப் புலலவேண்டா? புலவரவிட்டால், முன்னமே துண்பமுறை அழிந்தாரை அதனமேலும் மிக்க துணபத்தைச் செய்வதே ஆகும். போங்கள்; அவனிடம் போங்கள்.

அவந்தாரை அங்கீகீங்காப் செய்தற்குல் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். (கநாங்க)

—“ஏங்களை ஊடல் உணர்த்தல் வேண்டா! நீங்கள் வேற்றத்தே போயிருந்தாலும், எங்கள் புதல் வரைக் கண்டு நாங்கள் ஆற்றியிருப்போம்! உங்களோடு ஊடுதற்கு உரியமோ நாங்கள்? அவர்களே அதற்கு உரியவர்! உங்களோடு ஊடிய காதலி மாஸர ஊடல் உணர்த்திக் கூடாவிட்டால், முன்னமே கீற்றப் பெறுமல்ல வாடிய கொடியை அடியிலே அறுப்பதே ஆகும்! போங்கள், அவர் ஊடலை நீக்க அவனிடம் ஓபாங்கள், இங்கே வேண்டா!”

ஊடி யவ்வாற உணராமல் வாடிய

வர்ளி முதலுகு நெறு. (கா.ஒ.க)

இவ்வாறு தலைமகன் புலந்து பேசக் கேட்ட தலைமகன், அவனோ ஊடல் உணாத்துவானுயினான். அவன் உணாதத் உணாதத்தும், அவள் உணராது புலந்தே தீர்க்கந்தால் அது கண்ட தலைமகன் மனம் வாடி இவ்யரது சொல்லிப் புலம்புகின்றுன்.

த-ன்:—(தலைமகன் கேட்கும்படி) “காமத்தின் மென் கையை எல்லாரும் அறிவாரா? அது மலரைக் காட்டிலும் மெல்லியது ஆயிற்றே!—குறிப்பும் வேட்கையும் காகச்சியும் இன்பழும் ஒரு காலத்தி லேயே ஒத்து நகாதறகு உரியார் இருவா அதற் கேற்ற இடமும் காலமும் உபகரணங்களும் பெற ருக்கடியே காம இனபம் நுகரவேண்டும்! இவற்றையாதேனும் ஒன்றினால் சிறிது வேறுபட்டானும் அவனினபம் வரடியிடும்.—எல்லாவற்றிலும் மெல்லியதாகிய மலரும், தொட்டாலன்றி மணிச்செவனி மாருத ஆகையால், காம இன்பம் மலரைக் காட்டிலும் மெல்லிதாயிருக்கும். அப்படி மெல்லிதாயிருக்கத்தீ அறிக்கு அதன் செவ்வியைப் பெறுவார உலகத்துச் சிலரே ஆவர்! இவள் குறிப்பு வேறுபட்ட டிருக்கின்றபடியால் காலும் அது பெறுகின்றேனு?

மலரினும் மெல்லிதா காமம் சிலர் அதன்  
செவ்வி தலைப்படு வார்.

(கா.ஏ.க)

—“ஓ! இவர் என் காதலி அலல!—முன் ஒரு நாள் புல்ல விதுப்பினால் சென்றேன். செனற என் வேடு அவள கண் சிவந்தாள். ஆயினும், ஊழி ஒரு சொல்லும் உரைத்திலள். சிவந்திருநததும் சில நேரமே! புல்லுதலீ என்னினும் அதிகமாக விதும்பினாள். ஆதலால், அச்சிவப்பையும் அப் பொழுதே மறந்து கூடியிட்டாள். அதனால், நான் இதன்மையேனுகவும் விதுபயின்றி ஊழிநிறகின்ற இவள் அவள் அல்ல அவளே ஆனால் இப்படி ணாடல நீடி உணராதிருப்பானோ?

கண்ணிற் ருனித்தே கலங்கினால் புல்லுதல்  
என்னினும் தான் விதுப் புற்று. (க.க.க)

—(கட்டத்தில் விதுயபுகின்ற தன் நெஞ்சைப் பழி த்து) “ஐயோ! எனக்கு உரித்தாகப் பெற்ற நெஞ் சமும் எனக்குத் துணையாகின்றதா? இவளை அன் பில்லாதவன் எனறு விட்டுவிடாமல் கட்டத்திற்கே விரைகின்றதே! என்ன செய்வேன்? ஒருயருக்குத் துண்பம் வந்தபோது அது நீக்குதற்கு அவர் நெஞ்சமே துணையாக வேண்டும். அது துணையாக விட்டால், துணையாவார் வேறொருவா உண்டா? எனக்குத் துணையாவார் யாரும் இல்லை. ஆதலால், இன்பத்தைப் பட்டே ஆகவேண்டும்.

துண்பத்திற்கு யாரே துணையாவார் தாம்படைய நெஞ்சம் துணைஅல் வழி. (க.க.க)

—“ஒரு குக்கு உரித்தாக உடையது நெஞ்சமே. அது அவருக்குத் தமராகவேண்டும். அதுவே உற

வல்லாத போது அயலார் அவருக்கு உறவல்லர் ஆதலைச் சொல்லவேண்டுமோ? இவள் ஒருத்தியைக் காதலி என்று கருதி என நெஞ்சுமே என்னை வருத்துகின்றதே! இவள் என்னேடு புலந்து என்னை வருத்துகின்றது புதுமையோ?"

தஞ்சம் தமரல்லா ஏதிலாா தாம்லடைய

நெஞ்சம் தமாஹல வழி.

(கந.00)

இவ்வாறு தலைமகன் மனம் நொந்து வருந்தி வருன். அது கண்ட தலைமகள் மனம் இரண்கி ஜாடல் தீர்தாள். தீர், அவன் அவளோடு இன்பம் உண்டான். உண்டு, அவ்வின்பதத்திற்கு ஏதுவாகிய புலவியை விய நது கூறுகின்றான்.

தன்:—"ஆ! எவ்வகைப்பட்ட தலைவருக்கும் அழகா வது யாது? பூபபோன்ற கண்ணுருடைய—காதலி மாருடைய நெஞ்சினிடத்து நிகழும் புலவி மிகுதி அல்லவோ? நறகுண்முடைய கலாருக்கும்-தவழே இல்லைத்தவருக்கும்—புலவி மிகுதி இல்லாவிட்டால் இனபபயனை எய்தலாகுமோ? டல்வி இல்லாவிட்டால் இன்பம் புல்லென்று போகும். உண்மை இது!

நலத்தைக் கல்லவர்க்கு ஓர் புலத்தைக்

பூவன்ன கண்ணா அகத்து. (கந.01)

—“ஆமா! முதிர்ந்த கலாமாகிய துணியும் வேண்டும்! இன்னைய கலாமாகிய புலவியும் வேண்டும்! இந்த இரண்டும் இல்லையானால், காமமானது பழுத்தனி ந்த கனியைப்போல உண்ணுவார்க்கு மிகவும் ககுங் திருக்குறள் நாடகம்

இனிமைபாகினிட்டும், அல்லது பழக்காத கருக்காலையிலோல் இனிமையே இராது. ஆகையால், தனியும் புலவியும் காதலருக்கு ரிகவும் வேண்டும், தனியும் புலவியும் இல்லாவின் காமம்

கனியும் கருங்கவையும் அற்று (கா. ०८)

—“இப்படி வேண்டப்படுகின்ற ஊடலினிடத்துடை,  
ஓ! ஒரு துன்பம் உண்டு—‘இனிப் புணாச்சி நீட்டி  
க்குமோ, அல்லது நீட்டியாதோ?’ என்று காதலர்  
கருதுகின்றார். கருதுகின்றபடியால் அவாகொண்ட  
ஊடலே கூடலில் விரைகின்றது, அதல்லை இவ  
பத்திற்கு இன்றியையாத ஊடலினிடத்தும் ஒரு  
‘துன்பம் இல்லையா?’”

ஊடலினா உண்டாக்கோ துன்பம் புனர்வது

நீடுவது அன்று கொல் என்று. (கா. ०९)

### ஆரும் ஆண்டு

பூப் பிரிவு—த. பரத்தை

களம்:—தலைமகன் இல்லத்தைச் சார்த்தாருபொழில்;  
காலம்:—பின்பனியில் ஒரு பகல்.

குத்தர்:— தலைமகன், தோழி.

தலைமகள் பீணக்கத்தைத் தணித்தற் பொருட்  
டாகவே தலைமயன் சிலகாலம் பரத்தையிடம் பிரிந்து  
செல்லாமல் நலைமகளோடு ஈடு வாழ்ந்திருந்தான்.  
இருந்தும், தலைமகள், தான் கொண்ட புலவிக்குறிப்  
பினை மாற்றில்லை. அது கண்ட தோழி, ‘இதற்குக் கார  
ணம் இவளைக் கேட்டறியலாகாது’ என்று தலைமகளை  
இண்பப்பிரிவு—த. பரத்தை ககு

ஈடுச் சென்றுள். சென்று அவனைப் பொழிவிடத்தே தனிமையில் கண்டு, சாராந்து வல்க்கொண்டு நின்று, “ஐயா என் தோழி யோடு நீங்கள் கூடி வாழ்கின்றீர். வாழ்ந்தும், அவன் புலவிக் குறிப்பைப் போக்காதிருக்கின்றுள். இதற்குக் காரணம் யாதோ?” என்று வினாவினால், இவ்வாறு வினாவப்பட்டத்திலுமகன்மறுமொழி கூறுகின்றார்கள்.

தன் —“ஈல்காய்! உன் தோழி புகை ஒரு காரணமும் வேண்டுமோ? அன்று ஒரு நாள் மாலையை வரீயமாகா ஸுஷ ஜேன். ஏதைக்கண்டு கடுகடுத்து கோக்கி, ‘ஓ! நீங்கள் காதலிக்கின்ற ஒருத்திக்கு இப்பூதுணரி காண விருப்பம்போலும்! அவனுக்குக் காட்டவேண்டியே இமயாலையை இப்படி சூடிக் கொண்டா. இது நான் அறியேனு;’ என்று காய்ந்தான் — சீன்டெர்நான், இந்த நிலத்தில் இல்லாத வேறு நிலத்துக் கோட்டுப் பூவை சூடினேன். அதைக் கண்டு முதம் சுனித்து, ‘இவ்விடத்தே உங்கள் காதலிமார் பலர் இருக்கின்றார்கள். அவனுள் சீன யாருக்கு இந்த வேற்றுப்பூதுணரி காண விருப்பம்? இது யாருக்குக் காட்டவேண்டிச் சூட்டுக் கொண்டா?’ என்று வெருண்டான். இப்படிப்பட்ட உன் தோழிக்கு என்ன காரணம் வேண்டும்?

கோட்டுப்பூச் சூடினும் காய்ம் கூக்கியைக் காட்டிய சூடினீரா என்று (காகந)  
—“ஒரு நாள் ‘எல்லாரைக் காட்டினும் ஓம் மிக்க காதலீயுடையோம்’ என்றேன். அவ்வளவுதான். கூக்கா நிறுக்குறள் நாடகம்

அதைக்கேட்டதும் உன் தோழி கண்கிவரது நோக்கினால். ‘எல்லாரைக் காட்டிலும் என்னிடத்தில் மட்டுமா மிக்க காதலை யுடையீர்? ஆயின், உங்களுக்குக் காதலிமா பலர் இருக்கின்றார்கள்! அவர்கள் எல்லாரிடத்திலும் சிசுகா வைத்த காதலைக்காட்டிலும், என்னிடத்தில் நீங்கள் வைத்தாள்ள காதலே மிகுதி யென்றல்ல வேர் சொல்லுகின்றீர்கள்? ஆ! ஆ! என்றும் இருந்தது உங்கள் காதல்! என்று நகைததுப் புலந்தாள். கண்டாயா? நங்காட்! ‘காமம் உண்ணுறுதற்கு உரிய வர்கள், ஆடவரும் மசனிருஷ்கிய இருவரே அவர்யாவரைக் காட்டிலும் நாம் இருவரும் மிகக் காதலை டையோம்’ என்னும் குருத்தோடு என் அன்பு மிகுதியால் சொன்னேன் நான். அதை அவள் கருத்து வேறுபடக் கொண்டாள். கொண்டு, அதுவே காரணமாகப் புலந்தாள். அவள் புலவிக்கு வேறு காரணமும் உண்டோ?

யார்னும் காதலம் என்றாலு ஊழினா  
யாரினும் யாரினும் என்று (கநகச)  
—“நங்காய்! ஒருநாள், என காதல் மிகுதியால் ‘இப்பையாகிய பிறப்பிலே—இப்பிறப்பிலே—நாம் ஒருவரை ஒருவர் பிரியோம்’ என்றேன். இதில் என்ன குற்றம்? இப்படி சொல்லி நான் வாய் மூடுமுன்னே அவள் கண் நிறைய நீர் வந்தது—‘இப்பிறப்பில் மட்டும் தானு? மறுபிறப்பில் என்னை விட்டுப் பிரியவர் நினைக்கின்றீர்கள்? என்னைப் பிரிந்து யாரோடு இப்பப்பிரிவு—க. பரத்தை ககள

வாழப்போகின்றீர்கள்? மறுபிறப்பிலே பானிராள் உங்களோடு வாழுத் தகுதியில்லையோ?’ என்று கலகல என்று கண்ணீர் சிந்திக் கலங்கினான். நான் வெள்ளீயாகப் பேசினேன் அதை அவ்வள் என உள்ளத்திலே காலாம வைத்துக் குறிப்பாகப் பேசி யதாகக் கொண்டாள். நான் என்ன செய்வேன்? என்னிடம் ஏழை உண்டா?

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனு  
கண்ணிறை நீரகொண்ட னாள் (கந்கு)

—“மற்றிருந்தாலா நடந்ததைக் கேளா!—பிரிந்திருந்த காலத்தில் உண்ணீயே இடைவிடாது நினைந்தேன என்னும் கருத்தால் ‘உள்ளினேன்’ என்றேன். அதைக் கேட்ட உன் தோழி உலைவாய்ப்போலக் கொதித்தாள் —‘என்னை உள்ளினீரா?’ மற்று யாரை மறந்தீரா? உங்கள் காதலிமாரில் யாரையா வது அன்று மறந்திருந்ததற்கு இன்று மனங்களுந்துகின்றீரா?—அல்லது, ‘உள்ளினேன்’ என்றீரா; ஒருகால மறந்ததை அல்லவோ, பின்னும் உள்ளவேண்டுமோ? ஆதலால, என்னை மறந்தும் இருந்தீர்; அப்படி மறந்திருந்தபோது யாரை நினைந்திருந்தீர்? எவ்வளவு காலம் நினைந்திருந்தீர்? என்று சொல்லி, என்னைப் புல்ல வந்தவரும் புல்லா தொழிந்து புலந்து கொண்டாள். நான் ஒன்று சொல்லத் தான் ஒன்று கொண்டாள்.. கண்டாயா?

உள்ளினேன் என்றேன் மற்றுஎன்மறந்தீர் என்றேன் னோப,—புலஸாள் புலத்தக் கனள். (கந்கு)

தகூஷி திருக்குறள் நாடகம்

—“உன் தோழியும் காறும் கூடி இருந்தோம். அப் போது எனக்குத் தும்மல் வரது தும்மினேன். தும்மிய எண்ணீத் தன் இயற்கைபோல வாழ்த்தி வருள். அப்படி வாழ்த்தியவள் தானே, மறுபடியும் புலந்தாள்.—‘உங்களைப் பிரிச்து வாச்சுகின்ற மகளிர் பலர் உண்டு. அவருள்ளே பாவரோ உங்களை நினைக்கின்றார்கள். உங்களாமேல் அன்புடையவாட்டினையாவிட்டால் உங்களுக்குத் தும்மல் தோன்றி விழுக்குமோ? யாவரோ நினைத்தலாலே சீர் துட்பி வீரி! என்று சொல்லிப் புலந்தழுதாள்—இலதாகிய மகளிரவழக்கைபுமானதாகக்கூந்திப்புலக்கின்றுள் உன் தோழி! நான் என்ன செய்வேண்டும் நாகாய்!

வழுத்தினுள் தும்மினே குக அழித்தழுதாள் யாங்கள்வித தும்மினீர் என்று. (நாகள்)  
—“பின்றும் எனக்குத் தும்மல் வரதது. தும்மினுல், உன் தோழி புலப்பாள் என்று அஞ்சி அநதக் தும்மலை அடக்கினேன். அப்படி அடக்கியதைக் கண்டுமபுலந்தாள்.—‘உங்கள் காதலிமார் யாவரோ நினைத்தார். உங்களுக்குத் தும்மல் வந்தது. அத் தும்மலை எனக்கு மறைக்க எண்ணினீரோ? அடக்கி விட்டாரோ? ஆமாம், உங்களோடு ஒன்றும் உறவில்லாத நான் அஸ்து அறியலாகது’ என்று சொல்லித் தேம்பி-அழுதாள்—நாகாய்! உன் தோழிக் குத் தும்மினுலும், குற்றம்; தும்மாமல் ஒழிந்தாலும் குற்றம். இரண்டும் குற்றமானால், என்ன செய்யலாம்?

தும்முச் செறுப்ப அழுதாள் நமர்உள்ளல்  
எமகை மறத்திரோ என்று. (கங்கா)

—“நான் துமமலே அடக்கிப்படியால் ஊழிய உன்  
தோழியை டாவாறு உணாத்தலாம் என்று ஆரா  
ப்பாடுதன். ‘இவள் என்ன சொன்னாலும் தெளியான்;  
நம்மேல் ஏற்றிய குற்றத்தை ஒத்துக்கொல்வதே  
தக்கது! என்று துணிநிடுதென் துணிநிது, என்மேல்  
கமத்திய பிழையை உடமபட்டுப் பணிந்தேன்.  
அதைக்கண்டதும் அவள் வெகுண்டாள்—‘உங்கள்  
காதலிமார் பலா உள்ளார். அவா உங்களிடம்  
பிழை கண்டு பினங்குவாரா—பினாங்கியபோது  
என்னைப் பணிந்து உணாத்தியதுபோல அவரை  
யும் பணிந்து உணாத்தாட்டிரோ?’ என்று சொல்  
சிக் காய்க்காள். உணாததுதலும் புலத்தற்குக்  
காரணமானால், இவளிடம் செய்யதக்கது என்ன?  
தன்னை உணர்த்தினாம் காயும் பிறாக்குமானிர்  
இநார்ப் ஆகுதா என்று. (கங்கா)

—“ஒன்றைச் சொன்னாலும் பிழையாகின்றது; ஒன்றைச் செய்தாலும் பிழையாகின்றது. எதையும்  
கெய்யாமல் இருப்போம் என்றால்லா இருந்தேன்.  
இநாதபோது, அவள் அவயவங்கள் ஒன்றை  
ஒன்று ஒவ்வாமல் அழகாயிற்றப்பதை நினைந்து  
அவற்றை நோக்கினேன். அது கண்டு, அவள்  
கண் சிவந்தாள்.—“எல்லாம் பார்த்து ஆயிற்று?  
நான், எல்லா அவயவங்களாலும் ஒருத்தியோடு  
ஒத்திருக்க முடியாது! ஒவ்வொரு அவயவத்தால்

ஒவ்வொருத்தியை ஒத்திருப்பேன்! ஆகையால்,  
என் பல உறுப்பையும் நீங்கள் பார்த்தபடியால்  
உங்கள் காதலிமார் பலவரையும் கிணைத்திருக்கவேண்டுமே!  
யாரையாரை உள்ளி என் எந்தன்று உறுப்பை,  
நோக்கினீர்கள்? சொல்லுங்கள்? என்று புலந்தாள்.  
நான் வாளா இருப்பதும் குற்றமாயிற்று. நங்காய்  
இவள் புலகக ஒரு காரணமும் வேண்டுமோ?"  
நினைத்திருந்து நோக்கிலும் காடும அனைத்துப்பீரோ  
யாராள்ளி நோக்கினீர் என்று (கஞ்ச 20)

---

### ஆரூம் ஆண்டு

இளைப்ப பிரிவு—க. பரந்த

களம்—தலைமகன் இல்லம்,  
காலம்—பின்பனியில் ஒரு பகல்,  
நூத்தர்—தலைமகள், தோழி.

தலைமகனிடம் புலத்தற்கு ஒரு காரணமும் இல்லாதிருந்தும் தலைமகள் புலக்கின்றார்கள் என்பதைத் தோழி கேட்டறித்தாள். அறிந்து, அவ்வாறு காரணம் இன்றியும் புலத்தற்கும் ஒரு காரணம் இருக்கல்லை மேல் என்று எண்ணினி, தலைமகளை வினவித் தெளிதற்காக அவளிடம் சென்றாள். சென்ற தோழியைத் தனியே இருந்த தலைமகள் மலர்ந்த முகத்தோடும் கைநீட்டி ஏற்று, தன் அருட்சை இருக்கச் செய்தாள். மின்பு பள்ளியிடத்துத் தாழும் தலைமகனும் கூடியிருந்ததும், அதுபோது அவளிடம் ஊடுதற்கு ஒருக்கார்

இன்பப்பிரிவு—க. பரத்தை கனக

ணமும் இல்லையாகவும் காதல் கையிருதலால் நூன் னியதோ காரணத்தை உண்டாக்கிக் கொண்டு, அதை அவன்மேல் ஏற்றித் தான் ஊடியதும், அவ்வாறு ஊடியத்தினால் தான் அடைந்த இன்பமும், எல்லாம் நினைந்து, தோழியோடு மொழிகின்றுள்.

த-ள்:—“தோழி! இது கேட்டாயா? நேற்று என் நாய கரும் நானும் பள்ளியிடத்தில் இருந்தோம். அப் போது அவரோடு ஊடிலரையாடாது இருந்தேன். உடனே அவர் ஒன்று செய்தாரா—என்ன? தும்மி ரா. எதற்காகத் தெரியுமா?—துமயினால், ‘நீடு வாழ்க’ என்று நான் வாழுத்துவேன்; வாழ்த்தும் போது அவரோடு பேசுவேன் ஊடலும் நீங்கு வேன் என்று இவவளவும் எண்ணித் துமயினா. அவா கள்ளத்தைக் கண்டாயா? அடி!”

ஊடி இருந்தோமாத் துமயினா யாம்தம்மை நீடுவாழ்க்கு என்பாக் கறிந்து. (கந்கல)

தோழி.—“என்னடி! அவருக்கு இயலபாக—இயற்கையில், தும்மல வந்தே துமயியிருக்கலாம். உன் ஊடலை ஒழிக்கவா துமயினா? உன் சூணம் எனக் குத் தெரியுமே! காரணம் இல்லாமலே புலந்து. கொளவாய்.—எனடி அப்படி விணே செய்கின்றாய்?”

த-ள்:—“ஆமடி! அவரிடம் தவறு இல்லாததிருந்தும் நான் ஊடுகின்றேன்! அதற்குக் காரணம் தெரியுமா? அவர் என்னைப் பாராட்டும் விதம் தான்!—அவருடைய அன்பான பாராட்டை நானீ பெறுகின்ற திருக்குறள் நாடகம்

கின்றேன். அந்த அருமையான பாராட்டினாலே

எனக்கு அளவிறநத இன்பம் விளைகின்றது.  
அதைக் கண்டதும் இப்படியே வேறு மகளிரும்  
பெறுவாரே என்று எண்ணுகின்றேன். உடனே  
பொறுமை பிரக்கின்றது. அதனால், ஊடல் உண்  
டாகின்றது. வேறென்ன? அடி!”

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல  
வல்லது அவரளிக்கு மாறு. (கஷைக)

தோழி.—“ஊடாவிட்டாலும் அவர் பாராட்டை நீ  
பெறக்கூடாதா? அப்படி இருந்தும் நீ ஊடி ஊடி  
வருந்துவது என்ன? ஆமமா!”

த-ள்:—“அது வருந்துவது ஆகுமா? அடி! ஆகாது.  
காதலரிடம் தவறில்லாமலே உண்டாகின்ற ஊடல்  
விளைவிலே நிங்கும். அதனால் உண்டான துன்ப  
மும் நில்லாது. அந்தத் துன்பத்தினுலே காத  
வா செய்யும் பாராட்டும் வாடாது. வாடுமாயினும்  
பின்னே பேரின்பம பயவாதோ? அதனால், அது  
வருத்த மெனப்படுமா?

ஊடலிந் ரேன்றும் சிறுதுனி நல்லவி  
வாடினும் பாடு பெறும். (கஷை)

—“நாங்கள் நிலத்தோடு நீர் கலந்தாற்போலிருக்கின்  
கேழும். நிலத்தோடு இயைந்த நீரானது அந்த நிலத்  
தின் இயல்பாகவே மாறும். எம்மோடு ஒற்றுமை  
யுடைய காதலரும் எம் இயல்பாகவே ஆயினார்.  
அதுபற்றி அவரோடு புலவி நிகழ்கின்றது. அப்  
புலவியின்னே பேரின்பத்தை விளைக்கின்றது  
இன்பப்பிரிவு—க. பரத்தை களாக

இந்த இன்பத்தைப்போல நமக்கு இன்பம் தருவ  
தாகிய ஒரு விண்மூலகமும் உண்டா? இல்லை.  
அடி!"

புலத்தலின் புதிதேள்ளாடு உண்டோ விலத்தொடு  
நீர் இயை தன்னுரகத்து (கநங்க)

தோழி—"ஆம்மா! நீ சொல்லுகிறபடி அப்புவை,  
இன்பமே ஆகட்டும். ஆயினும், அது எதனால் நீங்  
கும?"

த-ள்:—"புலன் எப்படிப்பட்டது என்று தெரியுமே?  
காதலைப் புல்லிக் கொள்ளவும் செய்யும்; பின்  
விடவும் ஒட்டாது. இவ்வளவு நன்மையைச் செய்  
கின்ற அதனிடத்தே என உள்ளத்தை உடைக்கும்  
படை உண்டாகின்றது; எப்படி தெரியுமா? நான்  
ஊடியிருக்கும்போது என்னைக் காதலா பணிந்த  
மெராழியாலும் தணிந்த செயலாலும் பாராட்டு  
கின்றார். அந்த வணக்கமும் வாாத்தையும் எனது  
ஊடிய நெஞ்சத்தை உடைத்துவிடுகின்றது. இப்  
பொழுது, புலவியை நீக்குவது எதுஎன்று கண்டா  
யா?..அடி!"

புல்லி விடாப் புலவியுள் தோன்றுமென்  
உள்ளம் உடைக்கும் படை. (கநங்க)

ஆரும் ஆண்டு  
இன்பப்பிரிவு—க. பாத்தை

களமா:—தலைமகன இல்லம்.

காலமா:—பின்பளியில் ஓர இரவு  
கூத்தர்:—தலைமகன், தலைமகள்.

தலைமகன் மறுபடியும் பரத்தையர் சேரியில் உலாப்போய் வந்தான். அதனை அறிந்த தலைமகன், அவனிடம் அளவில்லாத ஊட்டில் அடைந்தாள். அவன் ஆட்டி, அவன், தோழியைக்கொண்டு பல காரணங்காட்டித் தெளிவித்தான். அவ்வாறு தெளிவிக்கப் பட்ட கலைமகள், ஒரு பள்ளியில் இருவருமாகக் கூடி யிருந்தபோது, காதல் யிகுகின்றபடியால் அவனுடன் புலந்துகொள்கின்றார்கள்.

தன்:—“ஐய! நீங்கள் பரத்தையர் நேயம் படைத் தவர். அவரோ நானுமும் கற்றும் முதலிய நறகுணங்கள் ஒன்றும் இல்லாதவா. பெண் இயற் றூகமட்டும் உள்ளவா. அவர் யாவரும், நீங்கள் அவருடைய சேரியில் சென்றபோது, உங்களைக் கண்ணால் பொதுவாக உண்டிருப்பாரே! முறை இல்லாமல் ஒரு தாலத்து ஒருங்கே நோக்கி இன் புற்றிருப்பாரே! அப்படி கண் எச்சிலாசிய உங்கள் மார்பை நான் நன்னேன். தீண்டாதீர். விடுகள்; கிடுங்கள்?”

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் கண்ணேன் பரத்தனின் மார்பு. (கங்கக)

இவ்வாறு சொல்லிப் புலந்துகொண்ட தலை மகளைத் தலைமகன் கைகூப்பித் தாழ்ந்தான்; தலை காழ்த்தி வணக்கினான்; குளிர்ந்த மொழி கூறினான். எது செய்தும், அவன் ஊடல் உணர இல்லை, அது கண்டு, அவன் மனம் நொந்து மொழிகின்றான்.

தன்—“ஓ! இவன் என் காதலி அல்ல. அவளாயின், என் நோவை அறிந்திருப்பாள்.—‘இவர் கம்பொருட்டாக நொந்தா’ என்று ஊடலை இனிது உணரந்திருப்பாள் என நோவை அறியாத இவளோடு புலக்கிணறதனால் பயன் என்ன? அன்புடையாரைப் பெறுதபோது ஒருவா நோகின்றதனால் பயன் உண்டோ? இல்லை.

நோதல் எவன்மற்று நொந்தாரென்ற அஃதறியும் காதலா இல்லா வழி. (கந.0.ஆ)

—“ஐயிருக்கு இன்றியமையாத நிரும நிழலிடத்திருந்தால் ஆரிச்சி மிகுந்து தாகம தணிக்கும். அது வே இனிதாகும்! வெபிலிடத்துள்ளதும் இனிது ஆகுமோ? அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத புள்ளியும் அன்புடையாரிடத்தே இனிதாகும். அவரே ஆற்றுமைக்கு நோவார். கூட்டத்தில் வேட கையுடையாரும் ஆவார். ஐயோ! இவன் என்னி டத்தில், அநத இரண்டும் இல்லாமையிரால் இப்புகூவியும் துன்பமாகின்றதே!

நிரும் நிழலத்தினிடே புலவியும் வீழுந் கண்ணே இனிது.

(கந.0.க)

—“ஹயோ! என் கெஞ்சம் ஊடலில் இருந்துகொண்டு மெலிகின்றது. ‘இவள் அன்பும் அருளும் இல்லாத வள; விட்டிருக்கத் தக்கவள்; இவளோடு கூட்டம் முடியாது’ என்று என்ன இல்லை. இவளோ அன்பும் அருளும் உடையவளாகக் கருதி இவளோடு கூடுதற்கே முயலுகின்றதே! இப்படி முயலுகிறதற்குக் காரணம் என்ன? இதன் அவா அல்லது வேறு உண்டா?”

ஊடல் உணங்க விடுவாரோடு என்கெஞ்சம் கூடுவோம் என்பது அவா. (கங்கள்)

இவ்வாறு தன்னை ததானே கொந்துகொண்டதலே மகனைக்கண்டு தலைமகள், தான் கொண்ட ஊடல் நீங்கினுள். நீங்கியவளோ அவன் அன்போடு முயக்கினால். முயக்கி, பேரின்பம் அடைந்தான் பின்பு, தான் அடைந்த இன்பததைத் தன்னுள்ளே சொல்லுகின்றன.

தன்:—“ஓ! ஊடலில் உண்டாகின்ற இன்பததிற்கு ஓர் அளவுண்டா?—மகளினர் ஆடவர் மட்டின்றி விரும்புவார். ஆனால், மகளிரோ ‘நீர் தவறு உடையீர; உம்மைத் திண்டோம்’ என்று அடிக்கடி ஊடிக்கொள்வார்.” அப்போது அம்மகளிர் மெல்லிய தோளை மேவப் பெறுமல் ஆடவர் பெரிதும் அழுவார். அப்படி அடுக்கின்றதிலும் அவ ஆடவருக்கு ஓர் இனபம் உண்டு. அதை இப்படிப் பட்டதென்று சொல்ல முடியுமோ? ஆடவர் பிழையுடையரானால் தாம் உண்ட இன்பத்தோடுமேறும்

ஓ இன்பம் அடைவர், பிழையில்லானதும் அவருக்கும் ஓ இன்பம் வரும், என்மேல் பிழை இல்லாதிருந்தும் இவள் ஊழியது எனக்கு இன்பமே ஆயிற்றே!

தலறிலர் ஆயினும் தாமஸ்மீவரர் மென்தோள் அகற்ளின ஆங்கான்று உடைத்து. (கநங்கு)

—“ஆமாம கூடுதலைக் காட்டினும் ஊடுதலே இனிது! இதுவே பசித்து உண்பவன் சுவைபோலப் பெரிதும் இன்பமத்ரும் ஒருவன் மேன்மேலும் உண்டால், நோயே அடைவான். பசித்து உண்டால் அதிகமும் உண்ணுவான்; உண்ணும் உணவும் இனசுவையாயிருக்கும் அதுபோல, மேன்மேலும் கூடுதலைப் பாக்கினும் ஊழிக் கூடுதலே உருசியாகும்! ஊழியிருந்து பின் கூடும் கூட்டம் எத்தனை இன்பம் உடையது! என்னிப்போல அதை உண்வரே அறிவா!

உணவினும் உண்டது அறல்லினிது காமம் புணாதலின ஊடல இனிது. (கநங்கு)

—“இன்பம் உண்ணுதற்குரிய இருவருள்ளே ஊடலில் தோற்றவரே வென்றவராவர். அது அப்பொழுது அறியப்படாது. பின்னே கூட்டத்தி

வே அவராலே அறியுப்படும்!—முன்னே இவள் என்னை முயக்காமல் ஊழிக்கொண்டாள். இவருக்கு எதிர் நிற்க முடியாமல் அப்பொழுது இனைத் திருக்குறள் ஈடுகம்

துப் போனேன். ஆயினும், இப்போது நானே வென்றவன் ஆயினேன். ஏனென்றால், நானே பேரின்பம் பெற்றேன்.

ஊடலின் தோற்றவர் வென்றா அதுமன்னும் கூடலிற் காணப் படும். (கந்தன)

—“ஓ! இன்னும் ஒருதரம் இப்படிப்பட்ட இன்பம் எனக்கு அடையலாகுமோ? ஓ! இவள் நெற்றியும் வெயர்த்தது; எனக்கு இளிமையும் எய்திற்று. கண்டுமே கேட்டும் உண்டும் தீண்டியும் மோசதும் அறிதலாலாகிய எல்லா இனபழும் ஒருங்கே அடைஞ்தேனோ! இவல்வகையான இளிமையை இன்னும் ஒருகால் இவள் ஊடவும் நான் பெறவும் வல்லலேனா? இல்லை! முடியாது!

ஊடிப் பெறகுவம் கொல்லோ நுதலவொப்பக் கூடலில் தோன்றிய உபடு. (கந்தன)

—“ஓளியிழையே! இன்னும் ஒருமுறை நீ ஊழிக் கொள்ளாயோ? ஊழிக்கொள். ஊழிக்கொள். உன்னை வேண்டிக்கொள்கின்றேன். அப்பொழுது இரவே! நீ விடியாமல் நெடுநேரம் நீட்டிக்கவேண்டும். ஆம் நீ நீட்டிக்கவேண்டும். நீ விரைவிலே விடி

ந்துவிட்டால், இவன் நெடுநேரம் எண்ணேலுடு ஊடி  
ஷ்ர்க்கவும் முடியாது; அதை உணர்த்தவேண்டி  
இவளைநெடுநேரம் நான் இரங்குநிற்கவும் முடியாது.  
ஆதலால், இரவே! நீ நீட்டிக்க வேண்டும்.

இன்பப்பிரிவு—க. பறத்தை கஎகு  
ஊடுக மன்னேலு ஒளியிழை யாமலிரபப  
நீடுக மன்னேலு இரா. (கநஉகு)

—“காமதுகாசசிக்கு இனபம யாது? அக்காமத்தை  
உண்ணுதற்கு உரிய இருவரும் ஆராமைபற்றித்  
தமமுள் ஊடுதல அல்லவோ? அநத ஊடுதற்கு  
இன்பம யாது? அவ்வுடலை அளவறிந்து நீங்கித்  
தம்முள கூடி முயக்குதல கூடுமானால், அம்முயக்  
காம அல்லவோ?—ஊடலில ஒத்த அளவினராக  
வேண்டும். முதிர்நத துனியானால துன்பம் பயக்  
கும முதிராத புலஸியானால கலவி இன்பம பய  
வாது. இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து  
நீங்குதலே காதலர் கடமை; அதுவே ஊடுதற்கு  
இன்பம. ஓ! இவ்விரண்டு இன்பமும் என்னைப,  
போல பெற்றவர் யாவா?

ஊடுதல் சாயத்திற்கு இன்பம அதற்கின்பம்  
கூடி முயக்கப் பெறின். (கநங்கு)

கற்பியல முற்றும்.

# திருக்குறள் நாடகம் முற்றுப் பேற்றுது

---

இப்புத்தகம் கிடைக்குமிடம:—

மயிலை க. மாணிக்கவேல் முதலியார்,

‘கலாசிந்தாமணி’ நிலையம்,

4, மலைஸ்வரன் கோயில் தெருவு,

மயிலாப்பூர் போஸ்டு, மதராஸ்.